

பாலபோத வாசனம்
சூறும் புத்தகம்

370-284
பால
SL/PR

தமிழ்
10.5 1950
நவம்பர்
1955
7.6.1984

Tamil Nadu

1950

சென்னை

10/5

கொழும்புத் துயிழ்ச் சங்கம்

வரை நிலைச் சபை,

பதிவு இல. 73

அறக்கட்டளை நிலையம்,

கசெட் இல. 14805

7. 6. 1968

PI-10-00



TAMIL
SIXTH READER

[THIRD EDITION]

த 11
2291

சென்னை
புத்தக விற்பனை
சங்கம்

M. Sannugabalar
S.P.C.

பாலபோத வாசனம் Jaffna

ஆறாம் புத்தகம்



Printed at the
Industrial School Press,
Colombogam, Jaffna.

1928

[All rights reserved]

370-284
L.M.M.
SLIPR

புட அட்டவணை.

பாடம்	பக்கம்
1. புத்திதெளிந்த வித்தியார்த்தி	1
2. அவதானம்	4
3. முயற்சிக்கு கோர் முன்மாதிரி	6
4. பொறையுடைமை	10
5. மனோபீதியின்கெடுதி	13
6. மனோபீதியின்கெடுதி (முன் தொடர்பு)	16
7. பழக்கம்	19
8. பொய் இன்பம் (பேரின்பநாதன்கதை)	22
9. பேரின்பம் (பேரின்பநாதன்.)	25
10. நேர்மை (பேரின்பநாதன்.)	29
11. கால உபயோகம்	32
12. அகந்தையின் பலன்	35
13. கல்வியுள் கைத்தொழிலும்	39
14. அடாது செய்தவர் படாதுபடுவர்; ஐந்துகொ டுத்தவர் ஆயிரம் பெறுவர் (பேரின்பநாதன்.)	43
15. நன்றிமறவேல்	48
16. நல்லொழுக்கமாண்பு	52
17. சயதேச ஒழுக்கமுறை	56
18. நீதிமானுக் குலகம்பகை (பேரின்பநாதன்.)	59
19. தொழில் நிருணயம்	64
20. தன்னினை தன்னினைச்சுடும்; நல்வினை புகழைத் தரும் (பேரின்பநாதன்.)	66
21. நொயுஞ் சுகமும்	73
22. நொயுஞ் சுகமும் (தொடர்ச்சி)	76
23. உயர்ந்ததும், இழிந்ததும்... ..	79
24. கூட்டுத்தொழிலும், தொழிற்பிரிவும்	82
25. புதிய உலகக் கண்ட விவரம்	86
26. புதிய உலகக் கண்ட விவரம் (தொடர்ச்சி)	89
27. சிறுமியர்க்குரிமை (Written in pure Tamil)	92

OPINIONS

From: THE INSPECTOR OF SCHOOLS, N. P.
To: THE MANAGER, COLOMBOGAM INDUSTRIAL SCHOOL PRESS.

TAMIL SIXTH READER

This book can be recommended for the careful way in which the authors, who are already well known as writers of successful text book, have compiled their information. It has the attraction of readability.

T. S. Tillainayakam, B. A.

Inspector of School, N. P.

II.

“பாலபோத வாசனம்” ஆகிய இந்நூலின் வகுத்த ஆசிரியர் மாணவர் மீது மிகுந்த அன்புடையவர் ஆகவில்லை. நோய் தீர்க்கும் அருமருந்தை வெல்லக் கட்டியுள் இட்டுக் கொடுப்பவர் போல உயிர்க்கு உறுதியுக்கும் நீதிகளைப் பெரும்பாலும் இளைஞர் மனதைக் கவரும் இனிய கதைகளாகத் தொகுத்துத் தருவாராயினர். அவற்றுள் ஒருசில ‘பொறுமை கடலில்லம் பெரிது’, ‘ஒழுக்கம் விழுப்பந்தரும்’, ‘உலகம் உயர்வை அளிக்கும்’, ‘அகந்தை அதோ கழிப்படுத்தும்’ என இவைபோன்ற ஒவ்வொரு உண்மைகளை விளக்குவதற்கு எழுவன பின்னுள் ஒருசில ‘பேரின்பநாதன் கதை’ என நின்று பல நீதி முடிபுகளை ஒருங்கே உணர்த்தும் நீர்மையின. “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், தியொழுக்கம்—என்றும் இடும்பைதரும்” என்றும் பொது மறை மொழிக்குச் சார்பாக முடிந்தமையால் இந்நூல் எம்மதத்தினர்க்குஞ் சம்மதமானது. மேலும், தெளிவாகிய வசன நடைபிழையுடையது; ‘சொன்னாயம், பொருணாயம் பொருந்திய மேற்கோள்களையுள்’ செய்யுட்பாடங்களையுள் தன்னகத்து அடக்கியது. ஆதலால் ஆறும் வகுப்பில் தமிழ் கற்குஞ் சிறுவர், சிறுமிகள் அனைவருக்கும் இந்நூல் மிகப் பயன்படும் என்பது நம் உள்ளக்கிடக்கை.

S. P. C.

S. மயில்வாகன பண்டிதர்

III.

சீலவின்சொல் பாஷைவிற்பன த்திரேத்து வந்திர வாலசூரி யப்ரசாச மாமதிப் பெருக்கமாண் றீலயுத்தி நன்னெறித் துலக்கிய முண்ணையிப் பாலபோத வாசனம் படிக்கவிர்த்தியாத்தியே.

K. வேணுப்பிள்ளைப்பலவர்

“ஹிந்தூக் கொலிஜ்” பிரதம ஆசிரியர்

ஸ்ரீலங்கா நேவினஸ் செல்வத்துரையலகன் தந்த

நூன் முகம்.

முற்காலத்திலே தமிழ் நாடெங்கணுமுள்ள அரசர்கள் பிரபுக்கள் முதலான பெருந்தகையாரெல்லாஞ் செய்யுட்கிரந்தங்களுையே உவந்தும் வியந்துங்கொண்டமையின், செந்தமிழ் நூல்கள் பெரும்பாலுஞ் செய்யுள் வடிவாகவே இயற்றப்படலாயின. அக்காலத்துச் சிறுவரும் நெடுங்கணக்குப் பயின்றபின் முறையே ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியனவும், சொற்பொருள் உணர்த்துவனவாகிய திவாகரம், சூடாமணியாதிய நிகண்டுகளும் படித்தபின், பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களும் பயின்று தமிழ்ப் பாஷா ஞானத்தில் வல்லோராய் விளங்கினார்கள்.

தமிழ்நாடு பிற அரசராதீனத்தின் பாற்பட்ட காலங்களில் அவ்வவ் வரச பாஷை தலையெடுக்கத் தமிழ்ப் பாஷாபிமானங்குன்ற, முன்போல அதைப் பயில்வாரும் மிகச் சிலரேயாயினர். தற்காலம் அரசாட்சியார் வசதிநோக்கி வசன பாடங்களோடு சிறிது செய்யுட்பாடங்களையுஞ் சேர்த்துக் கற்பிக்க ஏற்பாடு செய்திருக்கிறாராயினும், சிறுவர், அங்கிலேய பாஷையிலே தேர்ச்சியடைய வேண்டிப் பெரும்பாலும் ஐந்தாம் ஆறாம் வகுப்போடு தமிழ்க்கல்வியை நிறுத்திக்கொள்ளுகிறார்கள். அதை அனுசரித்து வறிய பிதாமாதாகளுந் தமிழ் மாத்திரமே கற்குந் தம் மக்களுக்கும் உயர்தரக் கல்வியைப் பயிற்றுவிப்பது போகிறார்கள். போகவே வசன நடைபிழை பிழையற எழுதவேணுஞ் செய்யுட்கிரந்தங்களை வாசித்துணரவேணும் ஆற்றலில்லார் தொகை நாடோறும் பெருகிக்கொண்டே வருகின்றது.

(1) இதனை முற்றாயத் தடுக்க முடியாதாயினும், தமிழ் வாசகப் புத்தகம் இயற்றுவாருக்குச் சிறிய அபி

மானம் ஒன்றிருக்குமானால், உபாத்திமாரின் சுகத்தின் பொருட்டுப் பாஷை இலகிணையுள் சருக்கக்கைய நோக்காது இயன்றவரையில் அருள் சொல் வழக்குகள், சந்திகள் ஆதயவற்றைப் பிரயோகித்து உள்ள சொற்பகாலத்துளே மாணவர் எடுத்த புத்தகத்தை வாசித்துணரவும், நினைத்த விஷயத்தைப் பிழையற எழுதவும் தகமைபுடையாக்கலாம் என்பதற்கைய மில்லை.

(2) இந்நாட்களில் வெளிவரு நூல்களெல்லாம் வட மொழியுள் தென்மொழியுள் சரிவரக் கலந்த சங்கர பண்டாரங்களாயிருப்பதால், தென்மொழியை மாத்திரமே கொண்ட வாசகப் புத்தகங்கள் மாணர்க்குப் பெரிதும் பயன்படாவென்பது யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்கதாகும்.

(3) சாஸ்திர உணர்வோடும் நீதிசாரங்களோடுங் கூடிய தாட்டாந்தங்களைச் சிறுவர்க் குவப்பான கதா பாடங்களிற் புகுத்திவிடுதலும் இலகுவான பாஷையில் எழுதி விடுதலுந் தக்கதாம்.

(4) வாசன பாடங்களில் இடையிடையே சொன்னயம் பொருணயம் பொருந்திய மேற்கோள்களாவது பிறநூற் பாகமாவது சேர்ந்திருப்பது சிறுவரின் அறிவு விருத்திக்கின்றியமையாததாகும்.

(5) வேதானுசார நூல்களிலன்றி வாசனைப் புத்தகங்களிலே சமைய சாரம் புகுதல் முறையன்று.

மேற்போந்த கொள்கைகளுக்கியைய இந்நூல் எழுதியிருத்தலின் தமிழ்பிமானிகள் யாவரும் தங்கள் தங்கள் வித்தியாசாலையில் இதனை உபயோகிப்பது நலமாகும்.

நெ. செல்வத்துரை

நூன்முக்கந்தும் போந்த அபிப்பிராயக் கூறியும்புன்னூலாய இந்நூலைச் சிறப்பிக்க கலா சிரேஷ்டருக்குப் பெரிதும் வந்தனங் கூறுகிறேன்.

ஆக்கியோன்

Noolaham *why the*

அநாதீநம்.

பாலபோத வாசனம்

ஆரம் புத்தகம்

1. புத்தகநெரிந்த வித்தியார்த்தி.

சிறிய பாலியனொருவன் ஒருநாள் அழுது கண்ணுஞ் சிந்திய மூக்குமாய் ஒரு கல்லூரித் தலைவாயின் கண்ணை வந்துநின்றான். அதைக்கண்ட கல்லூரித் தலைவர்: நீ இவ்வண்ணம் அழுது கண்ணீர் துளித்து நிற்குங் காரணம் யாதென்று வினவினர். பாலியன் மாறுத்தாமாக, தாம் உத்தமரே! அடியேன் ஜெனிவா நகரத்திற் பெரும் புகழோடு வாழ்ந்திருந்த எக்பேட் பிரபுவின் புத்திரன். என் பிதா சீவந்தராயிருந்த காலத்தில் நான் கல்லியில் விருப்புவையாமல் உலக உல்லாசங்களிலும் வினோத வேடிக்கைகளிலுமே மனதைச் செலுத்தி வந்தேன். அப்போது நான் கக்கத்தில் இடுக்கித் திரிந்த புத்தகங்கள் கண்டோர் கண்ணுக்குப் புத்தகங்களாய் இருந்திருப்பினும் எனக்கோ அவைகள் செங்கற்களாகவேயிருந்தன. தோழனோடு கூடிச் சம்பாவிக்கவும் விளையாட்டயாவும் போதற்காய் நான் அதிகாலையிற் சுறுசுறுப்போடு நித்திரைவிட்டெழுவதையும், பொழுதொளி காணாமுன் போசன பானம் பண்ணுவதையும், புத்தகங்களை அடுக்கிச் சுமந்துகொண்டு வீட்டிற் சற்றுந் தாமதியாமற் புறப்படுவதையும் காணும் என் பெற்றார் தங்கள் புத்திரன் மகா கல்விப் பிரியன் என்றெண்ணி மனப்பால் குடித்துக்கொள்வார்கள் நாளாந்தம் பெரும்பங்கை வினே பிச்சு

விட்டுக் காலந்தாழ்த்துப் பாடசாலைக்குப் போவே
 னுயினும் அங்குதங்கிய நேரமெல்லாம் என் கண்
 புத்தகத்திலும் கவனம் விளையாட்டிலுமாகவேயிருந்
 தும். இப்படியே நான் புத்தகப் பொதிமாடாயத்
 திரிந்துவரு நாளில் என் தகப்பனர் சகுதியில் இறந்
 துவிட, அவரையிழந்த துக்கமிகுதியால் தாயாரும்
 வியாதிகொண்டு சில நாட்களுள் மரணமாயினார்.
 எனது பெற்றார் எனக்கு விட்டுப்போன சொத்துக்
 கள் யாவையும், என் பேதமையைக் கண்ட அந்நிய
 ரும் அயலவரும் அநீதமாய் அபகரித்துக்கொண்டார்
 கள். அதனால் வறுமையும் மனத்தன்பழும் என்
 னைப் பற்றித்தொடர்ந்துகொண்டன. கொள்ளவே
 என் ஐயனே! காலத்தின் மதிப்புங் கல்வியின் அரு
 மையும் அப்போதுதான் என் மனதிற்குள் தலையின.
 தோன்றியுமென்? கற்கவேண்டிய காலத்தைபுறந்தரு
 ணத்தைபுற விட்டுவிட்டேனே! இதற்கென் செய்ய
 லாம்! ஆயினுங் காலமிருக்கின்றது; வறுமையென்
 னும் ஆசான் நல்ல பாடம் படிப்பித்தான். வயதிருக்
 கும்போது சற்றுவது படிப்பிற் கவனஞ் செலுத்து
 வதே மதி; இல்லாவிடில் இந்நாட்டிற் காலந் தள்ளு
 வதெப்படி? என்று இப்படி ஆலோசித்து முகமறிந்த
 ஒரு வயோதிக ஆசிரியரை அடுத்துச் சிலகாலம் வித்தி
 யாப்பியாசஞ் செய்துவந்தேன்.

இப்படி நிகழும் நாளில் கல்வியின்மீது எனக்குள்ள
 விருப்பையுங் கவனத்தைபுங் கண்ட தயாசீலரான
 அந்த ஆசிரியர், வெனிசுக்குப் புறப்படவிருந்த கப்ப
 லொன்றில் என்னை ஏற்றி வழியனுப்பிவிட்டார்.
 தரும் சிலரே! அடியேன் கரைசேர்ந்து இரண்டு
 நாட்களாய் அவர் சொன்ன குறிப்பின்படி இந்தத்
 தருமக் கலாசாலையைத் தேடி வழிநடந்து அலுந்துக்
 களைத்துப்போன தருணத்தில், நற்குணசாலையொரு

வர் என்னை இவ்விடத்துக்கு இட்டுவந்து விட்டுப்போ
 யினார். கழகசாலையைக் கண்டவுடன் இத்தனை தூரம்
 கால் கடுக்க நடந்துவந்தும் இதன் தலைவர் என்னை ஏற்
 புறுக்கொள்ளாதிருப்பாராவல் என்கதி எவ்வாறாகு
 மோ! என்று நினைத்து அழுகிறேன் என்றான்.

இதைக் கேட்ட கல்லூரித் தலைவர்: தம்பீ! உன்
 வரலாற்றைக் கேட்கவும் உன் நிலைமையைக் காண
 வும் என் மனம் பெரிதுங் கவல்கின்றது. ஆயினும்
 என் செய்வேன் எனச் சொல்லிக் கல்லூரியில் இட
 மில்லையென்பதை வாயாற் சொல்லத் துணியாமற்
 குறிப்பாகக்காட்டும்பொருட்டு, ஒரு பாத்திரத்தைக்
 கொண்டுவந்து அதன் விளிம்பளவாய்த் தண்ணீர்
 பெய்து அவனுக்குக் காட்டினார். அதைக் கண்டவுடன்
 அதன் தாற்பரியமின்னதென்று சிறுவன் மட்டிட்டுக்
 கொண்டான். அந்நேரம் அவன் மனம் எவ்வாறு
 வருந்தியிருக்குமென்பது சொல்லாமலே விளங்கும்.
 ஆயினும் அவன் மனமடிவு கொள்ளாமல் தேவதிரு
 வளம் எப்படியோ அப்படியே ஆகட்டுமென்று பெரு
 மூச்செறிந்து சொல்லிக்கொண்டவ்விடத்தினின்றும்
 புறப்பட்டான். புறப்பட்டு இரண்டு அடி எடுத்து
 வைத்தமாத்திரத்திற் கண்ணிற் தென்பட்ட இலைச்
 சருகால் அவன் புத்தியில் ஓர் உச்சித உணர்ச்சி தோன்
 றியது. உடனே அவன் குனிந்து அதையெடுத்துப்
 போய், பீடத்தில் வைத்தபடியிருக்கும் நிறை பாத்தி
 ரத்தின்மீதே அதனையிட்டான். ஆனால் பாத்திரத்தி
 னின்றும் ஒரு துளி நீராவது புறத்துவழியவேயில்லை.
 அதைக்கண்ட கல்லூரித் தலைவர் பெரிதும் ஆச்சரிய
 வசத்தாகிப் பையனது சாதாரியத்தை மிகவும் புகழ்ந்
 து அவனைக் கல்லூரியிலே சேர்த்துக்கொண்டார்.

2. அவதானம்

கண்ணினால் விதம்விதமான காட்சிகளைக் காணலாம். காதினால் பல விகற்பமான தொனிகளைக் கேட்கலாம். ஆனால் அவைகளைக் கூர்ந்தவதானியா விடின் நாம் கண்டதெது கேட்டதெதுவென்று செவ்வனே உணர்ந்துகொள்ள நம்மால் இயலாது. ஆதலால் அறிவுக்குத் துணைக்காரணம் அவதானமேயாம். உலகில் மலிந்து பொலிந்துள்ள சகல சாஸ்திரங்களும், அவற்றினூற் பெறப்படும் சகல வித்தைகளும் அவதானத்திவிருந்தே உற்பத்தியாகின்றன. அதுவே காணப்படும் வஸ்துக்களைக்கொண்டு காணப்படாதகடவுளை உண்டென உணரவும் அவரை வழிபடவுஞ்செய்வது. பின்னிகழவிருக்கும் இயற்கை மாற்றங்களை முன்னறிந்து எச்சரிக்கைகொள்ளச் செய்வதும் அதுவே. உழுநன் ஒருவனைநோக்கி இன்றைக்கு மழை பெய்யுமோ? என வினாவினால் அவன் அதோ பார்! வாடைக்காலத்தில் வானவில் காலிப்பொழுதிற்றோன்றுவதால் இன்றைக்கு மழை வராதென்பான். கடலோடியை நோக்கி இந்நாட்களிற் புயலடிக்குமோ? எனக் கேட்டால், சூரியன் உதயமாகையில் அந்தமேகம் மறைக்கக்கண்டேன் ஆதலின் இன்றைக்கே புயல் உரத்து வீசும்போலும் என்பான்.

“இளமையிற் பட்டதும் விட்டதும் முதுமையைத் தொட்டிடும் தொட்டிடும்” என்னும் ஆன்றோர் அனுபவ மொழிப்படி, நமது பொறிகளிலும், மனத்திலும் இளம்பிராயத்திலே பட்டு அமைந்த அறிவெதுவோ அதுவும், நமது பராமுகத்தாலுண்டான அறியாமை காலச்சேதம் முதலிய நஷ்டங்கள் எவையோ அவையும் நமது வயோதிகமட்டும் நமக்குரித்தானவை யாம். ஆகையாற் கல்வியிற் கிரமமாய் ஏற்றமடைய

வேண்டிய மாணவர்க்கு அவதானம் இன்றியமையாததாகக்கொள்ள அஃதில்லா வித்தியார்த்தி எவனும்கல்வியிற்றேறுதல் அரிதேயாம்.

ஆசிரியர் ஓர் பாடத்தை விளக்கும்போது அதிற் கவனஞ்செலுத்தா மாணவனிடத்தே நேரிடுவதைக் கவனிப்பாம். அவன் முதற்சொல்வதை அவதானியாவிடின் அப்பாற் சொல்வதை விளங்குகலரிது. அஃதரிதாகவே மேலும் மேலுள் சொல்வனவெல்லாம் அவ்வாறாகி, அப்பாடத்தின்மீதே அலுப்புங் கசப்புந் தலைப்பட, கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல்ல மாட்டாமை தோன்றும். அது தோன்றவே, வகுப்பில் முன்னேறுவதற்கிடாய்ப் பின்னிட்டுக்கொண்டே போவான். கடைசியில் மதியீனன் சோம்பன் என்னும்பட்டங்களைப் பெற்றுக்கொள்வதே அவன் அடையும் பலமென்றி வேறல்ல. இதற்கு மாறாய்த் தாங்கற்குங் காரியங்களிலுமன்றித் தங்கண்ணிற் படும் இயற்கை நூதனங்களிமீதும் கடைப்பிடியோடு கவனஞ்செலுத்தி வந்தவரே அறிவிற் சிறந்த ஞானிகளாகவும் உலகுக்குகந்த சகாயிகளாகவுமிருந்திருக்கிறார்கள்.

பேர்பெற்ற நீயூட்டன் என்னும் பண்டிதர், மாததைவிட்டுப் பெயர்ந்த அத்திப்பழமானது ஆகாயத்தைத் தாவிச் செல்லாது பூமியைநோக்கி வீழ்ந்த காரணத்தை நிதானித்துப் பூமிக்குக் கவர்ச்சிச் சக்தி உண்டென நிரூபித்தார்.

உவாற் என்பவன் தன் தாய் அடுப்பிலிட்டிருந்த நீர்க் காகத்தின் மேன்முடியானது எழுந்தெழுந்து வீழ்வதின் காரணத்தை அவதானித்து நீராவி யந்திரத்தை ஏற்படுத்தினான்.

கொலம்பஸ் என்பவர், ஸ்பானிய தேசக் கரையோரமாய்ச் சமுத்திரங் கொணர்ந்தொதுக்கி விட்டனவும்,

காம் முன்னொருபோதுங் கண்டிராதனவுமான பட்சி இறகு, மாப்பட்டை முதலிய அபூர்வ வஸ்துக்களை அவதானித்து அமெரிக்கா என்னுமோர் புதிய கண்டத்தைக் கண்டுபிடித்தார்.

மனிதனுடைய புத்தியானது தன்னியல்பிலே முள்ளும் முரடும் பற்றையுங் கற்களும் மண்டிய பாழ்நிலத்துக்குச் சமானமானது. அவதானமென்னுங் கருவி கொண்டு அதைத் திருத்திப் பண்படுத்தாவிடின் அதில் அறிவென்னும் செழும்பயிர்கள் முளைப்பனவாகாவாம். அதனைச் சாம்பருள் மறைந்து கிடக்குந் தீப் பொறிக்கும் ஒப்பிடலாம். அவதானமென்னும் வாயுவும் விறகும் அதனோடு சம்பந்தப்படாவிடில் அதினின்றும் அறிவென்னும் அக்கினிச்சவாலை எழுதல் அரிதன்றே.

ஆதலால், வித்தியார்த்தியே! அவதானி, உன் பாடங்களை அவதானி; பெரியோர் சொல்லும் நன்மதிகளையும் அவதானி; கடவுள் உனக்காகச் சிருட்டித்தருளிய சராசரங்களமீதும் உன் சிந்தனை செல்வதாக. அப்போது உலக ஞானத்தோடு பரம ஞானமும் ஒருங்கே உன் கைவசமாகும்.

3. முயற்சிக்கோர் முன்மாதிரி

அநேக நூற்றாண்டுகளின்முன் கிரேக்க தேசத்தில் வசித்த கலிஸ்திரேடஸ் என்னும் நியுனர் ஒருவர் பிரசங்க சாதாரியத்திற் பேரோங்கி விளங்கினார். அவருக்குச் சனங்கள் செய்துவந்த சன்மானங்களைக் கண்ட,

டிமோஸ்தினிஸ் என்னும் ஒருவர், தாமும் அவரைப் போல் ஆகவேண்டுமென்னும் மன எழுச்சிகொண்டு பிரசங்கிக்கத் தலைப்பட்டார். அப்போது அவர் பிரசங்கமோ கேட்போர்க்கு, பயிலாதவன் கைமேளமுங் குயிலாதவன் குரலோசையும் போல் மிக்க கேவலமாயிருந்தது. பற்பலமுறை அவர் பெரும் பிரயாசையோடாயத்தஞ்செய்து பேசிய பேச்சுக்களைக் கேட்பவர்கள், இடையிற் குழப்பி அவரைக் கேலிபண்ணினிடுவார்கள். இந்த அவமானத்தால் டிமோஸ்தினிஸ் துக்க சாகரத்தில் அமிழ்ந்திராயினும் மனந்தளராமல் தமது குறைகளையெல்லாம் நிவாரணஞ்செய்ய முயன்றார். அவர் இயல்பிலே பெருந் தெற்றுவாயர். சொற்களின் உச்சாரணம் மிகவும் அவலட்சணமாயிருக்கும். மூச்சுப் பிடித்து விடாமற் பேசுஞ் சாமர்த்திய மில்லாததால், வாக்கியங்களை நெடுநேரம் நிறுத்தி நிறுத்திப் பேசுவார். பிரசங்கத்துக்கத்தியாவசியகம் வேண்டிய குணங்களில் ஒன்றையேனும் அவர் இயற்கையில் அமையப்பெற்றிலர். ஆயினும் வாசாலகத்திற் சிறந்து பெருநாவலராக வேண்டும் என்னும் ஆவல் அவரிடத்திற் பூரணமாய்க் குடிகொண்டிருந்ததால் அது நிறைவேறும்பொருட்டு அவர் செய்துவந்த விடாமுயற்சியோ யாவரும் வியக்கற்பாலதாம்.

திக்குவாயை நீக்குதற்காகக் கூழாங் கற்களை வாயிற் போட்டுக்கொண்டு சமுத்திர தீரத்தில் உரத்த சத்தத்துடன் சிறந்த கிரந்தங்களை வாசித்துவந்தது மன்றி, அவற்றை முகபாடஞ்செய்து சமுத்திரத்தை நோக்கி ஒப்பித்தும் வந்தார். இதனால் நாவு நன்றாய்த் திருந்தியதுமன்றி வசனிப்பதற்கு இன்றியமையாத நவாகிய நரம்புகளுஞ் சீர்ப்பட்டுவந்தன. அக்காலத்தில் கிரேக்கர் வெட்டவெளியான இடங்களிலே லட்சக்கணக்கான சனங்கள் கேட்கத்தக்க தொனியோடு

பிரசங்கிப்பது வழக்கமாயிருந்தபடியால், டிமோஸ் தினிஸ் உரத்த சத்தத்தோடு சமுத்திரத்தின் பேரி ரைச்சலுக்கு மேற்பட்டுத் தம்முடைய செவிக்குத் தாம் சொல்வது நன்றாயுந் தெளிவாயுந் கேட்டுப்படி பேசிப் பழகிவந்தது, பின்பு அவர் அவ்விடங்களிலே தம்முடைய பிரசங்கத்தைச் சனங்கள் தேட்டு உவக் கச் செய்வதற்கனு கூலமாயிருந்தது. செங்குத்தாயும் ஏறுதற்கரிதாயுமுன் மலைச் சரிவுகளிமீதே அவர் ஏறப்பழகிவந்தார். இது ஒருடைய சுவாசப்பையை நன்றாகப் பலப்படுத்தியது. அது பலப்படவே மிக நீண்ட வாக்கியங்களைத் தானும் மூச்சுவிடாமற் சொல்லி முடித்தற்குக் கூடியவரானார்.

பிரசங்கக் கேட்போர்க்குப் பிரீதியையும் விளக்கக் கையுங் கொடுப்பதற்கவசியமான அபிரயங்களிலே தமக்கிருந்த அலங்கோலங்களைத் திருத்த அவர் கொண்ட சிரமம் மிகப்பெரிது. அவைகள் எவையென் றறியும்பொருட்டு, அவர் எப்போதும் ஒரு நிலைக் கண் ணையின் முன்னின்று பேசுவருவது வழக்கம். புருவம் நெளித்தல், தலை நடுக்கல், விழி புட்டல் முதலிய அவரது அங்க விகாரங்கள் அக்கண்ணாடி வழியாய் ஒருவாறு ஒழிந்துபோயினவாயினும், பேசும்போது தோளை நெளித்து நெளித்துக் குலுக்குதலாகிய தூர் வழக்கமொன்று நெடுநாட்டொட்டு அவரை விட்டக லாதிருந்தது. அதை ஒழிக்கவேண்டி அவர் தமது தோளுக்கு மேலாகக் கூரிய ஈட்டி ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருந்தார். பேசும்போது அதை நினையா மல் தோளை உயர்த்திக் குலுக்கும்வேளையிலெல்லாம் ஈட்டி முனையானது உதிரம் பெருகும்படி குத்திக் குத்தி அப்பழக்கம் இருந்ததோ என்றுந் தெரியாமற் செய்துவிட்டது. நயம்பட அநேக உதாரணங்களுட னும் மேற்கோள்களுடனும் பிரசங்கிப்பதற்காகத்

தமக்கு முன்னிருந்த வித்துவான்கள் எழுதிய கிரந்தங் களையெல்லாம் வாசித்து, அவற்றிற் சாராம்சங்களை ஞாபகத்தில் வைக்கவேண்டிய அவசியமிருந்தபடியால், அவற்றையெல்லாம் அவர் அபர்விலா ணக்கத்துடன் வாசித்துணரத் தலைப்பட்டார். இப்படியாகையில் மனம் ஒருபட்டு வேறு விஷயங்களிற் நாடாமலும், தாம் அங்கிங்கு போகாமலும் இருப்பதற்காய்த் தமது கிரசை மழுங்க முண்டனஞ் செய்துவிட்டு, நில அறை ஒன்றிற் புகுந்து, அங்கே பதினாறு வருடகாலம் ஏகாந்தமாய் வசித்துவந்தார்.

“முயற்சி தன் மெய்வருந்தக் கூலிதரும்” என்ப தற்கொப்ப அவர் நெடுங்காலம் இராப்பகலாய்ப்பட்ட பிரயாசத்தின் பயனாகத் தாம் விரும்பியபடி பிரசங்க் சூதுரியத்திற் பிரசித்தி அடைந்ததுமன்றிச் சொல் வன்மையில் நிகரற்ற சிங்கேறென்னும் பெரும் புகழையும் அடையலானார்.

நீ வகுப்பிலே பின்னிடைய, உன் உடன் மாணவன் முன்னேறுவதும், ஒருவன் குடிக்கக் கஞ்சிக்கும் வழி யற்றுத் திரிய, மற்றொருவன் கோடி செல்வனாயிருப் பதும், ஒருவன் கொலை, குடி, களவு முதலிய துன் மார்க்க பாபியாக, இன்னொருவன், எவர்க்கும் இனிய புண்ணியசிலனாய் விளங்குவதும் வித்தியார்த்தியே! தளரா முயற்சியிலேயாம். இந்தத் தாளாண்மை தான் முன் பாமரன் பாமரன் என்று புறக்கணித்த உலகத்தைப் பண்டிதன் பண்டிதன் என்று கையெடுக் கச் செய்ததென உணர்ந்து, முயற்சியின் உயர்ச்சி யைப் போற்றி, அதை உனக்குத் தோழமையாக்கிக் கொள்ளக்கடவாய்.

4. பொறையுடைமை

எாம் இவ்வலகிலே துன்பமுந் தொல்லையுமின்றிச் சீனிப்பதரிதேயாம். இன்றைக்கொருவன் யாதுகாரணமுமின்றி நம்மை வைத்து நிந்திப்பான். நாளைக்கு வயிற்றுவலி, தலைநோ முதலிய பிணிகளால் வருத்தமடைவோம். வேறொருநாள் மழையும் புயலும் நமது நில புலங்களிலுள்ள பலன்களைச் சிதைத்துநிற்கும். இவ்வாறே நமது மனதுக்குந் தேகசெளக்கியத்துக்கும் விரோதமானவைகளையெல்லாம் மனவுறுதியோடு சகித்துக்கொள்ளும் பெருங்குணமே பொறையுடைமை எனப்படும்.

பூமியிலே விவேகியாக மதித்துப் போற்றப்படத் தக்கவன் யாவன்? சகல சாஸ்திரங்களுந் திரண்டுருவெடுத்தாற்போன்றுள்ள ஒரு கலா சிரேஷ்டனா? அன்றிப் பெரிய நெப்போலியனைப்போல் “அரிய தொன்றில்லை” பென்னும் விருது கையேந்தியவோர் வீரதீரனா? அல்ல, அல்ல. துன்பம் வந்தாலும் சுகம் பெற்றாலும், செல்வம் வந்தாலும் வறுமை நேர்ந்தாலும் எல்லாவற்றையும் மனரம்மியுத்தோடு பொறுத்த நுபவிப்பவனேயாம். இவனே பெரிதும் மதிக்கப்படத்தக்கவன்; புண்ணியசாலிகளின் உயர் வரிசையில் வைக்கப்படத்தக்கவன். சிலர், மாசற்ற தனத்திலும் சுகை, தவ முதலிய சுகிர்தங்களிலும் வானத்தில் நின்றவந்த மனோரூபிகள்போலத் துலங்குவார்களாயினும் ஒரு தடுஞ்சொல் அவர்களிடையே சொல்லிவிட்டால், அல்லது அவர்களுக்கு விருப்பமில்லாத தொன்றைச் செய்துவிட்டால் அவர்கள் தண்ணரியுங்கண்ணியமும் இருந்த இடமுந் தெரியாது மறைந்து விடக் காணலாம். பொறையுடையிடத்திலே இங்ஙனமாகாது.

சொக்கிறத்தீஸ் என்னுந் தத்துவ ஞானி, தன் அடிமைமேல் ஒருகால் கோபங் கொண்டபோது “எனக்குக் கோபந் தோன்றாதிருக்குமாயின் இப்போதுன்னை அடிப்பேன்” என்றாராம். வேறொரு தருணம், கடுங்கோபகுணம் பூண்ட அவர் மனையாள், அவரைத் தூஷித்தபோது அவர் மவுனஞ் சாதித்து நிற்க, அத்துஷ்டை, அதி கோபங்கொண்டு, அழுக்கு நீரால் ஒரு பாத்திரத்தை நிரப்பி, அவர் தலைமேற் சொரிந்துவிட்டனளாம். அதையும்வர் அதிசயித்தற்குரிய விதமாப்ச் சகித்துக்கொண்டு “அவ்வளவு முழக்கத்துக்கும் இவ்வளவு தூற்றல்தானா?” என்று சொல்லி அமைதியாய் இருந்தாராம்.

“குறுமை மனத்துன்பங் கொள்ளுமே கோபம், பொறுமை பெறுமேபுகழ்” என்னும் நீதிமொழிப்படி, கோபியானவன், மனச் சுகிப்பின்மையினால் என்றுஞ் சஞ்சலத்திற்குள்வாக, பொறையுடையவனோ, தனக்கு நேரிடுந் துன்பங்களைச் சகித்துக்கொள்வதின் பயனாக, உள்ளவளவுஞ் சமாதானத்தையும் வெகுமானத்தையுமடைந்துகொள்பவனாவான்.

கண்ணுக்குக் கண்மடல் எங்ஙனம் இன்றியமையாததோ அங்ஙனமே ஐக்கிய சீனியத்துக்குப் பொறுமையும் இன்றியமையாததாயிருக்கிறது. ஒரு மடத்திலே கோபக்குணமுள்ள சந்நியாசியார் ஒருவர் இருந்தார். அவர் தமது முன்கோபத்திற்கும் பொருமைக்குமெல்லாந் தன்னோடு சீனிக்குந் துறவிகளே காரணமென்றெண்ணி ஒருநாள் மடத்தைவிட்டு வனத்திலே தனியே சீவிக்கப் போயினார். போய், குடிக்கிறதற்காக ஓர் குடத்திலே தண்ணீர் மோண்டு வந்து தாமிருக்குமிடத்திலே வைத்தார். வைத்த மாத்திரத்தில் நீர்க்குடம் சரிந்து கவிழ், நீர் முற்றும் விண் போயிற்று. இரண்டாம் முறையும்படியே நிகழ்ந்

த்து. மூன்றாம்முறை கொண்டுவந்த நீரும் முன்போலக் குடங் கவிழ்ந்ததால் ஊற்றுண்டுபோயிற்று. சந்நியாசியார் இதைத் தாள மாட்டாமல், குடத்தைத் தரையிலே மோதிச்சில்ல பொல்லமாய் உடைத்தெறிந்தார். அதன்பின், தமது பொறமைக்கும் முன்கோபத்துக்குங் காரணர் தஞ்சகோதரால், தாமேயென்று ணர்ந்து மடத்துக்குத் திரும்பிப்போயினார்.

சகல அநுகூலங்களுக்கும் வழியாகிய மனச்சமா தானத்தை அழித்துவிடுவது கோபமே. கோபத்தை அடக்குவதிற் றுமதப்படி மனக்கலக்கமுண்டாகும்; அஃதுண்டாகவே அறிவு நிலைதளம்பும்; அது தளம்பவே, பிறர்மேற் கிருபையென்பதில்லையாகும்; அஃதில்லையாகவே சடுத்தமும் பகையும் சிலகாற் கொலைபாதகமுமே நேரிட இடமாம்.

செமெயி என்பவன் தாவிதாசரை வைது திட்டிய போது அவர் மெய்காப்பாளர் அவனைத் தண்டிக்க எத்தனித்தார்கள். அதனைக் கண்ட அரசர் அவர்களைத் தடுத்து “எனது விரோதிக்கு யாது தீங்குஞ் செய்யாதீர்கள். அவனால் எனக்கு நேர்ந்த அவமானத்தின்பொருட்டு என் மனம் வருந்துவதைக் காணுங்கடவுள் என்மீதிரங்கி என் பாவங்களை மன்னித்து எனக்கு நன்மைபுரியக்கூடுமாதலால் நிந்தனைப்படுவது மகா பாக்கியம்” என்றாராம்.

உள்ளங் கவர்ந்தெழுந் தோங்குசினங் காத்துக் கொள்ளுங் குணமே குணமென்க—வெள்ளந் தடுத்த லரிதோ தடங்கரை தான்பேர்த்து விடுத்த லரிதோ விளம்பு

என்றார் அனுபவமுதிர்ந்த பெரியோரும்.

“நாயானது தன் வாயினால் நம்மைக் கடித்தனிடத்து, மீட்டத்தை நாமும் வாயினால் கடிக்கத் துணிவது

முடத்தனமன்றே.” அதுபோலவே வதிலுக்குவதில் தீங்குசெய்யுஞ் செயலுமாகும். “ஒருவன் நமக்குச் செய்த அடாத்தினிமித்தம் அவனைக் கோபித்துத் தண்டிப்பதைவிட்டுச் சற்றுப் பொறுமையோடு சும்மா இருந்துவிடுவோமாயின்,” நமது பொறையுடையமையே அவன் மனதை உதைத்துப் பழிக்குப் பழி வாங்கி நிற்கும். இதனை உணர்ந்தன்றே விவேகிகள் பொறுமையாலுந் சார்த்தாலுந் தஞ்சத்துருக்களைப் பழிவாங்கிச் செயலிலானார்கள்.

5. மனோபீதியின் கேடு

நமது சரீரமானது, தன் சுக நிலையை இழந்து நோய்கொண்டிறப்பதற்கு, மூன்று காரணங்களுள். தகாத ஆகாயம், நீர், உணவு, வேலை ஆகியவற்றற் சீரண உறுப்பு முதலிய இயக்காதாரங்கள் பழுதடைதல் ஒரு காரணம். மிதமிஞ்சிய கவலைகள் சிந்தனைகளால், ஆகாரம் நித்திரை முதலியன குறைபடுதல் வேறொர் காரணம். மற்றைக் காரணம் அவநம்பிக்கையோடு பொருந்திய வீண் பயமாம். இதுவே மனோபீதியென்பபெயர். மனோபீதியால் வியாதிப்படுவோரும் இறப்போருமுண்டோ என, யாரும் மலைத்தல் கூடும். ஆனால், இது மனிதனுடைய மனநிலையைக் கூறும் மனோதத்துவ சர்ஸ்திரிகளுமன்றித் தேர்ந்தவைத்திய விற்பன்னரும் அனுபவ சித்தமாய்ச் சொல்லுமோர் உண்மையாதலின், ஆட்சேபத்துக்கிடமில்லை. இவ்வுண்மைக்குச் சாட்சியாக அநேக சம்பவங்களை

எடுத்துச் சொல்லலாம். அவற்றுள்: இங்கிலாந்து தேசத்திலே, சில வருடங்களின்முன் நோயுற்றிருந்த ஒரு துரைமகளுக்கு நேர்ந்த சம்பவம், மிகவும் விசேஷித்தது. அவள் தன் வியாதிக்கேற்ற மருந்துமுறை அடங்கிய சீட்டொன்றை வைத்தியரிடம் பெற்று, மருந்துச்சாலைக்குச் சென்று அதன் தலைவனுக்குக் காட்டி, அதிற் குறித்த மருந்துகளைச் சித்தஞ்செய்து தரும்படி கேட்டாள். அவன் அதிற் கண்டபடி, சற்றேறக்குறைய ஒரே நிறங்கொண்ட இரண்டவ்வுதங்களை, முறைப்படி கலந்து, வெவ்வேறான இரு குப்பிகளில் வார்த்துக் கொடுத்து, ஒரு மருந்தை உள்ளே கொள்ளவும், மற்றயதை வெளிப்புறத்தே தடவவுந் கற்பித்ததோடு, புறத்தே பூசும் மருந்தில் நஞ்சு கலந்திருப்பதால், அதைக் குடிக்கவேபடாதெனவும், அப்படிச் செய்யாதபடிக்கே, நஞ்சு என்று வரைந்த சிவப்புப்பத்திரம் அதில் ஒட்டப்பட்டிருக்கின்றதெனவும், வற்புறுத்திச் சொல்லி அனுப்பிவிட்டான்.

அம்மாதா இவ்விரண்டு மருந்துகளையும் மிக்க கவனத்தோடு, தனித்தனியே வெவ்வேறு சுவர் மாடங்களில் வைத்திருந்து, தனக்குச் சொல்லப்பட்ட முறைப்படி பிரயோகித்து வருவதில் நடக்குங் கிரியைக் கிராமத்தை அவதானித்திருந்த அவளது மைத்துனன் ஒருநாள் வேடிக்கை நிமித்தமாய், அவளறியாதபடி, பூச்சு மருந்துக் குப்பியில், நஞ்சு என்றிருந்த பத்திரத்தை மெல்ல உரித்தெடுத்தது, மற்றதிலொட்டிவிட்டு, இஃதொன்றுந் தெரியாதான்போல் இவளோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தான்.

இது நிகழ் ஒரு நாழிகையின் முன்னரே, பிணியாளி வழக்கம்போல் உட்கொள்ளவேண்டியதையுட்கொண்டும், வெளியே பூசவேண்டியதைப் பூசியும், வேறுவலலிலே நோம் போக்கிக்கொண்டிருந்து, திட

கூறும், அக்குப்பிகள் வைக்கப்பட்ட மாடங்களுக்குச் சமீபமாகப் போக நேர்ந்தபோது, உள் மருந்திருக்க வேண்டிய இடத்திலே, சிவப்புப் பத்திரமொட்டிய நஞ்சுமருந்துக் குப்பியிருக்கக் கண்டான். கண்டதும், ஐயையோ! மோசம்போனேனே! என் கைப்பிசுநிலை மருந்துக் குப்பிகள் இட மாறிவிட்டனவே! சற்றுமுன் நான் குடித்தது நஞ்சைத்தானே! இன்றோடு முடிந்தது என் வாழ்நாள்! என்று பலபடச் சிந்தித்து மனோபீதிகொண்டு தத்தளித்துப் படுக்கையில் வீழ்ந்தான். உடனே தொண்டையும் உந்தியும் கபசபவென்றெரிகின்றனவென்றும், மயக்கமாய்த் தலைசற்றுக்கின்றதென்றும் முறையிட்டுச் சற்றுநோத்திலெலாம் மூர்ச்சையுமாணன். வைத்தியர் வந்து மூர்ச்சையைச் சற்றுத் தெளிவிக்கவே, அவள் “ஐயோ! அறியாமல் நஞ்சைப் பருகிவிட்டேன்” என்று பலதரம் மீட்டு மீட்டுச் சொல்லிக்கொண்டேயிருந்தான். இதன்மேல் வைத்தியர், நஞ்சு முரிக்கும் மருந்தைக் கொடுத்தார். விஷபானத்தைபுட்கொண்டதாக அவள் கொண்டிருந்த தப்பெண்ணமும் பீதியும், அவள் மனதில் நன்றாய் ஊன்றியிருந்ததால், அம்மருந்து அவளை எவ்வளவுங் குணப்படுத்தாதே போயிற்று. ஆனால், பாஷாணத்தை உள்ளபடியுட்கொண்டால் என்ன குறிகள் தோன்றுமோ, அக்குறிகளெல்லாம் அவளிடத்திலே தோன்றின.

இவற்றிற்கெல்லாங் காணலாயிருந்தான், மிகவும் பயந்து விளையாட்டுக் காரியம் விளையாமாய் முடிந்ததே பென்று விசனித்துத், தான் வேடிக்கை காணமாகச் செய்த பாவற்றையும் வைத்தியருக்கு விவரித்தான். அவர் உடனே பிணியாளியை எழுந்திருக்கச்செய்து, நடந்த காரியத்தை அவள் மைத்துனனைக்கொண்டே சொல்லுவித்ததோடுகூட, அவரும் “நீ யுட்கொண்

டது நஞ்சல்ல, பயப்படாதே” யென்று எத்தனையோ தாஞ் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால், என்று சாதித்தவன் சீலமாய்த் தனதெண்ணத்திற் சலஞ்சாதித்து நின்றான். இதன்மேல், வைத்தியர், சிவப்புப் பத்திரம் ஒட்டிய குப்பியைத் தருவித்து, அவள் பார்க்கும்படி அம்மருந்தைத் தாமேயுட்கொண்டு காட்டியதால், சற்று மனமாறினளாயினும், அவள் நன்றாகக் குணப்படுவதற்கு, நான்கு தினங்கள் வரையிற் சென்றன.

6. மனோபீதியின் கேடு

(முன்சொடர்பு)

இது விஷயத்தில், இன்னுமோர் அதிசய சங்கதியுளது. பிரான்சு தேசத்திலே, மனோதத்துவ உண்மைகள் சிலவற்றைப் பரீட்சித்தறிய விரும்பிய பிரபல வைத்தியரொருவர், அத்தேச சக்கரவர்த்தியிடம், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவனைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். அவனை அவர்தம் வீட்டுக் கிட்டுப்போய், சினேகிதனே! செய்த குற்றத்தினிமித்தம், எப்படியோ நீ இறக்கவேண்டியவன்தான். ஆனால், சற்றேனும் உன்னை வருத்தாமல், உன் உடலிலிருந்து உன் உயிரைப் பிரிக்கப்போகிறேன்—உன் தேகத்திலுள்ள உதிரமெல்லாம், ஒரு சிறு துவார வழியாய் வெளியே புறப்படும். இஃகானவுடன், நீயுள் சுகமாய் மரித்துவிடுவாய் என்று அவனுக்குச் சொன்னார். குற்றவாளி இதைக் கேட்டு, மிகுதியுள் சந்தோஷமடைந்து,

ஐயா! அது எனக்குப் பெரிப சகாயமாய் இருக்கும்; அப்படியே செய்திடுகவென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். உடனே வைத்தியர், அவன் கண்களைத் துணியால் மறைத்துக் கட்டிவிட்டு, அவன் கழுத்திலே ஒரு ஊசுகொண்டு மெல்லக் கீறினார். அதிலிருந்து உதிரன் சற்றுவது புறப்படவேயில்லை. அப்பால், அக்கீற்று வாய்க்குக் கிழே, ஒரு கிண்ணத்தைப் பிடித்துக்கொண்டு, அக்குற்றவாளி செனிப்படத் தண்ணீர் வார்த்துக்கொண்டிருக்கும்படி ஒரு ஏவலாளிக்குக் கட்டளைபண்ணினார். தன் கழுத்திலுள்ள காய்வழியாதவே, இரத்தம் பாத்திரத்துட் சொரிகின்றதென அவன் நம்பிப் பித்கொள்வதற்கு இச்செய்கை உதனியாய் இருந்தது.

சமீபத்திலிருந்தவர்களும் வைத்தியரும் இடையிடையே ஐயோ! ஐயோ!! என்றும், இன்னுஞ் சற்று நேரத்தான் என்றும், முடிவாய்விட்டதென்றும் குற்றவாளி மனதிலே திகிலையும் ஏக்கத்தையும் எழுப்பக் கூடிய இன்னோர் வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படி ஐந்து நிமிஷங்கள் சென்றபின், தண்ணீரைத் தொடர்ச்சியாய் வாராது, துளிதுளியாய் விழ விட்டுச் சற்றுப்பொறுத்து அனை நிறுத்திவிடவுஞ் சொன்னார். இவ்வாறு யாவும் ஐயந்ததை அறிந்த அக்குற்றவாளி, தன்னுதிரமெல்லாம் வெளியேறிவிட்டது; இனி ஒரு துளியாவது தேகத்தில் இல்லையென நம்பி, ஏங்கித் தியங்கி நிலத்தில் வீழ்ந்து யிர் விட்டான்.

உள்ளபடியே, ஒருதுளி இரத்தமேனுஞ் செலவாகா நிருந்தும், இவன் உயிரை மரணத்தின்வாய்ப்படுத்தியது, மனப்பயமேயன்றி வேறேது? மிதமிஞ்சிய சர்

தோஷத்தாலும், மிகுந்த மனத்துயரத்தாலும் மனிதருக்கு மாண்பத்து நேரிடுவதுண்டு. இது ஆயிரத்துக் கொன்றென்றால், மனப்பயத்தால் உயிர் துஞ்சுவோர் தொகை ஆயிரத்துக்குப் பத்தென்று சொல்லுதல் பொய்யாகாது. விஷபேதி காலங்களிலே இறப்பவர் அநேகர், பயத்தினாலேயே. ஒருமுறை ஐரோப்பிய பட்டணமொன்றிலே பேதிரோய் உண்டுபட, அநேகாயிரக் கணக்கானோர் இறந்துபோனார்கள். அவர்களுள் இரண்டேயிரண்டு பேர் மாத்திரம் உள்ளபடியே விஷபேதியால் மடிந்தவர்களென்றும், ஏனையோரெல்லாம் பீதியினாலே இறந்தவர்களென்றும் ஒரு மகாத்துமா அறிந்து வெளிப்படுத்தினார்.

சில நோயாளிகளுக்கு வைத்தியர் எவ்வித மருந்து கொடுப்பினுங் குணமுண்டாவதில்லை; எப்பொழுதும் ஒருகண்ட சீராகவேயிருக்கும். நோய்க்குரிய காரணம் இல்லையென்று சொல்லக்கூடியதாய் இருக்கும்போதும், சிலருடைய தேகம் வரவா இளைத்து மெலிந்துபோகக் காண்கிறோம். இவற்றிற்கெல்லாங் காரணமாயிருப்பது, மனப்பயம், அல்லது விண்மனோ கற்பிதம் (Imagination) என்னும் விபாதிதான். இவன் மரணத்தாற் செத்தான்; அவன் பேயடித்துச் செத்தான் என்னுஞ் செய்திகளைச் சரிவரா யாய்ந்து பார்ப்போமாயின் அவற்றிற்கும் அதுவே காரணமாய் நிற்பதென உணர்ந்துகொள்வோம். ஆகையால் நாம் மனதுக்கடுத்த துன்பங்களில் நின்று நீங்கவேண்டின், எதற்கும் மிதந்தப்பிப் பயப்படலாகாது.

(“Janavinothiny”.)



A. Swagnonam

7. பழக்கம்

மனுஷ சஞ்சாரமில்லாத காட்டின் இடத்தே விடப்பட்ட சிறு குழந்தையானது, ஏதோ விதமாய்த் தப்பிப் பிழைத்துப் பெரிய மனிதனாகும்படும் அவ்விடத்திலேயே சீவிக்குமானால், அதன் நாவொலியும் பழக்கங்களும் மிருகத்துக்கொப்பாகவே இருக்கும். அன்றியும் அது மீண்டு நம்மைப்போலத் திருத்தமான நிலையை அடைதலு மரிதேயாம். இதுபற்றித்தான் “பலநாட் செய்வது பழக்கமாய்விடும், பழக்கத்தை மாற்றுவது மரணம்போலிருக்கும்” என்றார் பெரியோரும்.

பத்து ருத்தல் பாரமுள்ள இருப்பு வளையத்தை நமது கழுத்திற் போட்டுக்கொள்ளவேண்டும் என்றொரு இராசகட்டளையிருந்தால், அக்கட்டளைப்படி அதைத் தரித்துக்கொண்ட தினந்தொட்டுச் சிலகாலமட்டும் அது சகிக்கரிய வேதனைபோலத் தோன்றுமாயினும், நாட் செல்லச் செல்ல அப்படியோர் வளையம் நம்மிடத்தில் உண்டோ என்று சந்தேகிக்கத் தக்கவாறாய், அதனோடு நாம் பழகினிடுவோம். ஏனெனில், நமது கண் முதலான பஞ்சேந்திரியங்களும் அவயவங்களும், புத்தி முதலான மனோத்துவங்களும், சிறுபந்தொட்டுப் பழகிக்கொண்டவற்றில் உறுதிப்பட, அது நமக்கு வேறோர் சபாவம்போல் ஆய்விடுகின்றது. இதற்கு அத்தாட்சி சில கூறுவாம்.

கொலைத்தொழில் புரிந்த குற்றவாளியொருவன், எட்டு வருடமளவும், பலாப்பழத்தின் மேற்புறம் போல் அமைக்கப்பட்ட இருப்பு முட்கட்டிலின்மீதே சயனித்தலாகிய தண்டனை விதிக்கப்பெற்றான். அவன் விடுதலாவதற்குச் சில காலத்தின்முன், சிறையிலிருப்போரைத் தரிசிக்கப்போன் அரசன், அவனைக் கண்டு,

நீ இந்த வேதனை எத்தனத்தாற் பெரிதும் துன்பப்படுகிறாய் என்று நினைக்கிறேன். உனக்குச் சம்மதமானால் வேறொரு லேசான ஆக்கினையைத் தெரிந்து கொள்ள உத்தரவளிக்கிறேன் என்றான். குற்றவாளி மாறுத்தாமாக: என் அருமைப் பெருங் கருணைப்பெருமானே! கொடிய துரோகியாகிய அடியேனை நினைவுகூர்ந்து, இந்தப் பெருந் தயவைப் புரிய உளங் களிந்ததற்காய் ஆயிரம் வந்தனஞ் சொல்லுகிறேன். ஆனால் என் தேகத்தைப் புண்படுத்தி, எனக்குப் பொருந்தாத சத்துருக்களாயிருந்த முட்களெல்லாம், என்னை பழகி எனது மித்துருக்களாய் விட்டன. என் முதுகடங்கலும் காட்டுக் கற்பார்போல் ஒப்பசெய்யமற்றிருப்பதால், சமமும் மிருதுவுமான சாதாரண படுக்கை, எனக்குப் பொருந்தமாட்டாது. தேவரீர் அடியேனுக்குக் கிரக்கஞ்செய்ய விரும்பினால், இன்னுமுள்ள மீதிக்காலமட்டும் இந்தக் கட்டிலின்மீதே படுத்திக் கொள்ளவும், சிறைமுடிந்து என்னை அனுப்பிவிடும் போது, இக்கட்டிலையும் என் கையில் தந்துவிடவுந்தயைசெய்ய வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்கிறேன் என்றான். பழக்கத்தின் வலிமையைப்பற்றி அரசன் நன்கறிந்தவனாகக்கொள்ள, இது காரியத்தில் அதிசயப்படாமல் அக்குற்றவாளி கேட்டுக்கொண்டபடி செய்யலாம் என்று உத்தரவளித்தான்.

சபாவத்துக்கு முரணான காரியங்கள் தூணும் ஆரம்பத்திற் பொருந்தாதிருந்து பழக்கத்தாற் பொருத்த முடையனவாகுமென்றால், அகங்காரச் கோபங் காம முதலிய சபாவ தூர்க்குணங்களோடு பழகிக்கொண்டவன் நிலைமையைப்பற்றிப் பேசவேண்டியதென்ன?

கண்டகண்ட சிறுவரையெல்லாங் கிள்ளித் துன்பப்படுத்தப் பழகிய ஒரு துஷ்டப் பையன், ஒருநாள் தன் தூர்ப்பழக்கத்தின்படி கிள்ளுவதற்கு ஒருவருமில்லை

யெனக்கண்டு, சமீபத்தில்தின்ற ஒரு விருத்தாப்பிய விடம்போய், அப்பா! ஒருதரம் மாத்திரம் உன்னைக் கிள்ளிவிட உடன்படுகிறாயா? என்றாலும்!

மதுபானம்பண்ணப் பழகிய ஒருவன், தன்னைவிடப் பொருள்பண்டமெல்லாம் விற்ப்புக் குடித்துப் பணமில்லையெனக்கண்டு, தசன வித்தைக்காரன் ஒருவனுக்குத் தன்பற்களைக் கழற்றி விற்ப்புக் குடித்தானும். பின், தன் மனையாளின் பற்களை உடைத்து விற்ப்பு, அப்பணத்தைக்கொண்டு குடித்தானும். அந்தப் பணமுஞ் செலவழிந்துபோக, உயிரோடிருக்கும்போதுதானே வைத்திய கல்லூரித் தலைவருக்குத் தன் பிரேதத்தைப் பொருத்த முறையாக விற்ப்புக் குடித்தானும்!

காமாதுவாய்த் திரிந்த வாலிபன் ஒருவனை ஒரு பெரியவர் கண்டு, தம்பீ! பெருஞ் செல்வாக்குள்ள உன் குடும்பத்துக்கும் உனக்கும், உன் ஊருக்கும் என் இந்த அவகீர்த்தியை உண்டுபண்ணுகிறாயென்று கேட்க, அவன்: பெரியவரே! நான் என்னசெய்வேன். எனது தூராகிருதம் என்னுத்தமத்துக்குஞ் சரீரத்துக்குங் கேடு விளைப்பதோடு, என் கீர்த்தியையும் பழுதாக்குகின்றதென நான் நன்றாய் அறிகிறேன்; ஆனால் ஐயோ! எனக்கது பழகிப்போனபடியால், அதை விடுவது சீவனைத்தானே விடுவதுபோலிருக்கின்றதென்றாலும்.

வேருன்றிய கெட்ட பழக்கத்தை ஒழிப்பது கடினமானாலும், இடையறாத பிரயாசத்தினாலும் வீடா முயற்சியாலுந் தங்கள் தீய பழக்கங்களை மாற்றி நல்லொழுக்கமுடையவர்களாகி, யாவராலும் புகழவும் மதிக்கவும்பட்டவர்களுமுண்டு.

ஆகையால் இப்பாடம் நமக்கு இரண்டு விசேஷ உணர்ச்சிகளைத் தருகின்றது. பழக்கம் மிக வலிமை

யுடையதென்பதால், இளம்பராயந்தொட்டு நமது சத்
துராதிகளாகிய சபாவ துர்க்குணங்களைத் தவிர்த்து
வர என்றும் அயராத எச்சரிக்கையும் விடாமுயற்
சியுங் கொள்ளவேண்டும் என்பது ஒன்று. மற்றது,
நமக்கு மனதுண்டானால் எதற்கும் அசையாத கடும்
பாறைபோல் வயிரிப்படைந்த நெடுங்காலத் தூர்ப்
பழக்கங்களையும் இருந்த இடமுந்தெரியாமல் ஒழித்து
விடுவதும், தயை, பொறை, சாந்தமாதிய சுகிர்தங்க
ளாற் சிறந்த குணசீலராய் மாறிவிடுவதும் நம்மாற்
கூடாத காரியங்களல்ல என்பதாம். பழக்கமே! உன்
னால் வினையாத தீமையுமில்லை, உன்னால் அடையப்
படாத நன்மையுமில்லைன்றே!

8. பொய் இன்பம்.

(பேரின்பநாதன் கதை)

இத்தாலி தேசத்திலே றவென்னா வென்னு நகரிலே
கயிவாரே என்னுஞ் சிறுவனொருவன் விடுதிப்பாட
சாலையொன்றிலே கல்வி பயின்று வந்தான். அவனது
தந்தையார் தம்மருமைப் புதல்வனது கல்வி வளர்ச்சி
யில் மிகுந்த கவனஞ் செலுத்தி வந்தார். இவர் ஒரு
பிரபல சேனாகர்த்தர். மகா யோக்கியர். கோபம் வன்
மமென்பதறியாக் குணசீலர். ஈசனைப்போலத் தாச
னும் என்றபடி, பிதாவுடைய சற்குணங்களெல்லாஞ்
சிறுவனிடத்தே குறைவின்றி அமைந்திருந்தன.
அவன் தனது பாடசாலையின் உயர்தரக் கல்விகளைக்

கற்று முடியாமுன்னரே, தந்தையார் மரணமாயினார்.
கடவுட் பக்தி சிறிதளவுமில்லாத கல்விச்சாலையிலே
வளர்க்கப்பட்டதால் சிறுவன், மறுமையைப்பற்றிய
சுந்தனைகளின்றியே நாட்கழித்து வந்தான். ஒருநாள்
“வித்தியாநலம்” என்னும் நூலொன்று அவன் கைக்
கெட்டியது. அதிலே “கல்வியின் பயன் ஒழுக்கம்;
ஒழுக்கத்தின் பயன் அழியாத பேரின்ப நுகர்வு”
என்றிருக்கக்கண்டு, அந்தப் பேரின்பமாவதென்ன?
அது என்றும் அழியாததென்றால் அதனையே யான்
பெறுதல் வேண்டும் எனத் துணிந்து பேரின்பம் என்
றால் என்ன என்பதைத் தெரிவிக்குமாறு தன் தலை
மை ஆசிரியரிடத்தும், கல்விமான்களென்று தான்
அறிந்த மற்ற யாவரிடத்தும் வினாவிடும், தக்கவிடை
பெறாத கவலையால் ஊண் உறக்கமின்றியிருந்து, ஒரு
நாள் பித்தம் பிடித்தவன்போலத் தெருநீளஞ் சென்
றுகொண்டிருந்தான்.

அவ்வேளை, தேகாதிபந்தம் அசுத்த இரணம்பற்
றியவனுப்க் கையிற் கோலூன்றி நடக்கப் பெலனற்
றுத் தள்ளாடித் தள்ளாடி வரும் ஒரு கூன் கிழவன்
அவனுக்கெதிர்ப்பட்டான். பையன் முகத்திற் றேன்
றும் விசனக் குறியை அவதானித்த அவ்வயோதி
நன் சற்றுத் தரித்து, தம்பீ! நீர் எங்கு போகின்றீர்;
உமது மனதிற்பெரிதுங் கவலை சூழ்ந்திருப்பதாகக்
காண்கிறேன் என்றான். அதற்குப் பையன்: அப்பா!
பேரின்பமாவது யாதென்றறிய நெடுங்காலம் அபேட்
சிக்கின்றேன். என்னாவலைத் தீர்ப்பார் இல்லாத கவலை
யால் வருந்துகின்றேனென்று உள்ளதை உள்ளபடியே
சொன்னான். அதற்குக் கிழவன்: பேரின்பத்தைப்பற்
றி விவரிக்க நான் அறியேன்; ஆனால் சிற்றின்பத்தின்
நிர்ப்பாக்கியத்தைப்பற்றி என் அனுபவத்திற் கண்ட
வற்றைச் சொல்லுகிறேன்; பிரியமானுற் கேட்பாயாக

என்க, பையன், புன்னகையோடு நான் ஒன்றைக் கேட்க, நீ வேறொன்றைச் சொல்லப்போகிறேன் என்கிறாய். நன்று அதைச் சொல்லுவாயாக என்றான். கிழவன் நெட்டுயிர்ப்போடு தம்பீ! நான் ஓர் உயர்குலத் துரைமகனுக்கொருமகன். என் பிதா என்னைத் தம்முயிரிலும் அருமைபாகப் பேணி வளர்த்து எனக்கு ஆறு பராயமாகும்போது பள்ளிக்கு வைத்துக் கல்வி பயிற்றுவித்தார். நானும் வீண் வினையாட்டில்வெறுப்புங் கற்பதில் விருப்புங்கொண்டு படித்து, வகுப்புகளில் முதலிடமுஞ் சமர்த்தன் என்ற கண்ணியமும் பெற்றுவந்தேன். அப்போதெனக்கிருந்த புத்தித் தெளிவுஞ் சாமர்த்தியமும் நாவாலுரைக்குந்தன்மையினவல்ல. அதுநிற்க, என் பிரியனே! எனக்கு ஒன்பது வயது நடக்கும்போது சில துன்மார்க்க தோழரோடு சகவாசஞ் செய்யலானேன். நான் இயல்பிலே நற்குணசாலியாயிருந்தவிடத்தும், நெருப்போடு சேர்ந்த இரும்பும் நெருப்பாவதுபோல, அவர்கள் கூட்டுறவால் நானும் படிப்படியே அவர்கள் மயமானேன். அன்றுமுதல், கரும்பாயிருந்த கல்வி எனக்கு வேம்பாய்ப்போய்விட்டது. ஞாபகமற்றுப் புத்திமழுங்கிச் சித்தசத்துவம் தளர்வடையலாயிற்று. முன், படிப்பிற்கெட்டி கெட்டி என்னப்பட்ட நான் மட்டிமட்டியென்னப்பட்டிப் பாடசாலையாலுந் தள்ளப்பட்டிப் பெற்றூர் உற்றராலும் வெறுக்கப்பட்டிப் பிழைப்புழைப்பற்று, இக்கோலமாய்த் தெருநீளந் திரிகின்றேன்.

மானம்போம் கல்விபோம் வாய்ந்த மனவலிபோம்
ஞானம்போம் ஆண்மைபோம் நற்றவம்போம்—கானம்போம்
பொல்லாத காமமெனும் புன்மைகொண்ட பேதையைவிட
டெல்லாம்போம் ஓர்நொடியிலே

என்னும் அனுபவக்கூற்று என்னிற் சம்பூரணமாய்
நிறைவேறலாயிற்று.

தம்பீ! காமாதூர் அனுபவிக்குந் தீய துகர்ச்சியை இன்பமென்றவது சுகமென்றவது எவ்வளவுஞ் சொல்லுதல் தகாது. அதைச் சிற்றின்பமென்றுதானுஞ் சொல்லுதல் பொருந்தாது. தாமோக்கிலேஸ் என்பவன், தன் தலைக்கு மேலே ஒற்றிழை நூலிற் கட்டித் தொங்கவிட்டிருக்குங் கூரிய வாள் ஒன்றைக் கண்டு, அது எங்கே அறுந்து தனக்குமேல் விழுமோவென்று பயந்து நடுங்கிக்கொண்டிருந்ததால், அவன் நாவுக்கினிய பலவகைச் சுவை வர்க்கங்களோடு கூடிய விருந்தைப் புகித்தாலும், கர்ணமிர்தமான நாதகீதங்களைக் கேட்டாலும், சுவை இன்பமாவது இசை இன்பமாவது சற்றேனும் அனுபவியாதுபோனாலும். மனச் சாட்சிக் கண்டனத்தோடும், பிறர் அறியவந்தாலோ என்னும் அச்சத்தோடும், மனக்கலக்கத்தோடும் காமாதூர் அனுபவிக்கும் இன்பம் நொடிப்பொழுதேனும் இன்பமாயிருத்தல் கூடாதாகவே, அதைப் பொய்யின்பமென்று சொல்லுதலே தகுதியாம். ஆகையால் இந்தப் பொய்ச்சுக மாய்கையிற் சிக்குண்டு வருந்தாமல் என்றும் எச்சரிக்கையாய் இருக்கக்கடவாய் எனவுரைத்து விருத்தாப்பியன் தன்வழியே போயினான்.

9. பேரின்பம்

(பேரின்பநாதன் கதைத் தொடர்பு)

கயிவாரே அன்றிரவு முழுதுஞ் சற்றுவது நித்திரை போகவேயில்லை. அந்தப் பேரின்பந்தானென்ன? அதை நான் அடையும் வழியென்ன? என்னுஞ் சிந்

தனைகள் அவன் மனதை இடைவிடாமற் குழப்பிக் கொண்டேயிருந்தன. அச்சமயம் வீடுமுழுதும் இடிந்து தள்ளிப்பொடியானதுபோலச் சடுதியில் ஒரு பேரொலியுண்டாக, பையன் செத்தேன் என்று திகைத்தெழுந்து நடுநடுக்கத்தோடு மேலே நோக்கினான். அங்கே ஆயிரஞ் சூரியப் பிரகாசம் ஒருங்கே திரண்டுருவெடுத்த தன்மையாய்ச் சுடர்ளிடம் அழகிய வதனர்தங்கிய யௌவனனொருவன், முகத்திற் புன்னகையரும்பப் பையனை நோக்கி, நண்ப! நீ அஞ்சவேண்டாம். நான் உனது சத்துருவல்ல, மித்துருவேயாம் என்று தேற்றவும், கயிவாரே அச்சம் நீங்கி அமைதியோடு அவ்வநியனை உற்றுநோக்கிக்கொண்டே நின்றான். அந்த அதிசய யௌவனன் தன் கையிலேந்திய நரம்புக் கருவியின் முறுக்காணியைப்பற்றித் திரித்து, நரம்புகள் ஒன்றின் சுதியை ஏற்றுவதும், மற்றதின் சுதியைத் தாழ்ப்பதும், கிரமப்படுத்திய தந்திகளை மீட்டிப் பரிட்சிப்பதும், தனது மாதிரிய குரலின் தொனியோடு வாத்தியத்தின் சுதியை இசைப்பதுமாயிருந்தான். இவ்வளவிலே கயிவாரே மெய்மறந்து தான் எங்கு நிற்கிறேன் ஏது செய்கிறேன் என்றறியாதவனாகி, முன்னொருபோதும் பெற்றறியா ஆனந்த வெள்ளத்தில் அமிழ்ந்தினவனானான்.

யௌவனனுங் கீதநரம்புகளைச் சீர்ப்படுத்தியபின் பையனை நோக்கிக் கயிவாரே! இந்தமட்டும் நிகழ்ந்தவைகளைப்பற்றி அறிய விரும்புகிறாய் என்றெண்ணுகிறேன்; உன்னாவல் உடனே நிறைவேறுவதாகும். அதன் முன் நீ இப்போது எங்கிருக்கின்றாய் என்பதைத் தெரிந்துசொல்லுவாயாக என்றான். பையன் சிறுக நகைத்து, யாது சொல்லுகிறீர்? நான் இன்றிரவு படுத்த படுக்கையின் சமீபமாகவே இருக்கிறேன் அல்லவா? என்ன! நீர்கேட்குங்கேள்வி சரவு

வும் அழகியதே என்றான். யௌவனன் : பதறாதே. உனது பாதம் படிந்திருக்கும் இடம் புற்றரையா, கற்றளமா என்றும், வானத்தைநோக்கி இந்நேரம் இரவாபகலா என்றும், நிதானித்துப் பார் என்றான். கயிவாரே, குனிந்து கீழே நோக்கினான்; வானத்தை அண்ணாந்து பார்த்தான்; சுற்றும்முற்றும் திரும்பினான்; முட்களாலுங் கற்களாலுங் கிளிபட்டுக் குருதிபாயுந் தனது பாதங்களையுங் கண்டான். ஆச்சரியமுந்திகிலும் அவனைச் சூழ்ந்துகொள்ள, அவன் பதைத்து நான் எங்கு நிற்கிறேன்! இப்போது உச்சிப்பொழுதா கின்றதே! இது ஒரு பெருங்கானகமாயிருக்கின்றதே! ஒருபோதுங் கண்டறியாத இந்த இடத்திற்கு நான் வந்ததெப்படி! என் கால் கடுத்து வலியெடுக்குதே! அறிவு தளம்புதே! ஐயா உத்தமரே! நீர் ஆர்ப்பை பதையும், நான் இப்போது உள்ளாயிருக்கும் நிலைமை ஏதென்பதையுந் தயைசெய்து சொல்லியருள மாட்டீரோ என்று மிக்க வாஞ்சையோடு கெஞ்சி மன்றாடினான். யௌவனன், அவனை அன்போடு நோக்கி நண்ப! நீ முப்பத்திரண்டு தினங்களாய் ஊணின்றியிருக்கிறாய்; அதோ பார் அந்த அத்திமாம் கனிபொலிந்து நிற்கின்றது. கனிந்த பழங்கள் சில புசித்து, முந்தப் பசி நீங்கப் பெறுவாயாக என்று ஒரு அத்திமரத்தைக் காட்டினான். கயிவாரே ஆவலோடு சென்று பழங்களை ஆய்ந்தாய்ந்து தின்றும், பசியடங்காமலே திரும்பினான். திரும்பி, யௌவனனைக் கிட்டிச் சேருதற் குள்ளாக, நான் முப்பத்திரண்டு தினங்களாய் ஆகாமின்றி எப்படி உயிர் பிழைத்தல் கூடும்! இது நம்பத்தக்க காரியமா! என்ன! நான் காண்பது கனவா, நனவா என்று தன்னுள் எண்ணமிட்டுக் கலங்குவதை யௌவனன் குறிப்பாலறிந்து, நண்ப! ஏன் வீணே கலங்குகின்றீர்? நீ காண்பது கனவல்ல; நனவேயாம். நெடுநாட்களாய்ப் பேரின்பம் பேரின்பம் என்றோல

மிட்டு வருந்தினாய் அல்லவா? அந்த உன் துன்பத்தை ஒழிக்கும் பொருட்டே, அத்தியந்த காருண்ணியாகிய பேரின்ப லோக அரசன், உன்னிடம் என்னை அனுப்பினிடலானார். நான் அங்கிருந்து கொண்டுவந்த இந்த வாத்தியக் கருவியைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்க, பையன்: என் ஐயனே! நான் நினைப்பதென்ன; இத்தான்தேசத்தவரினும் யாழிற் சிறந்தவர் உலகில் வேறாரும் உளரா? என் தேசத்தில் நான் எத்தனையோ விதம் விதமான வீணை ஓசைகளைச் செய்வாரக் கேட்டிருக்கிறேன். எத்தனையோ சங்கீத சமாசங்களிற் சமுகமாகி மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் என் பஞ்ச புலன்களையும் மனத்தையும் ஒருங்கே வசப்படுத்தி இசை அமுத வெள்ளத்தில் அமிழ்த்திவிட்ட இவ்வாத்தியத்தைப்போலும் ஒரு வாத்தியத்தை என் றேனும் அறியேன், அறியேன்! அம்மம்ம! இதன் ஆச்சரியத்தை என்வாறெடுத்துச் சொல்லுவேன்! என்று பெரிதும் அதிசயத்தோடு கூறினான். அதற்கு யௌவனன், நன்று சொன்னாய். நான் உன்னைச் சந்தித்து உன்னோடு பேசியதற்குள்ளாக உனக்கு முப்பத்திரண்டு தினங்கள் கழிந்துவிட்டனவே! அத்தனைநாளும் நீ உண்ணாமலும் உறங்காமலும் இருந்திருக்கின்றனையே! கற்களும் முட்களும் இடறிக் கால்கள் புண்படக் கடுகடை நடந்து தூற்றைம்பது காதுஞ்சரிவரத் தாண்டிவிட்டனையே! இந்தமட்டும் உனக்குப் பசி உணர்ச்சி தோன்றாமலும் பிரயாணத்தின் களைப்பும் நோவுங் கொஞ்சமேனும் நீ அநுபவியாமலும் இருக்கச் செய்து உன்னைப் பாவசப்படுத்தியதெல்லாம், தளர்வடைந்த இசை நரம்புகளைச் சீர்ப்படுத்திய என் செய்கை ஒன்றுமே என்றால், பேரின்பலோக கதிக் கியான முறைப்படி ஒரு கீதம் யாழிவிட்டு வாசிப்பே னுனால், உன் உயிர் அவ்வின்பத்தைப்பெற ஆற்றாமல் உடலைவிட்டு நீங்குவதாகுமே! சங்கீதத்தின் பெரு

மை இவ்வாறுகக்கொள்ள அங்குள்ள சற் காட்சி ஆகியவற்றின் பெருமையைச் சொல்லிக் காட்டவும் வேண்டினோமே!



10. நேர்மை

(பேரின்பநாதன் கதைத்தொடர்பு)



நண்ப! கேள்; இவ்வுலகில் உள்ள கோடிக்கணக்கான படைப்புக்களுள்ளெல்லாம் மனிதனே சிறந்தவன் என்றுஞ் சிருட்டிகளின் அரசனென்றுஞ் சொல்லப்படுகிறான் அல்லவா? அது யாதுபற்றியென்று நினைக்கிறாய்? மனிதனைவிட உலகில் வேறெந்தச் சிருட்டியாவது நினைக்கவும் நியாயமாராயவும், நன்றிது தீதிது எனக் கண்டுணரவுங் கூடியதல்ல. பகுத்தறிவென்னப்படும் அவ்வாற்றல், மனிதனுக்கு மாத்திரமே உண்டு. ஆனதாற்றான் அவன் உயர்ந்த வரிசையில் வைத்தெண்ணப்படுகிறான். பகுத்தறிவு, மனிதர் எல்லோருக்கும் ஒரே அளவாய் இருப்பதில்லை. சீரீர வளர்ச்சியிலும் அழகிலுங் குணத்திலும் அவர்கள் வேறுபட்டிருப்பதுபோல, அது சிலருக்குக் கூடியுங் குறைந்தமிருக்கும். இப்படி இருந்தவிடத்தும், நன்றென்று காண்பதை விரும்பவும், தீதென்று தோன்றுவதை வெறுக்கவும், அஞ்சுவதற்கஞ்சவும், இரங்கக் தகுவதன்மேல் இரங்கவும் போதிய பக்குவம் பொதுவாக யாவருக்கும் உண்டென்பதை அடுப்பண்டைக் கிழவிதானும் மறுக்கமாட்டாள். இதுபற்றித்தான், சீர்திருந்திய மனித முக்கமறியாத காட்டு மனிதனானும், சூரியப்

பிரகாசத்தைக் கண்டு கேட்டறியாத சுரங்க வாசியா னாலும் நான் எங்கிருந்து வந்தேன்; எதற்காக இருக்கிறேன்; என் சிந்தனை வாக்கு கிரியைகள் முறையானவையோ தவறானவையோ என்பதைத் தனக்குள்ள அறிவுக்குள் தன் மனச்சாட்சிக்கும் ஒத்தபடி சிந்தித்துத் தீர்மானிக்கப் பாரமான கடமைப்பாடுடையவனாகின்றான். இதனை நேர்மை என்னுங் குணமுடையவனன்றி மற்றவன் கனவிலேனுஞ்சிந்திக்கமாட்டான். நான் அறியாமல் இருக்கிறேன், அறியாமற் செய்கிறேன் என்று வின் போக்குச் சொல்ல முன்னிற்பதே அவனுக்கியல்பாம். இப்படிப்பட்டவன் ஒழுங்கற்ற தன் சுய பிரீதியை முன்னிட்டுத் தன் மனச்சாட்சியின் நல்லேவுதலுக்குக் காது கொடாதுபோவதால் எப்போதுங் கேட்டுக்குச் செலுத்தார் தீய வழியில் வழுவி நடக்கிறான் என்னத்தகும்.

நேர்மை என்றாலும் மனத் தூய்மை என்றாலும் பொருந்தும். பேரின்ப லோகத்துக்குச் செல்லவும், பேரின்ப ம்புமாகிய அவ்வுலோக அரசனைத் தரிசிக்கவும் பாக்கியம் பெறுபவன் மனத் தூய்மை உடையவனேயாம். அவன் அறிய அவ்சியமானதை அறிய வேண்டுமென்னுந் தன் கடமையினிமித்தம் துன்ப மடையவுங் கூடும்; அல்லது அறியாமை என்னும் இருளில் நன்னெறி வழுவி நடக்கவுங்கூடும். இத்தருணங்களிலெல்லாம் அவனுக்குக் கைநந்து நல்வழி காட்டும்பொருட்டுப் பேரின்ப லோக அரசன், தமது பரம தூதரையென்கிலும் அவனிடம் அனுப்பச் சித்தங்கொண்டவராயிருக்கின்றார்.

பேரின்ப ராசனென்றது: சகல லோகங்களுக்குந் தாமே காரணாகித் தமக்கொரு காரணமில்லாமல் விளங்குகின்ற பேரானந்தப் பெருங் கருணைத் தடங் கடலாகிய நடவுளையேயாம்.

திட்டுவோனின்றிச் சித்திரமாகாது; மீட்டுவோனின்றி யாழ் இசை செய்யாது; ஆட்டுவோனின்றிப் பம்பரம் ஆடாது; நாட்டுவோனின்றி நாடு நாடாகாதென்றால், வானமண்டலத்திலுள்ள எண்ணடங்கா அண்ட கோளங்கள் ஒன்றோடொன்று மோதுண்ணாமல், ஒழுங்காய் அசைவாடவும், இரவும் பகலும் மாரியுங் கோடையுங் கிரமமாய் நிகழவும், ஊர்வன நடப்பன, பறப்பன, நீந்துவன ஆதிய நானுவித உயிர்ப்பிராணிகள் சேமமாய் உயிர் வாழவுஞ் செய்வதற்கோர் காரண கர்த்தா வேண்டியதில்லையென்று சாதிப்பதைப்போலும் மூடத்துவம் வேறென்னதானுண்டு! இந்நிர்மூடக் கொள்கையாளரது தூர்ப்போதனையால் லீ கேடடையாவண்ணம் உப்பும் வழியை உனக்குக் காட்டினிட்டது, உனது நேர்மை என்னுஞ்சிறந்த குண லீலமேயாம். ஓ! எதற்கும் அஞ்சாததும், எவருக்கும் அச்சம் வருவிப்பதும், கடவுளைக் கடமைப்படுத்துவதும், பேரின்பத்தைப் பெறுவிப்பதுமாகிய ஒப்பற்ற நேர்மைபென்னுஞ்சுகிர்தலட்சணமே வாழ்க! நண்ப! லீ உயந்தாய், உயந்தாய். இனி உன் தூர்ப்போதனு னித்தியாசாலையை நோக்காமல், உன் உறவினர் வீட்டை நாடிச் செல்வாயாக. உனக்கு நல்வழி காட்டவும் நூலோபதேசஞ் செய்யவும், உற்றவிடத்துதனி புரியவும் ஓர் துணைவன் முற்பட்டுவருவான். பின்னர், நேர்மையாளரது புகழைப் பாடித் துதிப்பதற்கெனத் திட்டஞ் செய்துள்ள யாழிலேசையைக் கேட்கப் பேரின்ப லோகம் வருவாய் என மொழிந்து யெளவனன் றிர்த்தரிசனமாயினான்.

[தொடரும்]

11. கால உபயோகம்

நாம் பிறந்தகூணர் தொட்டுக் கடைசி மூச்சுவிடும் கூணமட்டுமுள்ள நேரமே நமது சீவியகாலமாம். கூணம் 360 கொண்டது ஒருநாளும், நாள் 365 கொண்டது ஒரு வயதுமென்பப்டும். நீதிமொழியுரைப்படி “இக்காலத்து மனிதர்க்கு வயது நூறல்லதில்லை; அவற்றில், ஐம்பது இரவிலே துயிலில் அகல, இளமையிற் பத்தாம்முதுமையிற் பத்தாம் ஒழிய, எஞ்சிய முப்பதில் நோய் முதலியவற்றால் தொலைவதுபோக, மீந்திருப்பது மிகச் சிலவேயாம்” இதற்குள்ளேயே நாம் உலகஞானத்திலும், கல்வி கேள்விகளிலும் வல்லோராதல் வேண்டும். நமக்கும் பிறர்க்கும் பயன்படுஞ் செயல்களைப் புரிசூதல்வேண்டும். கடவுளை அறிந்து அவரை வழிபடல் வேண்டும். மறுமையில் நித்திய சுகங்களைத் தருவனவாகிய புண்ணிய பலன்களை ஈட்டுதல் வேண்டும். நமது சீவியமோ ஊசி முனையிலாடும் பம்பாம்போலவும், உரத்தபுயல் முகத்தேயகப்பட்ட மரக் கலம்போலவுமாகின்றது. அது இழுத்துப் பிடிப்பினும் நிற்பதல்ல; முனையறைந்து தடுப்பினுந் தரிப்பதல்ல; இன்றைக் குயிரோடிருக்கின்றோம்; நாளைக்கு மவ்வாறிருப்பமோ! அறியோம்! இப்படியாயின் நாம் யாது செய்வோம்! காலத்தை விலைகொடுத்து வாங்குவாமா? உலகத்திலுள்ள பொன் வெள்ளி இரத்தினாதி திரவியமெல்லா மதற் கிடாகாவெனில் அதையாது கொடுத்துப் பெறுதல் கூடும்? காலம் ஏன் மதிக்கரியதென்றாலோ, அது தன்னை உபயோகிக்குந் தன்மைக்கேற்பப் பின் தருதலாலும், கடந்து பின் னொருபோதும் மீளா இயல்பினையுடையதினாலும். இதனை உணர்ந்தே கிப்பொக்கிருத்திஸ் என்னுஞ் சாஸ்திரி தனது மாணவர்க்கறிவுறுத்தும் பொருட்டுத் தான் கலையுணர்ந்தும் மண்டபக் கதவு நிலை

யொன்றிலே “சீவியஞ் சுருக்கம்; வித்தை, பெருக்கம்; சாவகாசங் கடக்கின்றது, சித்தி தவறுகின்றது” என்னுஞ் சுவர்ண மொழிகளை வரைந்து வைத்தானும். ஆகையாற் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளல் வேண்டும். இரும்பு நெருப்பு மயமாயிருக்கையிலேயே அதைத் தட்டி நீட்டி வீணாத்துத் துளைத்து வேண்டிய உருவத்தை அதிற் செய்துகொள்ளல் வேண்டும். காலதாமதம் நேரத்தைக் கொள்ளை கொள்ளுந் திருடன். இன்றைக்குச் செய்வதை நாளைமட்டும் பின்போட்டு வைப்பது மதியினம். இன்றையில் ஒன்று நாளையில் இரண்டிற்கு நிகராகுமென்று பிரயங்குகினின்பண்டிதர் கூறுவார். அற்ப அலகூழியம் அளவற்ற கேட்டிற்கு வழியாகும். சக்காணைச் சற்றுக் கைதவற விட்டதனால் அது சமுன்ரடித்து நிலை பெயர, அப்பெயர்வால் தோணி வழி தப்பிக் கற்பாரில் மோதியுடைய, அதிலிருந்தவர்கள் தப்பிப் பிழைக்க வகையற்றுச் சமுத்திரத்தில் அமிழ்தி மடிந்த தன்மைபோலாம்.

நேரம் ஆதாயப்படுவதற்கு விவேகத்தோடு கூடிய முயற்சியும், வரையறவும் கடைப்பிடியும் வேண்டும். தனக்குரிய தொழிலைத் தெரிந்து அதில் ஊக்கமாய் இருப்பவனே தன் காலத்தை நற்பிரயோகஞ் செய்வவனாவன். பெரும் வருவாயை உண்டுபண்ணத்தக்க தொழிலறிந்தான், உரிய வழிவகைகளிருந்தும், சமையெடுத்தல், மாந்தறித்தல் முதலிய கூலிவேலைகட்டுப்படும், கல்விநூல் இயற்றுந் திறமையுள்ளான், மண் வெட்டி பிடித்துக் கொத்தி நிலத்தைப் பண்ணுபவர்கள், இடைவிடாது முயற்சியில் இருப்பானேயாயினும் இவர்கள், தங்ககாலத்தை வினை கழிக்கின்றாரெனத்தரும்.

தெரிந்து வரையறுத்தவோர் இலக்குவைத்து நடப்பதே சீவியானுகலத்துக்குச் சிறந்த விதி. இலக்கும்

எல்லையும் வைத்து நடப்பவன்; அவையின்றி எழுந்த
மானமாய் நடப்பவனை எதிலும் வெல்லுவான். முயல்
நரியைப் பார்க்கிலும் வேகமாயோடும். ஆயினும் அது
ஓடுகையில் இடைக்கிடை நின்று பின்னே பார்ப்பதால்
வேட்டைநாய்கள் அதை இலகுவாய்த் துரத்திப்பிடிக்
கும். நரியோ ஒரே தொடர்பாய் ஓடுவதால், அது
நாய்களுக்கப்படுதல் மிகவரிதேயாம்.

முயற்சியோடு கடைப்பிடியுள் சேர்ந்திராவிடற்
காரிய சித்தியை எதிர்பார்த்திருத்தலாகாது. அஃ
தில்லா முயற்சி ஓரிக்கையேகொண்ட பறவை, பறத்
தலை நிகர்க்கும். அதுவே காலத்தின் விலையை மட
புன்றி உயர்த்தி விடுவது. அது பெரிது சிந்தென்று
நோக்காமற் கையிட்ட விஷயங்களிலெல்லாம் ஆதா
யம் பிறப்பியாமலிராது. “யூக்கிளிட்” என்னும் ரோக
கணிததூலாக்கியோன், அதனைத் தனது தினமுயற்சிக
ளுள்ளொன்றாகிய பாற்கலசங்கள் சுத்திசெய்யும் வேளை
களிற்றானே யூகித்தியற்றி முடித்தான். பரிசுத்த
ஸீகோரி என்னும் மேற்றிராணியார், ஒரு கண்மே
னும் வீணிற் செலவிடுவதில்லையென்னும் விரதமேற்
கொண்டவராய்த் தான் தினந்தினம் செய்யக் கடமை
பூண்ட ஆயிரம் அலுவல்களுக்கிடையே, அநேகானேக
சிறுகிரந்தங்கையுமன்றி, ஐம்பத்திரண்டு பெரிய பிர
பந்தங்களையும் இயற்றுதற்கு நேரம் உண்டுபண்ணிக்
கொண்டார். வேறொரு நிபுணர் பிராஞ்சுப் பாஷை
யிலுள்ள பல்லாயிரக்கணக்கான சொற்களையெல்லார்
தாம் உடைதரிக்கும் நேரங்களிலேயே மனமனம்பண்ணி,
அப்பாஷையிற்றேர்ந்து விளங்கினார். ஆதலால் ஒரு
நொடி நேரமும் வீணிற் செலவிடாது, காலத்தை நல்
லாதாய்ப்படுத்த முயலுவோமாக.

12. அகந்தையின் பலன்

தான் நினைப்பனவெல்லாம் செய்ப்படல் வேண்டு
மென்னுமாவலும், தன்னைப் பிறர் புகழ்ந்து பாராட்ட
வேண்டுமென்னும் பிரீதியும் மனிதனுக்கியல்பாகவே
யுண்டு. இவ்வாசை விருப்பங்களைக் கீழ்ப்படுத்தி
ஆள்பவனிடத்திலே மனத்தாழ்மைபென்னும் மேன்
குணமும், அவற்றை ஆதரித்து நடப்பவன் உளத்
திலே அகங்காரமென்னும் கீழ்க் குணமும் வாசமா
கும். அகங்காரமானது, மனிதனுக்குச் சென்மத்
தோடுதொட்ட ஆன்மரோயானதால், அவன் புத்தியி
லும் மனத்திலும் அது நன்றாய்ச் சுவறி, அவன் செய்
புங் கிரிகைகளிலெல்லாம் தன்னுண்மையைச் செலுத்
தத் தேடுகின்றது. இதனன்றோ தன்னை இகழ்ந்து
பேசிய ஒரு வார்த்தையைத் தாளமட்டாமல் அழுது
கண்ணீர் சொரிந்து நிற்குஞ் சிறுபிள்ளைதானும், நீ
சமாததன்; உண்மையன்றி ஒன்றும் ஆகமாட்டாதென்
னும் இச்சக மொழிகளைக் கேட்டமாத் திரத்தே, தன்
எழுக்கையை முற்றும் நிறுத்தி ஏதோ பெரும் நன்
மைபைத் தான் பெற்றுக்கொண்டாற்போலப் போ
னர்த்தங்கொள்ளக் காண்கிறோம்.

நற்பயிரோடு களைகளும் முளைப்பதுண்டேயாயி
னும், அவற்றைக் காலந்தோறும் களைந்து விடாமல்
பதேச்சையாய் வளர விடுதல், அப்பயிரை அழிப்ப
தற்கே ஓப்பாகும். அவ்விதமே சகல தீமைகளுக்
கும் ஊற்றையாகிய மனக் கர்வமுந் தீயெடாதபடி
எச்சரிக்கைகொள்ளாதவன், தனதாத்துமாவின் ஞான
வளர்ச்சியைக் கெடுத்துவிடுகிறான். இதனை நன்குணர்ந்
தன்றோ தோபியாசென்னும் பெருமகானார் தன் புதல்
வனை நோக்கி: “அகங்காரம் உன் மனசிலும் வாக்கி
லும் ஆண்மை செலுத்த விட்டுவிடாதே” ஏனெனில்

சகல நீமைகளும் அரசாளத் தொடங்கியது அஃ
தொன்றினாலே” என்றாராம்.

கர்வந் தலைக்கேறியவன், நன்மனச்சாட்சியால் உண்
டாகும் மனப் பாக்கியத்தை அடைந்துகொள்வதற்
கருகனல்லன். அவன் தன்மட்டில் மேலான எண்ண
முற்றிருப்பதால், தான் விரும்பியபடி சங்கிக்கப்பட்
டாலல்லாமல், ஒருபோதும் இரமியங்கொள்ளான்.
தன்னைச் சற்றேனும் மதியாதாரீது கோபங்கொள்
வான். யாவரையும்வன் தன்னிலுந் தாழ்ந்தோராக
எண்ணுவதால், தானேயன்றி மற்றொருவர் சன்மா
னிக்கப்படச் சகியான். இதனால் அவன் அமரிக்கை
யற்றுக் கொந்தளிக்கிற சமுத்திரம்போல் இடையறாத
கலக்கமுற்று வாடுவான். “அழிவுக்கு அகற்கை;
விழுகைக்கு மேட்டிமை” என்னுஞ் சருதியுரைப்படி
ஒருவனிடத்து மனக்கர்வம் எப்போ தலைகாட்டுமோ,
அப்போதே அவன் பெரிதும் கேட்டுக்குள்ளாகிரு
னெனக்கரும். இவ்வுண்மையை, அகங்காரியான
ஆமான் என்பவன் சரித்திரம் பரிஷ்காரமாய்க் காட்டு
கின்றது.

“இந்ததேசமுதல் எத்தியோப்பியா வரையுமுள்ள
நூற்றிருபதின் மேற்பட்ட இராச்சியங்களுக்கு ஏகா
திபதியாய் அரசு செலுத்திய அஸ்வேருஸ் என்னும்
அரசனொருவனிருந்தான். அவனுக்குத் தனது பிர
தானிகள் யாவரிலும் ஆமான் என்பவன்மேல்
மிஞ்ந்த மதிப்பும் பட்சமுமிருந்தது. அதுபற்றி அவ
னைப் பெருந் தனவந்தனாக்கி உன்னத மகிமைப் பட்
டமுஞ் சூட்டிவிடலானான். இதனால் ஆமான், தன்னை
நூர் தேவேந்திரனாதவெண்ணிச் சகலருந் தன்னைத்
தாட்பணிய வேண்டுமென்னும் அகற்கை மேற்கொண்
டவனாக, அது மென்மேலும் அவனிடத்தில் அதிக
ரித்த வரலாயிற்று. இப்படியாகையில், யூத குலத்தச்

வனும், அஸ்வேருஸ் அரசனின் பாரியாகிய எஸ்தேர்
அரசியின் சிற்றப்பனும் அரமனை வாயில் காப்போனு
மான மாடோக்கை என்பவன், தான் செல்கையில்
வருகையில் எழுந்து தண்ட நமஸ்காரஞ் செய்யாதிருக்
கிறான் எனக் கண்டு, அதைச் சகிக்கலாற்றாமல்,
மாடோக்கைமேற்கொண்ட குரோதத்தால், அவனைப்
பழிவாங்குவதோடு நின்றுவிடாமல், யூத சந்ததி
அனைத்தையுமே பரிநாசஞ்செய்யத் தீர்மானித்தான்.
அப்படியே ஒருநாள் உரிய காலத்திலே அரசனைத் தரி
சித்து யூதசந்ததியார் கலகக்காரர், இராச துரோகி
கள் என அவர்கள்மேல் இல்லாத பழிகளையெல்லாந்
சுமத்தி முறையிட்டான். அரசன் கேள்விச் செவிய
னாகையால், இதைச் செவியுற்றதும் இடியேறு கேட்ட
விடநாகம்போற் றிகைத்துக் கோபாக்கிரம் பொங்கி
யெழு, யூதரை முனிந்துநின்றான். தக்க சமயம் இது
எனக்கண்ட ஆமான், அவர்களைச் சிரபங்கஞ் செய்விக்
குமாறு அரசனை இணக்கவே, அவனும் பின்முன்
பாராமல் அதற்கியைந்து, மரணத் தீர்ப்புப் பத்திர
முமெழுதி அவன் கையிற் கொடுத்தான். இப்பத்திர
ரத்தைப்பெற்ற ஆமானின் உள்ளக்களிப்பு எத்தன்
மையாயிருந்திருக்குமென்பது சொல்லாமலே விளங்
கும். ஆயினும் யூதரைச் சிதைக்கக் குறித்த கெடு
வுக்கு முந்தியே, தன்னெதிரானியை மானபங்கமாய்
வதைத்துக் கொல்லவேண்டு மென்னுமாவல் அவனுக்
குப் போவலாயிருந்தது. அதற்காகத் தன்மனை முற்
றத்திலே உந்த கழுமரமொன்றை நாட்டி வைத்து,
இராச அனுமதி பெறவேண்டி, ஒருநாள் விடியற்
சாம வேளையிலேயே எழுந்து அரமனை சென்று விடியு
மட்டும் வாயிலிற் காத்துநின்றான். அன்றிராத்திரி
அரசன் நித்திரை போகாததால், தன்னிராச்சியத்தில்
நடந்த பிரதான வர்த்தமானங்க ளெழுதிய புத்தகத்
தைக் கொண்டுவந்து வாசிக்குமாறு தன் குற்றேவல்

னுக்குக் கற்பித்தான். அப்படியே வாசிக்கையில், இராசாவின் விரோதிகள் அவருக்குச் செய்யவிருந்த சதிமானத்தை, மாடோக்கை என்பவன் வெளிப்படுத்தி, அத்தீங்கினின்றும் அவரைக் காப்பாற்றினான் என்றும் வரலாறு குறுக்கிட்டது. உடனே அரசன் வாசிப்போனை நிறுத்தி, என்னுயிரைத் தப்பிவிட்ட அந்தப் பேருதவிக்காக மாடோக்கைக்கு யாது தியாகஞ் செய்யப்பட்டதென்று அங்குள்ளவர்களை வினாவினான். அவர்கள்: ஒன்றுஞ் செய்யப்படவில்லையென்றார்கள். அப்போது வெளியே நின்றுகொண்டிருந்த ஆமான், அரமணியினுள்ளே பிரவேசிக்கவேண்டிக் கதவைத் தட்டினான். அது ஆமானென்றறிந்ததும் அரசன், உள்ளேவரச்செய்து நண்ப! இராசா ஒருவனைக் கனம்பண்ணவேண்டுமானால் அவனுக்கு யாது செய்யவேண்டுமென்று நினைக்கிறீர் என்றான். தன்னைவிட வேறொருவருக்கும் இராச சன்மானங் கிடைக்கமாட்டாதென்னும் மமதை மேலிட்டிருந்த ஆமான், அதற்கு மாறுத்தரமாக, இராசா ஒருவனுக்கு வெகுமானஞ்செய்ய விரும்பினால், அவனுக்கிராச உடையுடுத்திச் சரசிற் கிரீடந்தரித்து இராசாவின் சூதிரைமேல் அவனையெற்றி அரமணியில் உயர்ந்த உத்தியோகஸ்தரிலொருவன் கடிவாளம்பிடித்துக்கொண்டு இராசா கனம்பண்ண விரும்புவனுக்கு இந்த மகிமை கிடைக்குமென்று கட்டியங்கூறி நகர்வலம் வரவேண்டுமென்றான். அப்போது அரசன், அண்ணகர் செய்த சதிமானத்தினின்றும் என்னுயிரைக் காப்பாற்றிய மாடோக்கைக்கே இந்த வெகுமானம் அகத்தியஞ் செய்யப்படல் வேண்டும். ஆதலால் நீர் தாமதியாதுபோய், இராச வஸ்திரத்தையுங் கிரீடத்தையும் அவனுக்கணிந்து, சூதிரை மீதேற்றிக் கடிவாளத்தை நீரே பிடித்துக்கொண்டு கட்டியங்கூறி நகர்வலம் வருவீராக! இவற்றுள் ஒன்றாவது கடிவாளம்

செய்யவேண்டுமென்பதே எனது தாற்பரியம் என்றான். ஐயையோ! இதைக் கேட்டதும் அகங்காரத்தால் விம்மிப்போயிருந்த ஆமானினிருதயம் இரண்டாய் வெடித்தாற்போலாயிற்று. இதைவிட வெடிகத்துக்குரிய அவமானம் அகங்காரிக்கு வேறு யாதிருக்கக்கூடும்! ஆயினும், அவன் அரசன் கற்பித்தவற்றையெல்லாஞ் சரிவரச் செய்து முடிக்க வேண்டியதாயிற்று. இதன்பின் ஆமான் யூதர்மேற் சாட்டிய அபாண்டமும் அரசனுக்கு வெளியாகவே, அவன் மாடோக்கைக்கென நாட்டிய கழுவினிலே, தான்தானே எற்றுண்டிறக்கவேண்டியவனுணன். இவ்வாறே தேவநிருவளம் அகங்காரிமேல் என்றும் வெறுப்பாயிருப்பதால், ஆமான் கொண்டிருந்த கருத்தையெல்லாம் நிரீழலமாக்கி அவனை வெட்கப்படுத்தி, மாடோக்கையிடம் அவன் வாங்க நினைத்த பழிக்கு அவனையே இலக்காக்கிவிட்டது.”

13. கல்வியுங் கைத்தொழிலும்

“கல்வியின் ஊங்கில்லைச் சிற்றுயிர்க்குற்ற துணை” என்பதற்கொப்ப, நமக் கெக்காலத்திலும் எவ்வழியிலுந் துணைநின்றுதவுவது கல்வியாம். நமது வீட்டுக்கணக்கையென்கிலுஞ் செவ்வனே பார்க்கவேண்டின், நமக்குக் கணித அறிவின் உதவிவேண்டும். எழுத்து வாசகம் அறியாமல், மனதுக்கின்பழும் பெலனுந் தாய் மையுந் தருஞ் சுகிர்த வாசகங்களை வாசிக்கவேணும், சற்போதகங்களைத் தெள்ளிதின் உணர்ந்துகொள்ள வேணும். நம்மால் இயலாது. இலக்கண இலக்கிய நூலறிவு சிறிதளவும் இல்லாவிடின், நமதெண்ணத்தைப் பிழையற எழுதிவைக்கவும், பிறருக்கு எழுதித் தெரிவிக்கவும் வல்லுநர் ஆகோம். பூமிசாஸ்திரம், தேச

சரித்திர முதலிய நூல் உணர்வின்றித் தேச தேசங்களின் நிலைமையையும், அவைகளிலுள்ள கைத்தொழில், வர்த்தக விவசாய விசேஷங்களையும்; அரசர்கள், பிரபுக்கள், கல்விமான்கள், பராக்கிரமசாலிகள் ஆதியோரின் பூர்வோத்தரங்களையும் அறியவும் அவற்றால் உண்டாகும் பலாபலன்களை அடையவும் மாட்டோம்.

கல்வியே மனிதனுடைய மனமாகிய புதர்க் காட்டைத் திருத்திப் பண்படுத்திச் செழுமையுங் கொழுமையும் இனிமையும் பொருந்திய கணிகளை விளைவிப்பது. அதுவே அவனது ஞாபகத்தையும் புத்தியையும் ஒருங்கே விருத்திசெய்து, ஊக்கத்தையுந்தாளான்மையைமுண்டாக்கிப் பலருங்கண்டதிசயப் பிரமைகொள்ளத்தகுஞ் செயல்களைச் செய்விப்பது. அவன், பட்சிகளைப்போல் ஆகாயத்திற் பறந்துதிரிவதற்கும், மச்சங்களைப்போல் ஆழ்கடலுள் ஆழ்ந்து செல்வதற்கும், அதி உக்கிர பூதியங்களாகிய தீ, வளி, நீர் என்பவற்றை அடக்கியாண்டு தன்பணிசெய்ய ஏவுதற்கும், பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்துக்குச் செல்வதற்கோர் குறுகிய பாதை அமைக்கவேண்டிப் பூமியைத் துளைத்துவிட்டாலோ என்ற சிந்தனையை எழுப்பிவிடுவதற்குமன்றி, உலகில் விளங்கும் எண்ணடங்கா நவீன நிருமிதங்களை யூகித்து நிருமிப்பதற்கும் கல்வியே கருவியாய் நிற்பதால் அதன் பயன் அளவிடற்கரிதேயாம்.

ஆகவே, கைத்தொழில் முதல் எத்தொழிலுள் சிறப்புறுவது கல்வியாலாயினும், மனுவை சீவியத்துக்குக் கைத்தொழிலேயன்றிக் கல்வி இன்றியமையாததன்று. இஃதிவ்வாறாகப் பட்டினியிருந்தாலும் பட்டுத் தரித்தாலே போதுமென்றவன் சிலமாய், நந்தேசத்திலே அநேக பெற்றார், தாம் எக்கெடு கெட்

டாலுந் தம் மக்களுக்கேதாவதோர் உயர்ந்த உத்தியோகத்துக்குரிய கல்வி கற்பித்தாலே போதுமென்றெண்ணி நடக்கிறார்கள். உத்தியோகத்தை நேரக்கிக் கல்வி கற்பிப்பது உசிதந்தான். ஆனால், உத்தியோகமே சீவியத்துக்கு முக்கிய சாதனம்போலெண்ணி, அவகாசத்தின் மிக்க செலவுசெய்தல் ஒருபோதுந்தகாது. அவகாசமுள்ள பெற்றார் தாமுந் தம் மக்களுக்கு யாதாயினுமோர் உத்தியோகத்திற்கு மாத்திரமேயுரிய அறிவிருந்தாற் போதுமென்றெண்ணப்படுகிறது. இங்கிலாந்து, ஜேர்மனி முதலிய மேலைத்தேசநாய் தந்தையரின் எண்ணம் இதற்கு முழுதும் மாறுவது. அவர்கள் செல்வராயிருப்பினும் வறிஞராயிருப்பினுந் தம் பிள்ளைகள் கல்வியிற்பேறுதலோடு, பலவித கைத்தொழில்களிலுந் தேர்ந்தவர்களாயிருக்கவேண்டுமென்பதே கரிசனையாயிருப்பார்கள். இது அத்தேசத்தவரின் சாதாரண வழக்கமாயிருப்பதனாலன்றே செல்வத்தில் முக்குளித்துக்கொண்டிருக்கும் முடிமன்னர் முதலாய்த் தம் மக்களுக்கவ்வாறு தொழில் பயிற்றுவிப்பது தங்கடமைபோல் எண்ணியிருப்பார்கள். எம்மை ஒருகாலந் தண்ணவியோடரசுண்ட மாட்சிமை தங்கிய எற்றவேட் அரசர் தாமும், கப்பல் செலுத்துந் தொழில், தச்சுத்தொழில் முதலிய தொழில்களில் நன்கு பயின்றவராயிருந்தார் என அவர் சரித்திரத்தாலறிகின்றோம்.

மேலைத்தேசவாசிகள் கொண்டிருக்கும் இவ்வழிப் பிராயம் பெரிதும் பாராட்டப்படத்தக்கதொன்றும். ஏனெனில் மனிதனுக்கு வலதுள் சுகமும் எப்போதும் ஒத்திருப்பனவல்ல. சன்னி முதலிய நோய்களாலும், வேறு பல காரணங்களாலும், கண், காது, வாய் முதலிய உறுப்புக்களில் ஒன்றேனும் ஊண்மையே நோயிடலாம். அப்படியான காலத்தில் நியாயனுந்

ரத்துவம், துணிபாஷித்துவம், ஆசிரியத்துவ முதலிய உத்தியோகப் பயிற்சி கை கட்டி நிற்க, ஆமையானது தன் கண்ணை இடந்தாலுங் கழுத்தைத் துண்டித்தாலும் நகர்ந்து செல்வதுபோலக் கைத்தொழிற் பயிற்சி கைதந்து, சீனியத்தைச் சிராய் நடத்துவதாகுமே.

பெரிய ஐரோப்பிய யுத்தத்தில் இறந்தவர்களும், மூளை, கை, கால் முதலிய உறுப்புகள் சேதமடைந்தவர்களும்போக, மூன்று லட்சத்துக்கதிகமானோர் மூகையராகவுங் கண்ணறையராகவுந் செவிடராகவு முள்ளவர்களே. இவர்களில் மூன்றிலொன்றுக்கு மேற்பட்டவர்கள், பெரிய பெரிய உத்தியோகம் வகித்தவர்களாயிருந்திருந்தாலும், தாங்கள் பயின்ற கைத் தொழிலின் துணையைக்கொண்டுமனத்திருத்தியோடு வாழ்நாட் கழிப்பதை அறியாதாரெவர்?

ஜேர்மனி முதலாம் ஐரோப்பிய தேசங்கள் கொடிமுந்திரிகைக் கொழுந்துபோல வர்த்தகத்திலும் வரையற்ற செல்வத்திலும் நாகரீகத்திலும் இருந்தாப்போலத் தனைத்துத் தலையெடுத்ததற்குக் காரணம், கல்வித் தேர்ச்சியோடு கைத்தொழிற்றேர்ச்சியும் இணந்திருந்ததுவேயாம்.

எம் நாட்டாரிற் பலர், உத்தியோக கல்வியை நாடுவதும் ஊர் உறவினரை விட்டுத் தேசாந்தரம் போவதும், பலர் ஒரு முயற்சியுமின்றித் தெருளினர் திரிவதும், கைத்தொழிற்சாலைகளுங் கைத்தொழிற் பயிற்சியும் இல்லாக்குறைவினலாம். தற்காலம் அரசாட்சியார் செய்யும் பெரு முயற்சியால் இது படிப்படியே நிவாரண மாகுமென்றெண்ணுதற்கிடமுண்டு.

14. அடாது செய்தவர் படாது படுவர் ; ஐந்து கோடுத்தவர் ஆயிரம் பெறுவர்.

(பேரின்பநாதன் கதைத் தொடர்பு)

தனக்குத் தரிசனமாகி, அத்தனை ஆச்சரியங்களைச் செய்து சடுதியில் அதரிசனமான யௌவனன், ஒரு வான்தூதன் என்று கயிவாரே அறிந்துகொண்டான். யாழிலும் இனிய குரலோடு அவன் மொழிந்த அமிர்த போதனைகளும், வாத்தியக் கருவியிலிருந்தெழுந்த ஒப்பிலாப் பேரின்ப ஓசையும், இன்னும் ஓர்தரம் அதைக் கேட்டாலோ என்ற ஆசையும், வானவனிடத்தில் விளங்கிய அலங்கிருத காட்சியும், அவனை இகலோக சிந்தனைகள் இல்லாதவன் போலாக்கிவிட்டன. அத்தருணம் வானவன்குறிப்பிட்ட துணைவன் அவனை அடைந்து, அன்புடன் அளவளாவி, அவனைத் தன் வீட்டுக்கிட்டுப்போய், ஞான உபதேசஞ் செய்து பெயாத்தறிசோ அதாவது பேரின்பநாதன் என மறு நாமமுஞ் சூட்டி, அவன் உலகில் இனிதே உய்யும் வழியையுங் கற்பித்து, ஒரு துணைவனோடு உறவினர் வாசஸ்தானத்துக்கு அவனை அனுப்பி வைத்தான்.

பேரின்பநாதன், விட்டிற் சேர்ந்து துணைவன் உபதேசப்படி ஒழுக்கவருகையில் ஒருநாள் சாயங்காலம் ஒரு தங்கு “சாவடி”யின் உள்ளே துடுக்கரான சில பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது சடுதியில் முகில் திரண்டு வானமிருண்டு மின்னல்களோடும் இடி முழக்கங்களோடுந் தொடர்ந்து பெருமழை பொழிந்தது. தன் கூடாரத்தைவிட்டுத் தனியே தூரக சாரியாய் மிக்கதூரஞ் சென்றிருந்த அரசகுமாரன் அந்த மழையில் அகப்பட்டுக்கொண்டான். அவன் தரித்திருந்த விளையேறப்பெற்ற உடை

களும் அணிகலங்களும் நனைந்து சீர்குலைந்தன. குளிர் கூதல் என்றதறியா அந்த அரசினங் குமரன், விறைத்து விடவிடத்துப்போனான். என்றாலும் அவன், குதிரை பாரத்தோடு சதுப்பு நிலத்தில் வழுக் கிவிழாவண்ணம் அதனை விட்டிறங்கித் தன் வெளி உடைகளைக் களைந்து மூட்டையாகக் கட்டி ஓர் கோவிலே தொடுத்துத் தோளில் இட்டுக்கொண்டும், குதிரையை நடத்திக்கொண்டும் குதிரைக்காரன் வேஷ மசய்ப்பிரசித்ததெருளுடேசெல்லவேண்டியதாயிற்று.

அவன் இக்கோலமாய்த் தங்களுக்கெதிரே வருஷுதை முன் சொல்லிய பையல்கள் அவதானித்தார்கள். குதிரைக்காரத் தம்பி ஒருவர் தோய்ந்து தோய்ந்து வருகிறார்; அவர் இங்கே இடம் பெறாத படிவாயிலில் நின்று பரிகாசஞ் செய்து அகற்றிவிடுவோமாக என்று அவர்களில் ஒருவன் சொல்ல, மற்றொருவன் அப்படியல்ல; உள்ளே வரவிட்டு, வந்த பின் குதிரையின் செவிகளைக் கொய்து வேடிக்கை பார்ப்போம் என்றான். பேரின்பநாதனுக்கோ அவர்கள் சொல்லியனவெல்லாம் பெரும் பயித்தியமாகவே தோன்றின. இந்தக் குரங்குக் கூட்டத்தோடேன் கூடினான் என்று தன்னுள்ளே சொல்லிக்கொண்டான். அதற்குள்ளாக அரசுகுமாரனும் குதிரையை கிணைநிற் செலுத்திக்கொண்டுள்ளே புருந்துவிட்டான். கொடுங் குணம் மிகுந்த அந்தப் பையல்கள் அவன்மேற் கடுமொழி கூறியும் அவன் முகத்தில றைற்றும் பெருங் கோட்டாலை செய்யத் தொடங்கினார்கள். பேரின்பநாதன் அதைத் தடுக்க எத்தனை புத்தி சொல்லி அவர்களை மன்றாடினாலும் “இந்தக் குதிரைக்காரனையும் குதிரையையும் இங்கு நிற்க விடோம் விடோம்!” என்று யாவரும் ஓரே பிடியாய் நின்றார்கள். அரசுகுமாரனே இத்தன்மையான தூஷ்

டப் பிள்ளைகளுக்குத் தன்னை இன்னொன்று வெளிப்படுத்தத் துணியவேயில்லை. பேரின்பநாதனே இரக்கமேலிட்ட மனத்தினோடு அவ்வந்நியனை நோக்கி: லாயா! உம்மைப் பார்க்க என்மனம் வருந்துகின்றது. குதிரையை நடத்திக்கொண்டுடன் பிறகே வருக, உமக்குங் குதிரைக்குந் தகுந்த ஒதுக்கிடங்காண்பிக்கிறேனெனச் சொல்லி அரசுகுமாரனை அழைத்துக் கொண்டு, தானும் மழைத் தூற்றலில் நனைந்து நனைந்து ஏகாந்தமான ஒரு தங்குமடத்திற் போய்ச்சேர்ந்தான். அங்கே சேர்ந்தவுடன் தான் நனைந்திருப்பதைச் சிந்தியாது, கிட்டே கிடந்த உலர்ந்த கந்தைத் துணிகளைக் கொண்டு அரசுகுமாரனது தலையையும் மேனியையும் துவட்டிவிட்டுத் தீ மூட்டிக் கணப்புண்டாக்கி, அதில் அவனுங் குதிரையுங் குளிர்காய்ச்செய்து, தானும் விறைப்பு நீக்கிக்கொண்டான்.

பேரின்பநாதன் தனக்குச் செய்தவைகளை நினைக்க நினைக்க, அரசுகுமாரனுக் கவன்மேல் அன்பு மென்மேலும் பெருகுவதாயிற்று. இத்தன்மையான தயாளமுந் தற்பரித்தியாகமுமுள்ள மாந்தரும் உலகில் இருக்கிறார்களோ! என்று அவன் எண்ணி அதிசயப்படலானான். என்னை அரசுகுமாரன் என்று இவன் சற்றாயினும் அறிந்திருக்கவேண்டும்; அதற்றான் இவ்வண்ணஞ் செய்கிறுன்போலும் என்ற சந்தேக எண்ணமும் அவனுக்குண்டாயிற்று. இப்படியாகையில், பேரின்பநாதன் அவனை நோக்கித் தூக்கபாலரே! உமது முகத்திலே துக்கக் குறிகள் தோன்றக்காண்கிறேன். குதிரையை நனைத்ததற்காய் எசுமானன் ஓர்போ தும்மிற்பழி சுமத்துவானென்று யோசிக்கிறீராக்கும். அப்படியானால் நான் உமது வாசஸ்தலமட்டு மென்கிலும் வந்து உமக்காகச் சிபாரிசு செய்வேன். துக்கப்பயாதிராக: நீர் இருக்கும்

இடர் தூரமா என்றான். ஓகோ! இவன் என்னைக் குதிரைக்காரன் என்றன்றோ எண்ணிக்கொண்டான். என்னப்பா! இவனது குணத்தின் மகத்துவம்! என இளவரசன் தன் மனதிற சிந்தித்துக்கொண்டு, இன்னார் தன்னை வெளிப்படுத்த மனமற்றவனாய், சரஞ்சுவறிய கடுதாசித் துண்டொன்றைத் தன் சட்டைப் பையினின்றும் எடுத்துச் சில வரைந்து மடித்து அதைப் பேரின்பநாதனுக்கு நீட்டி, தம்பீ! நீர் இது வரைக்குஞ்செய்த உதவிக்காகநான் மிகுதியும் நன்றியறிந்திருக்கிறேன். மழையும் ஓய்ந்துவிட்டது. அரசகுமாரன் இந்நாட்களில் வேட்டையாடவந்து தங்கியிருக்கும் கூடாரம் உமக்குத் தெரியவேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு தயவாக இந்தச் சீட்டை அந்தக் கூடாரத்தில் வசிப்பார் ஒருவருக்குக் கொடுத்துவிடும்படி வேண்டுகிறேன் என்றான். பேரின்பநாதன் அதற்குச் சந்தோஷமாய் உடன்பட்டுச் சீட்டைப் பெற்றுப் போய் வாயில் காத்து நின்ற சேவகன் கையிற் கொடுத்தான். சேவகன் அவனை நிற்கும்படி சைகை செய்துவிட்டு உள்ளே போயினான். போய்ச் சிறிது நேரஞ் சென்றதும், சிங்காரமான ராசபரியிரதமும் அதைத் தொடர்ந்து ஆபுகமணிந்த நான்கு குதிரை வீரரும் இரண்டு மெய்காப்பாளரும் பயணகோலமாய்ப் புறப்பட்டுவரப் பையன் சற்றே ஓதுங்கி நின்றான். அதைக் கண்ட மெய்காப்பாளரில் ஒருவன் அவனை நோக்கி: அரச குமாரன் கையினின்றும் சீட்டுப் பெற்று வந்தவன் நீதானா? என்றான். பையன் மாறுத்தரமாகச் சீட்டுக் கொண்டுவந்தவன் நான்தான். ஆனால் அதைத் தந்தவர் அரச குமாரன் என்பதை அறியேன் என்றான். அதற்கவன் நல்லது, வந்து நம்மோடு வண்டியில் ஏறிக்கொண்டு சீட்டுத் தந்தவர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பாயாக என்றான். அப்படியே பேரின்பநாதன் தான் ஆசிரிச்சு

அந்த அந்நியனிடம் அவர்களைக் கொண்டுபோய்விட்டான். அவர்களெல்லாரும் நெற்றி தரையிற்பட அவனை நமஸ்கரித்துத் தாங்கள் கொண்டுவந்த விலையுயர்ந்த இராச உடைகளை அவனுக்குச் சமர்ப்பித்தார்கள். இராசகுமாரன் தாமதியாமல் அவைகளைத் தரித்துத் தன் குதிரைமீதேறிக்கொண்டு தனக்கிடம்பு செய்த துஷ்டப் பையர் இருக்கும் இடம் நோக்கி, மெய்காப்பாளர், தூரகவீரர் சகிதமாய்ப் புறப்பட்டான். பேரின்பநாதன் தனக்குக் கற்பிக்கப்பட்டபடியே அவ்விடத்திலேயே நின்றவிட்டான்.

மனிதர் தங்கள் எண்ணத்தில் எவ்வளவு தவறிப் போகிறார்கள்! பொன்னை மண்ணென்றும், குற்றமற்றவனைக் குற்றவாளியென்றும் எண்ணிக்கொள்வதவர்களுக்கியல்பு. ஆயினும் எதையும் முன் ஆலோசனையின்றித் தாழ்ந்ததென்று கொள்வது ஆபத்துக் கேதுவான காரியந்தான். ஐயோ! அந்தப் பாவிப் பையல்கள் அகப்படப்போகிறார்களே. இராச குமாரன் அவர்களுக்கு யாது தண்டனை விதிப்பானோ அறியேனே! என்று பேரின்பநாதன் எண்ணியும் எண்ணமலும் இருப்பதற்கிடையே தனது வினையாட்டுத் தோழர் ஏழுபேரும் விலங்குபூட்டப்பட்டுக் குறுவிய முகத்தோடு வருவதைக் கண்டான். கண்டதும் அவனுக்கு இரக்கம் மேலிடக் கண்ணீர் மளமளவென்று சொரியத் தொடங்கியது. பெருங் குணவானே! நீ எவ்வளவுமுதாலும் சீவ இரக்கமில்லாத இந்தத் துஷ்டருக் கிரக்கங் காண்பிக்கப்படும் என்பதைக் காத்திராதே. ஆனால் நீ எனக்குச் செய்த ஒப்புயர்வில்லாத பேருதவியானது, உன்மீது எனக்குத் தணியாத மெய்யன்பை மூட்டுகின்றது. எனது அரமனையில் வசிப்பதற்கே நீ உரியவன் என உரைத்து ராசகுமாரன், பேரின்பநாதனைத் தன்னோடு கொண்டுசென்று அவ

ண வெகுமானப்படுத்திக் குற்றவாளிகளான மற்றப் பையல்களைத் தண்டித்துச் சிறைப்பள்ளியில் விடுத்தான்.

15. நன்றி மறவேல்

நாம், கல் மண் முதலிய அறிவிலாப் பொருட்களாயேனும், விலங்கு, பறவை முதலிய தாழ்ந்த சிருட்டிகளாயேனும், ஆகாமல், ஞானமும், அறிவாற்றலும் பொருந்திய மானிட தசையை உடையவர்களாய் இருக்கின்றோம். இந்நிலையில் நாமிருக்கச் செய்து கணந்தோறும் நம்மைப் பரிபாலிப்பவர், கருணைத் தடங் கடலாகிய கடவுளன்றோ.

பத்துமாதஞ் சமந்து பத்தியமிருந்து பெரும் பிரசவ உபத்திரவமுற்றுப் பெற்றெடுத்துப் பயோதரப் பாலூட்டித் தாலாட்டி, மார்புற அணைத்து மடியிசையிருத்தி ஊஞ்சல் வைத்தாடி, ஊண் துயில் ஒதுத்து, நல்லனவெல்லாம் நமக்கென்று விட்டு எம்முயிர் தன்னுயிர் போலப் பேணி வளர்த்துவிட்டது, நம்மருமை மாதாவன்றோ.

வெயில் மழை பாராமல், நெற்றி வெயர்வை நிலத்தில் விழ உழைத்து, வரும் ஊதிபங்கொண்டு நமக்கு நல்லுணவுடைதந்து பள்ளிக்கு வைத்துக் கல்வி அறிவும், பல தொழில் பயிற்றிக் கைத்தொழில் அறிவும், உலக ஞானமும் ஒழுக்கமும் ஓதித் தியரோடு கூடாமலுஞ் செவ்வழி தவறாமலுஞ் செய்து வைத்தது நம்மருமைத் தந்தையன்றோ.

என்றும் இறவாத பேரின்ப வாழ்வை அடைந்து சுகிப்பதற்கு வழியாகிய ஞானோபதேசங்களை நமக்கோதி, ஞானத்திட்சையும் பிரசாதங்களும் அளித்து; நன்னெறிவிட்டு நாம் பன்முறை வழுவிலும், சற்றும் முனியாமற் சார்தமாய் அணைத்து நம்மை ஈடேற்றுவதொன்றிலே கவலையாயிருப்பவர், வரப்பிரசாதம் வாய்ந்த குருப்பிரசாதியன்றோ.

இகபர நலங்களைத் தருவனவாகிய கல்வி அறிவையும் நல்லொழுக்க முறைகளையும் செப்பமாய் ஊட்டி வைத்தவர், காத்திரம் மிக்க உபாத்தியாயரன்றோ.

கைப்பொருள் உதவியும் கனத்த சகாயமும் நற்றேறுதலும் புரிபவர், பெரியோராதி உபகாரிகளன்றோ.

ஆதலால், கடவுள், பெற்றார், குரு, உபாத்தியாயர், உபகாரிகள் ஆகிய இவர்கள் மட்டில் நாம் ஆயுளுள்ளவும் நன்றியறிதல் உள்ளவர்களாய் இருத்தல் வேண்டும்.

நம்மைப் படைத்து ரட்சித்துப் பரிபாலனஞ் செய்துவருந் காருணியக் கடவுளுக்கு நாம் செலுத்தத் தரும் நன்றி யாதெனில்: நமது மன மொழி மெய்களால் அவருக்கு யாதுந் துரோகஞ் செய்யாதிருந்து, கணந்தவறாமல் அவர் நமக்குச் செய்துவரும் எண்ணிறந்த உபகாரங்களைத் தினமும் நினைவுகாந்து அவரை வாழ்த்தி வணங்குதலாம். சிலர், தம்மால் ஏதாவது அற்ப உதவி பெற்றவன் தானும், பதில் நன்றி செலுத்தாதிருப்பதைத் தானமாட்டாமல், அவனை நன்றிகெட்டவனென்றுந் சீழ்க்குணமுடையவனென்றும் வைது நிர்திப்பார்கள். ஆனால், தங்கள் பேருபகாரியாகிய கடவுள் மட்டிலோவெனில், அவர் இருக்கி

றாரோ என்றுதானும் அறியாதார்போல ஒரு வந்தனை வழிபாடுமின்றி நடந்துகொள்வார்கள். இது எவ்வளவு உணர்வற்றதனம்!

பிதா மாதாவாகிய பெற்றார்மட்டிற் கீழ்ப்படிதலும், வணக்கமும் பட்சமுங்கொண்டு, நோயுற்ற காலத்தில் அவர்களைப் பரிகரித்துத் தள்ளாமையான காலத்தில் அவர்களை ஆதரித்து, நமக்கவர் புரிந்த தினைத்துணை நன்மையையும் பனைத்துணையாகக்கொண்டு, நம்மார் செய்யக்கூடிய உதவியெல்லாஞ் செய்தலே நாம் அவர்களுக்குச் செலுத்தத்தகும் நன்றிக் கடனாகும். அன்றியும், இவ்வளவு குணசீலம் பொருந்திய புத்திரனைப் பெற்றெடுப்பதற்கு இவனுடைய பிதா என்ன தவஞ் செய்தானே! என்று பிறர் அதிசயிக்கத்தக்கவாராய் ஒழுகும் புத்திரனை தன் தந்தைக்குச் செய்யத்தகும் உதவியைச் செய்கிறான் என்றும், தன் மகன், கல்வியும் நல்லொழுக்கமுமுள்ள மகாயோக்கியன் என்று கேள்விப்படும்போது தாய்க்குண்டாகும் பேரானந்தமானது, அவனைப் பெற்றபோதுண்டான மகிழ்ச்சியிலும் பெரிதே என்றந் திருவள்ளுவர் கூறுவார்.

சிசிலி தீவிலுள்ள எற்றை என்னும் அக்கினி மலையானது அநேக நூற்றாண்டுகளின்முன், என்றுமில்லாத மூர்க்கத்தோடு, கிட்டமுஞ் சாம்பரும் அக்கினியுங்கக்கிச் சூழவுள்ள கிராமங்களை நாசமாக்கத் தொடங்கியது. அதைக்கண்ட கிராமவாசிகள் சற்றுந் தாமதியாமல், தங்களோடு கொண்டுசெல்லக்கூடிய பொருட்களில் மிகவும் விலைபெற்றவைகளைச் சேமமாய் எடுத்துக்கொண்டோடித் தப்பினார்கள். அவர்களுள் அனுப்பிலஸ், அம்பினோமஸ் என்னும் இரு உத்தம வாஸிபர் மாத்திரம் தங்கள் அருமைப் பெற்றாரையே உயர்ந்த கிரணியங்களாக மதித்தாற்போன்று, அவர்களைத் தங்

கள் முதுகின்மீதெடுத்திச் சமந்து சென்றார்கள். இந்த அரிய புண்ணியச் செய்கையின்மேற் பிரீதியான கடவுள், மற்றவர்கள் சென்ற வழிப்புறமெல்லார் தீயினால் வேகடிக்கப்பட்டனிடத்தும், இவ்விருவார்போன வழிப்பாதை மாத்திரங் கருகிப் போகாமற் பச்சனவாயிருக்க அருள்செய்யலாயினார். அன்றுதொட்டின்று மட்டும் அந்த இடம் “பத்திமான்கள் பூமி” என்றழைக்கப்படுகின்றது.

இதைப்போலும் நன்றியறிதற் குணங்களன்றோ போற்றப்படத்தக்கன. ஆனால் அந்தோ! எம் நாட்டில் எத்தனையோ பிள்ளைகள் புலிக்குட்டிகள்போல் வளர்ந்து தங்கள் பெற்றாரை அடித்தலும், உதைத்தலும், வைதலுஞ் செய்து அவர்களுக்கு ஒருதவியும் புரியாமற் சீர்குலைய விடுகிறார்கள். இது எவ்வளவு கொடூமான நடக்கை. தங்கள் அன்பிற்குரியவர்களை இம்மாத்திரம் பிறக்கணிக்கிறவர்கள், கடவுள் வணக்கம், குருவணக்கம் முதலியன செய்யக் கனவிலும் நினைப்பார்களா? உபாத்தியாயரை மதிப்பார்களா! உபகாரிகளுக்கோர் உபசார வார்த்தை என்கிலுஞ் சொல்வார்களா? இப்படிப்பட்டவர்களுக்குப் பின்வருங் கவியிற் கூறியிருப்பதுவே நேரும்.

தந்தையரை தட்டினவன்-தாயரை இகழ்ந்தோன், அந்தமுறு தேசிகர்த மாணையை மறந்தோன், சந்தமிகு வேதநெறி தாண்டினவ னால்வார் செந்தழவின் வாயினிடை சேர்வதுமெய் கண்டார்.

சற்றே நாகரீகமுள்ளவர்க ளென்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் இன்னொருபாலாரை நோக்குவோம். “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பது உலகநீதி; இதை மறந்தாற்போலப் பாலியத்

தில் ஞான போதகஞ் செய்த குருவானவர் அருகி லிருந்தாலும் இவர்கள் கண்டு பேசார்கள். தூரத் திலிருந்தால் யுகத்துக் கொரு கடிதமென்கிலும் எழு தக் துணியார்கள். தங்களுக் கறிவூட்டிய ஆசிரியரை வழியிலேனுந் தெருவிலேனுந் கண்டால், கிழிகண் குருடர்போல் அண்ணாந்து கொண்டு போய் விடுவார்கள். முப்பத்திரண்டு பற்களையுங் காட்டி இச்சகம் பேசுகிற அந்நியருக்கு வைத்திருப்பனவெல் லாந் கொடுத்து விடுவார்கள்; ஆனால் இடைஞ் சற்பட்டுதனி கேட்கிற ஏழை முகத்தை எட்டியும் பாரார்கள்.

நன்றியொருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்றுதருங்கொல் எனவேண்டா—நின்று தனரா வளர்தெங்கு தானுண்ட நீரைத் தீயாலே தான் தருக லால்,

என்பதை முன்னிட்டு, பிரதி நன்றியை எதிர்நோக்கி வன்கிலும் நன்மைசெய்தலும் நன்றி காட்டலும் வேண்டாமா?

நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்ல தன்றே மறப்பது நன்று.

16. கல்லொழுக்க மாண்பு

மிகுந்த கல்விச் செருக்குள்ளவனும், கவிபாடி அரங்கேற்றும் புலவர்களுக்குப் பரிசளிக்கு மியல் புடையவனுமான அரசனொருவனிருந்தான். இவன் ஒருநாள், புலவர்களாலே கல்விமானுள் தன்னை வியப் பிக்க விரும்பி, இராசாதிராசனிலும், மரகதம், முத்து

வைநீரியமென்னும் விலையுயர்ந்த மணிகளிலுஞ் சிறந்த தது யாதென்று காட்டுகிறவன், ஆயிரம் பொன் வெகுமதி அளிக்கப் பெறுவானென நகரெங்கும் பறை அறைவித்தான். இதனை அறிந்த புலவரெல் லாரும் ஒன்றாய்க்கூடி, அரசனிலும், அவன் மனைவியர் களாகிய மரகதம், முத்து, வைநீரியம் என்பவர்களி லுஞ் சிறந்ததொன்றை நாம் காட்ட எழுந்தால், அது அவனுக்கே அவமானமாய் முடியும். ஆகையால் இது விஷயத்தில் மவுனமாயிருப்பதே யோக்கியம் என ஆலோசித்து முன்போல் அரமனைக்குப் போதலையும், கவிபாடியப் பரிசு வாங்குதலையும் விட்டுவிட்டார்கள். அரசனும் புலவர் வருவர் வருவர் என எதிர்பார்த்தி ருந்தும் நெடுங்காலமாய் அவர்கள் ஒருவரும் வராதது கண்டு, கடுங் கோப மூண்டவனாய், இன்னும் பன் னிரு தினங்களுள்ளே புலவர் வாராயின் அவரெல் லாம் ஒருவருந் தப்பாது சிாங்கொய்யப்படுவாரென லுர் அறிக்கை செய்தான். இவ்வறிக்கையை அறிந்த கவிஞர் யாவரும், பொறியில் அகப்பட்ட எளிபோல் அலமலந்து கலங்கி மந்திரி பாதத்திற் போய்விழுந்து, தாங்கள் இராச சமூகஞ்செல்லாமைக்குண்டான கார ணத்தை வெளிப்படுத்தி, அத்தருணர் தங்களைத் தற் காக்க வேண்டுமென்று கெஞ்சி மன்றாடினார்கள். மந் திரி மிகவும் புத்தி சாதாரியமுள்ளவனும், அரசனு டையகர்வத்தை அடக்கத் தருணம் பார்த்திருந்தவனு மாதலால், புலவருக்குத் தேற்றுவை கூறித் தாமதியா மற் போய், கல்வியிலுஞ் செல்வத்திலும் அரசனிலுஞ் சிறந்தது ஒழுக்கமே என அமைத்து, ஒரு பிரபந்தம் பாடிவருவீர்களாக; நான் அதை அரங்கேற்றி வெகு மதியும் பெற்றுத் தருவேனெனச் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் போய், மந்திரி கருத் துப்படி ஐந்து தினங்களுட் பிரபந்தம் பாடி முடித்து, அரச சமூகஞ் சென்று நின்றார்கள். புலவர் வரவை

அரசன் அறிந்து மிக மகிழ்ந்து பிரபுக்கள், துரைமக்கள் ஆகிய சகலரையும் வரவழைத்து, இயற்றிய சவிமாலையைப் படனஞ் செய்யுமாறு ஏவினான். படனஞ் செய்கையில் அதிலுள்ள பர்வல்லார் தான் கருதிய பொருளை விட்டு வேறொன்றிற் செல்வதை அவதானிக்க அவதானிக்க அரசனுக்குக் கோபந் தீலையளவாய்ப் பொங்கியது. உடனே அவன் வாசிப்பை அவ்வளவில் நிறுத்தச் செய்து புலவரைப் பார்த்துப் பேசுகாள்! “கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லான் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்” என்னும் நீதியை அறியீர்களா? நான் அநேக தேசங்களை அடிப்படுத்திப் பிரதாபத்தோ டாசுபுரியும் முடிமன்னனாய் இருப்பதினிமித்தம் என்னை மேன்மை பாராட்டுவதில்லை. அழகிலுங் குலத்திலும் வாய்ந்த மனைவியரை உடையவனாய் இருக்கிறே னென்பதைப் பற்றியுந் சலாக்கியமடையேன். ஆனால் என்னிடத்திலுள்ள கல்வி ஒன்றுமே நான் பெற்ற பேறுகள் யாவற்றிலும் மேலானதாய், நான் சென்றவிடமெல்லாம் எனக்குச் சிறப்பைத் தருவதாய் இருக்கின்றது. அதுபற்றி நான் என்னிற் பெருமைகொள்ளுவதும், பிறர் என்னை வியந்து கொள்ளுவதும் தக்கதாம் என்பதை நீங்கள் உணராதிருப்பதென்ன? எனது சமஸ்தான வித்துவான்களாய் உங்களை ஏற்றிப்போற்றித் திரளான திரவியங்களை உங்களுக்கு கிறைத்ததினால் நான் பெற்ற சலாக்கியம் இதுதான்! எனப்பலவாராய்ப் புலவரைக் கடிந்துரைத்தபின், மந்திரி பக்கம் திரும்பி, இந்தப் பாமாரை இன்றுதொடக்கம் என் வீட்டுக் கடைவாயிலுக்கும் வராமற் செய்வதே தகுதியென் றெண்ணுகிறேன் என்றான். மந்திரி சலேரென் றெழுந்து வல்லபமிக்க வேந்தனே! வித்துவான்கள் மீது எட்டின வளவேனுங் குறைகூறுவது யுத்தமாய்த் தோன்றவில்லை. ஏனென்ற கேட்பீராக,

கல்வியினால் உயர்வுஞ் சுகமுஞ் சிறப்பும் உண்டென்பது உண்மையே. ஆனாலுங் கற்றவனைக் கற்றோரும் மற்றோர் சிலருமே மதிப்பார்கள், ஒழுக்க சாலையையோ கற்றோர் கல்வாதோர் என்ற பேதமின்றி எல்லோரும் மதிப்பார்கள். கல்வியினால் ஒருவனுக்கு உயர்குல மகிமை உண்டாகாது. ஒழுக்கம் உயர்குலத்தில் வைக்கும். கல்வியோடு பெரும்பாலும் கர்வமும் அடங்காமைபுந் சேர்ந்திருக்கும், ஒழுக்கத்தோடு தாண்மையுங் கீழ்ப்படிவும் பொருந்தியிருக்கும். கற்றவன் முகத்துக்கு முன்னே இச்சகம் பேசுபவர்கள், அவனைப் போகவிட்டுப் புறங்கூறுவார்கள். ஒழுக்க முள்ளவனை உள்ளும் புறம்பும் மெய்ச்சிக்கொள்வார்கள். கல்வியைப் பணங்கொடுத்தாவது கற்றுக்கொள்ளலாம்; ஒழுக்கத்தைக் கோடி பொன் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வதரிது. கற்றவ னிருதயம் புத்தக சாலைக்குச்சரி; ஒழுக்கசாலையி னிருதயம் மோட்ச விட்டுக்குச்சரி. கற்றவனிடத்திலே கோபம், பொருமை முதலிய அக்கிரமங்கள் வாசஞ்செய்வதற்கிடமுண்டு. ஒழுக்கமுள்ளவனிடத்திலோ தயை பொறை சார்த மாதிய சிலங்கள் விளைவதற்கே இடமுண்டு. கற்றவன், அரசரை மாத்திரம் வசப்படுத்துவான்; ஒழுக்க முடையவன் அரசரையன்றி அரசார்க்கரசுகிய கடவுளையும் தன் வசப்படுத்துவான். கல்வியானது, மனிதராற் கிடைக்கும் வெளி மகிமையை மாத்திரம் அடைந்துகொள்ளும்; ஒழுக்கமோ அந்தாங்கமெல்லாம் ஊடுருவிப் பார்க்கிற கடவுள் கண்களுக்குமே புகழ்ச்சிக்குரியதாகும். அன்றியும், ஒழுக்கம் இன்பத் தருமென்றும், அது உயிரிலுஞ் சிறந்ததென்றும், நன்றிக்கு வித்தாகுமென்றும், ஒற்றுமையையும் மனப்பாக்கியத்தையும் வளர்க்குமென்றும் நீதிநூல்களெல்லாம் ஓலம்புகையில், செல்வத்திலுங் கல்வியிலுஞ் சிறந்தது நல்லொழுக்கமே யென்று வித்துவான்கள்

கூறுங் கூற்று நியாயமான கூற்றேயாமென மந்திரி சொல்லி முடித்தான். அரசன் நாணித் தலை குனிந்த வனாய், ஆயிரம் பொன்னையும் அட்டியின்றி வழங்கிப் புலவரை அனுப்பி வைத்தான்.

17. சுயதேச ஒழுக்கமுறை

குல ஆசாரம், வேத ஆசாரம், சாகிய ஆசாரம் ஆகிய மூன்றையுந் தழுவின ஒழுக்கமே நல்லொழுக்கமெனப் பெரும்பாலும் கருதப்படும். நல்லொழுக்கத்தின் ஒரு பிரிவாகிய சாகிய ஆசாரம், சுயதேச ஒழுக்கம் எனவும்படும். சுயதேச ஒழுக்கமானது பேர் சொழுக்கம், நடை ஒழுக்கம் என்னும் இரண்டு பிரிவினை உடையது.

பேர்சொழுக்கமாவது : பேர்சிலே குற்றப்படாமல் நயம்படப் பேசுதலாம். நம் தேசத்தாருள்ளே நமக்குச் சமத்துவமானவர்களுமுண்டு ; தாழ்ந்தோருமுண்டு ; உயர்ந்தோருமுண்டு. இவர்களோடு நாம் சம்பாவிக்கும்போது அவரவர் பதவிக் கேற்ற உபசார மொழிகளை வழங்குதலே முறையாகும்.

நீர், இரும், போம், தாரும் என்பன ஆகிய சொற்களைத் தனக்குச் சமத்துவமானவர்கள் மட்டில் வழங்கத்தகும்.

நீங்கள், இருங்கள், போங்கள், தாருங்கள் என்பன ஆகிய மொழிகளைத் தன்னிலும் மேற்பட்ட பெரியோர், முதியோர் ஆதியோர் மட்டில் வழங்கத்தகும்.

தாம், தாங்கள், வர, போக, தர, தேவரீர் என்பன போன்ற மொழிகளைத் தாழ்ந்தோர் : உயர்ந்தோருக்கும், பிரசைகள் : இராச அதிகாரம், ஞான அதிகார முள்ளவர்களுக்கும் உபயோகிக்கத் தகும்.

நீ, போ, வா, இரு என்பனபோன்ற மொழிகளைத் தனக்குத் தாழ்ந்தோர் மட்டில் அருமைபாய் வழங்கத்தகும்.

அடா, அடெ என்பனபோன்ற இழிசன வழக்குகளை, உயர்ந்தோர் தமக்குத் தாழ்ந்தோர் மட்டிலேனும் உபயோகித்தல் அபேக்கியமாம்.

“இன்சொலாலன்றி இரு நீர் வியனுலகம் வன் சொலால் என்றும் மகிழாதே” என்னும் ஆன்றோர் மொழியைச் சிரமேற் கொண்டு, நாமும் நம்மோடு பேசிச் சுகவாசந் செய்பவர்களுக்கு நமது வாக்கினால் எவ்வளவுந் துன்பமுண்டாகாதபடி, அன்பாயுஞ் சார்தமாயும், அமைதியாயும் பேசல்வேண்டும். பெரும்பாலும் மனிதர், தங்கள் மக்கள் வழிகுராயிருந்தாலும் செல்வராசா, அரசரத்தினம் என்றும்; வயோதிகரானாலும் தம்பிமுத்துப்பிள்ளை, பாக்கியநாதபிள்ளை என்றும்; அழகில்லாதவர்களானாலும் அழகம்மா, சித்திரவல்லி என்றும்; பிணியாளரானாலும் ஆரோக்கிய நாயகம், சுபபாக்கியசுந்தரம் என்றும், மங்கல நாம தேயஞ்சூட்டி அழைக்கும் வழக்கத்தை நோக்கினால், இன்சொற் கூறுதலின் அகத்தியம் இனிதே விளங்கும். யாரிடத்திருந்தாவது ஒன்றைப் பெற்றுக்கொள்ளும்போது, பெரிய உபகாரம்; அல்லது “மெத்தப் பெரிய” உபகாரம் என்பனபோலும் உபசாரமொழி ஏதாவது சொல்லாமல் விடப்படாது. பெரியோர் முகத்தும், சபை முன்னிலையிலும் மிகுந்த அடக்கமாயும் பேசக்கியமாயும் பேசல்வேண்டும். மற்றவர்கள் பேசிக்

கொண்டிருக்கும்போது குறுக்கே பேசலாகாது. வழியிலே ஊர் தெருவிலே ஊம் வீட்டிலே ஊம் பெரியோரைக்கண்டால், வந்தன மொழிகளை வழங்குதல் வேண்டும். கோபங் கொண்டபோதும், மனப்பதகளிப்புள்ள வேளைகளிலும் மவுனமாயிருத்தலே முறை. பேசுவதற்கல்ல, நல்ல பேச்சுக்களைச் செவிகொடுத்துக்கேட்பதற்கே அதிகமாய் விரும்பவேண்டும். அளவு கடந்து பேசுவதிலும், வேண்டியதை மட்டாயும் நயம்படவும் பேசி முடித்தலே உசிதம். முன் ஆலோசனை செய்யாது ஏதொன்றையும் பேசத்தூணியலாகாது. பிறரைக் குறித்துப் பேசவேண்டி வந்தால், அவர்கள் செய்த தீமைகளை அல்ல, நன்மைகளையே பாராட்டிப் பேசல் வேண்டும். புறங்கூறுதலும், பழிமொழிசொல்லுதலும், தற்புகழ்ச்சி பாராட்டுதலும், வீம்புரை, சுடுசொல், கடுமொழி பேசலும், அதப்பியம், வசவு, தூஷணை, சாபனை முதலியன மொழிதலும் ஆகாவாம்.

நடை ஒழுக்கமாவது : வெளிக்கிரியையிலே பிறர்குற்றங் காண விதமாய் ஒழுகுதலாம். தமிழ் வழங்கும் நாடெங்கும் பேச்சொழுக்க வழக்கம், ஏறத்தாழ ஒரே தன்மைப்படும். ஆயினும், நடை ஒழுக்க வழக்கம் இடத்துக்கிடம் சற்றுச்சற்று வித்தியாசமடையும். இவ்வெறுபாடு, அவ்வவ்விடங்களில் உள்ளவர்களின் உடை, உத்தியோக முதலியவற்றால் உண்டாகும். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள், பெரும்பாலுஞ்சட்டை தொப்பியே தரிப்பதால், அவர்கள்: உபசாரகிருத்தியமாக, பெரியோர் ஆதியோர் முன், தாங்கள் தரித்திருக்குந் தொப்பியைச் சற்று உயர்த்தித் தாழ்ப்பதும், சாமானியர் முதலியோருக்குக் கை குலுக்குகலுஞ் செய்வார்கள். உள்நாட்டுப் புறங்களில் வசிப்பவர்கள், சட்டை தொப்பிக்குப் பதிலாகச் “சால்வை”யை

யோகிப்பதால், தங்கள் தோளில் இருக்குஞ் சால்வையைச் சற்றுத் தளர்த்திக்கொள்வார்கள். தலைப்பாகையோடு சட்டை தரித்திருந்தால், அல்லது சட்டைமாதிரியே தரித்திருந்தால், தங்கள் இரு கரங்களையும் எடுத்து வலப்பக்கம் அமையக் கூப்பிக்கொள்வார்கள். இன்னுஞ் சிலர் கிரைசை மாத்திரஞ் சாய்த்துக்கொள்ளலுமுண்டு.

பெரியோரோடு சம ஆசனத்தில் இருத்தலும், அவர்கள் வரும்போது ஒருவன் தானிருந்த ஆசனத்தை விட்டெழுதிருத்தலும், வழியில் அவர்கள் போம்போது, ஆசாரத்தோடு வழியிலகாதிருத்தலும், அவர்கள் சமூகத்திலே சுருட்டுப் புகை குடித்தலும், இவை போல்வன பிறவும் எவ்விடத்திலும் ஒழுக்க விரோதமாய்க் கொள்ளப்படும்.

“தேசத்தோடொத்துவாழ்” என்னும் மூதுரைப்படி, அவரவர் தஞ் சுயநாட்டார் தக்கதென்று கொள்ளும் ஒழுக்க முறைப்படி நடந்துவரத் தெண்டித்தலே, நல்லொழுக்க அனுசாரத்துக்கின்றியமையாததாம்.*

18. நீதிமானுக் குலகம் பகை

(பேரின்பநாதன் கதைத்தொடர்பு)

பேரின்பநாதன் ராசமனையிலிருந்து படித்துக் கல்வி சாஸ்திரங்களிலுமன்றி நீதி, தயை, தர்ம முதலிய சருணங்களிலுஞ் சிறந்து விளங்கியதால், நகரநீதி விசாரணைக் கர்த்தாவாக நியமனஞ் செய்யப்பட்டார்.

* கடிதம் எழுது முவறயும் இவ்விஷயத்தோடு சேர வேண்டியதாயினும், விரிவுபற்றி அது வேற்றிடம்பெறலாயிற்று.

மிகவுஞ் சாதுரியமுள்ள அனுபவசாலிகள் எத்தனை யோ பேரிருக்க, நேற்றுப்பிறந்த இவர் இந்த மேலான பதவிக்குயர்த்தப்படவோ! என்னும் பொருமையான எண்ணம் உடன் உத்தியோகஸ்தர் பலருக்குண்டாயிற்று. அவர்களில்: (என்மித்தியோவாகும்) அபிகாயன் என்பவனே சிரேஷ்டமானவன். அவன் ஒரு நிர்ச்சுரவாதி. பிறர் நன்றாயிருப்பதைக் காணச் சகியாத வன்னெஞ்சன். அதிகார வரிசைக் கிரமப்படி சிரேஷ்ட நீதிபதி உத்தியோகர் தனக்கே கிடைக்குமென்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தவன். தற்போது பேரின்பநாதன் வகித்திருக்கும் பதவி, தான் எண்ணிய கருமங்களுக்கெல்லாந் தடையாயிருக்கின்றதே என நினைந்து நினைந்து அவர்மீது தீராப் பகையும் வன்மமும் கொள்ளத் தொடங்கினான். ஆயினும் அபிகாயன் கொண்ட வன்மத்திற் சனித்த உக்கிர குண்டு மாரிகளெல்லாம், பேரின்பநாதனது மதுமுஞ் சார்தமும் பொதிந்த சுருணமாகிய பஞ்ச மெத்தையிற் பட்டுப் பயனில்லாதுபோயின.

இப்படியிருக்கையில், ஒரு ஏழை விதவைக்குச் சீவாதாரமாயிருந்த திராட்சத் தோட்டமொன்றை அபிகாயன் அநீதியாய்ப் பறித்துக்கொண்டான் என்று பேரின்பநாதன் கேள்வியுற்று, அவன் வீட்டிற் சென்று அந்த நிராதாரமான கைம்பெண்ணின் மீதிரங்கி, அவளிடங் கைப்பற்றியதைத் திரும்பக்கொடுக்கவேண்டுமென்று கெஞ்சி மன்றாடினார். அதற்கு அபிகாயன், அவளுக்குத் தான் கொடுத்த, கடன்பணத்தையுங் காலத்தையும், வட்டியையும் பன்மடங்காகப் பெருக்கிக் காட்டித் தனக்கினும் வருமதி உண்டென்று, கண்மூடி விழிக்காமுன் முற்றுது பொய் சொல்லிச் சாதித்தான். பேரின்பநாதன் அதற்கு நண்பர் உண்மை அறிந்தவர்களுக்கெல்லாரும் ரீர் செய்து

அநீதி என்று பேசிக்கொள்ளுகிறார்கள். விதவையும் அழுதுபெருமூச்சின்மேற்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார். இவை ஒருபுறமிருக்க, ரீர் சொல்லுவது சரி என்பதை ஒப்பிக்குமாறு, விதவை உமக்குத் தந்த வட்டிச் சீட்டைக் காட்ட வேண்டுமே! அந்தையும் இழந்துபோனேன் என்கிறீர். அன்பார்ந்த மித்திர! நாம் பிறர்மட்டில் இரக்கமாயிருந்தாற்றான், கடவுள், வேண்டியபோது நமக்கும் இரக்கங் காண்பிப்பார். அவர் அளவில்லாத தயாள சமுத்திரமாய் இருப்பதுமல்லாமல், நீதிகோணுத நடுவாகவுயிருக்கிறார். மனிதர் மீதே என்றும் அயராத பராமரிக்கை அவருக்குண்டு. அதுபற்றி, ரீர் விதவையின் ஆஸ்தியை அபகரித்தது தவறென்றுகண்டால், ஒருபோது உமது பொருள்பண்டமெல்லாம் வேறொருவன் கவாந்துகொள்ள விட்டுவிடவுங்கடும் என்பதை மறந்துபோகப்படாதென்று சார்தமாய்க் கூறினார்.

கடவுள் என்ற சொல்லீத்தானுங் கேட்கச் சகியாத அந்தத் துரத்துமாவுக்கு, இப்போதகம் அளவிற்றந்த கோபத்தைமூட்டிவிடுவதற்கே உதவியது. இல்லாத கடவுளை இழுத்துப் பொல்லாத பேச்சுக்கள் ஒன்றும் பேசாதே. உன்னை எனக்கு நடுவனாக ஏற்படுத்தியவன் ஆர்? நொடிப்பொழுதில் என் வீட்டை விட்டுப் புறப்படுதி! என்று பேரின்பநாதனைப் பெரிதும் வைது, முரட்டுத்தனமாய் அவர் பிடர்பிடித்துத்தள்ளி அசற்றினான்.

அபிகாயன், இந்தத் தர்மசீலர்மீது கொண்ட வர்மம் இவ்வளவோடு நின்றவிடவில்லை. பேரின்பநாதன் இடையிடையே ஒரு பள்ளத்தாக்கின் ஓரமாயுள்ள பாதை வழியாக உலாப்போவது வழக்கம். அந்த வழக்கத்தை அறிந்திருந்த அவ்வன்னெஞ்சன், ஒருநாள் அஸ்தமன வேளையில் அந்தப் பள்ளத்தாக்கின் சமீபத்

திற்பதிவிருந்து, பேரின்பநாதன் அதை அடுத்து வருந்தருணம் பார்த்து, ஐயோ பாவம்! அந்தக் கிடுகிடு பாதாளத்துள்ளே அவரை இரக்கமின்றித் தள்ளி வீழ்த்தினான். அந்தப் பெரும் பாதகத்தைப் பகவானன்றி வேறாவது கண்டவர்களல்ல. இதனால் அபிகாயன், தான் செய்த துரோகத்தை நினைந்து மனோபயங்கொள்வதொழிந்து, மிஞ்சியதுணிகாங்கொண்டு, கடவுள் ஒருவர் இருக்கிறாரென்றும், அவர் மனிதர் செய்த தீமைகளுக்கு மறுவுலகத்திலே தானும் பழி வாங்காமல்விடமாட்டார் என்றும் இந்தவீணன் அடிக்கடி சொல்லி வருவானே; இவன் சொன்னவற்றின் மெய் பொய்யை இருந்தறிலேவாம். அந்தக் கடவுள் வந்து இவனை இரட்சிப்பதையும், ஒருவருமறியாத இந்த மர்மத்தை வெளியாக்குவதையும், என்னைப் பழிவாங்குவதையும் பார்த்துக்கொள்ளுவோமென்று தன்னுள்ளே பரிகாசமாய்ச் சொல்லிக்கொண்டு, சந்தோஷத்தோடு தன் வீட்டுக்குப் போயினான்.

மற்றநாள் உதயவேளையில் திருடர் தலைவனாகிய ஜெனபனும், அவன் கூட்டாளிகளாகிய மற்றக் கள்வரும், பட்டினத்தினின்றும் அவ்வழியாகச் சென்றார்கள். வழியோரத்தில் ஓர் பிணைமான் தான் அப்போதே ஈன்ற இளங்கன்றுக்குப் பால் ஊட்டிக்கொண்டு நின்றது. அதைக் கண்ட கீசகன் என்னுந் திருடன் மாணைச்சுட்டுக்கொல்லுமாறு, தன் துப்பாக்கியை அதற்கெதிரே நீட்டினான். மற்றத் திருடர் அது பாதகச்செயல் என்று தடுத்தார்கள். கீசகன் அதைச் சற்றுங் கவனியாமல் ஆள் அரவத்தால் திகில்கொண்டோடிய அந்த மாணைத் தூரத்திச் செல்லுகையிற் கால்வழுவி முன்சொன்ன பாதாளத்துள்ளே கமலகுண்டலமாய் விழுந்துவிட்டான். மற்றத் திருடர் கிரைந்தோடிப் பார்க்குமளவில், மிகுந்த ஆழமாயுள்ள

கணவாயின் விரிந்தகன்ற புடையொன்றில் ஏதோ கிடப்பதாகக் கண்டார்கள். கீசகன் அனுங்குகிறசத்தங்கேட்கிறதென்றும் ஒருவன் சொன்னான். உடனே குற்றுயிராய்க் கிடந்த அந்த ஆளைக் கயிற்றேணி கொண்டு பக்குவமாய் வெளியே எடுத்துவிட்டார்கள். இது கீசகன் அல்ல என்றான் ஒருவன். இல்லை அவன் தான் ஆரூட்டத்தால் முகம் வேறுபட்டிருக்கிறதென்றான் வேறொருவன். என்ன உங்களுக்குப் பித்தம் பிடித்ததா? இந்தப் பிரபு உடையா அவன் தரித்திருந்தது? என்றான் இன்னொருவன். இப்படியே ஒரு வருக்கொருவர் விவாதஞ்செய்து, கடைசியில் கீசகன் பாதாளத்தில் அதோகதியாயினான் என்றும், அது வேறொருவன் தான் என்றுந் தீர்த்துப்போட்டார்கள். இவனைத் தப்பவைத்தால் எங்கள் உயிருக்கே விளைய மாய் முடியும். ஆகையால் மீண்டும் இவனைப் பாதாளத்தில் எறிந்துவிடுவோமாக என்று மற்றக் கள்வரெல்லாரும் ஒரே பிடியாய் நிற்கவும், ஜெனபன்: அது துஷ்ட மிருகங்களுஞ் செய்யாத ஈனச்செய்கையல்லவா? நாங்கள் திருடரானுஞ் சீவ இரக்கஞ்சற்றுவது வேண்டாமா? என்று சொல்லித் தடுத்து அவரைத் தங்கள் கெபிக்குக் கொண்டுசென்று பரிகரிக்குமாறு கற்பித்தான். அவன் கற்பனைப்படியே திருடர், நோயாளியை ஒருவருமறியாமற் கெபிக்குக் கொண்டுசென்றார்கள். அரமனையாருந் தங்கள் அருந்திரவியமாகிய பேரின்பநாதனை ஆரூத் துயரோடு தேடியும் காணாமல் ஒருமாத வரையில் துக்கங்கொண்டாடி ஓய்ந்திருந்தனர்.

(தொடரும்)

19. தொழில் நிருணயம்

எறும்புகள் இங்குமங்கும் ஓடித்திரிவதும், வண்டிகள் புஷ்பங்கள் தோறும் பறந்து திரிவதும் எதற்காகவென்று எப்போதாவது நீ சிந்தித்ததுண்டா? அவைகள் தங்கள் போஷணைக்காக உழைக்கவே அவ்வளவு சிரமப்படுகின்றன. நீயும் அவைகளைப் போல் இடைபரு முயற்சியுடன் உழைத்தாலன்றி உண்டுநித்துச் சிராய் வாழ முடியாது. “பசி, வேலை செய்யவன் வீட்டை எட்டிப் பார்த்தாலும், உட்செல்லப் பயப்படும்.” ஆனால், அது சோம்பேறியின் வீட்டிற் குடிகொண்டிருக்கு மென்பதை மறந்து போகாதே.

இவ்வுலகத்திற் சிவலோபாயத்தின் ஏதுக்களாக ஏற்பட்டிருக்குந் தொழில்கள் எண்ணிறந்தனவாயினும், அவையெல்லாம் விவசாயம், கைத்தொழில், வர்த்தகம், உத்தியோகம் என்னும் நான்கு பிரிவினாள் அடங்குவன. நீயும் உன் சிவியத்தை நடத்த அவற்றில் ஏதோ ஒரு தொழிலைத் தெரிந்துகொள்ளுதல் மிக்க காத்திரமும் அகத்தியமுமாயிருக்கின்றது. அதிலேயே உனது முழுச் சிவியத்தின் அனுசூலமுந் தங்கியிருக்கின்றது. சென்ற கால சிவியத்தை யோசித்து, நான் இன்ன முயற்சியிற் கையிட்டதனால் இன்ன இன்ன அனுசூலங்களைப் பெற்றேன் என்றும், இன்ன முயற்சியிற் கையிட்டதனால் இன்ன இன்ன பிரதிகூலங்களை யடைந்தே னென்றுஞ் சொல்லக்கூடாதவன் ஒருவனுமில்லை. ஆதலால், தேற விசாரித்துத் தக்கவொர் முயற்சியைத் தனக்குத் தெரிந்துகொள்ளாதவன், தன் வாழ்நாள் முழுதுந் துக்கமும் வெட்கமும் அனுபவிக்க வேண்டியவனாவான்.

கைத்தொழிலிலாவது, வர்த்தகத்திலாவது தேர்ந்தவர்கள் தாமும் நவமானவொர் முயற்சியைத் தொடங்கும்போது தம்மினும் அறிவிற் சிறந்தோரும், பயிற்சியுடையோருமான பலரிடத்தும் ஆலோசனை கேட்டன்றி அதிற் கையிடார்கள். அறிவிற் சிறந்தாரும் அப்பிரயாசமுள்ளாரும் இவ்வாறு செய்ய, அனுபவஞ் சற்றுமில்லாத வாலிபனாகிய நீ, உன் சிவியகால முழுதுக்கும் அடியீடாகத் தொடங்கும் முயற்சியை உன்சய புத்திகொண்டு நிர்ணயிக்கத் துணிவது நன்றன்று.

எம் நாட்டுப் பிள்ளைகளுக்கன்றி ஐரோப்பிய பிள்ளைகளுக்கிவ்வித கவலையும் ஆராயவும் வேண்டியதில்லை. அவர்களது பெற்றாராய், அல்லது காவலராயிருப்பவர்கள், தம் பிள்ளைகளுக்குத் தொழில் சம்பந்தமாயுள்ள நாட்டென்ன? பற்றுதலென்ன? என்பதை இளமைதொட்டே அவதானித்துச் சித்திரநாட்டமுள்ளவனுக்குச் சித்திர வித்தைபையும், யந்திரநாட்டமுள்ளவனுக்கு யாந்தரீகத்தைபையும், போதனசக்தியுள்ளவனுக்கு உபாத்திமைத் தொழிலையும், இவ்வாறே அவரவர் போக்குக்கொத்த தொழில்களை விசேஷமாய்ப் பயிற்றுவிப்பார்கள். இதனால் ஒருவர் தள்ளுபடியின்றி எல்லாரும் ஒவ்வொன்றில் திறமையுள்ளவர்களாயும், போதிய ஊதியத்தை உண்டுபண்ணத்தக்கவர்களாயும் விடுகிறார்கள். இவ்வித தன்மை, நந்தே சத்தவரிற் பெரும்பாலாருக் கில்லாமையால், ஐரோப்பியராயுள்ள அல்லது ஐரோப்பிய முறைப்படி பயிற்றப்பட்டு அனுபவமடைந்துள்ள விவேகிகளுக்கே உன் மனச் சார்பைத் தெரிவித்து அவரெண்ணப்படி உன் தொழில் இன்னதென நிருணயிக்கக்கடவாய்.

இம்முறைப்படி நீயொரு தொழிலைத் தெரிந்துகொண்டாலும், அத்தொழிலைத் தொடர்ந்து நடத்தாவிடின் அனுசூலமடையமாட்டாய். சிலர், போரவ

லால் தார்தொடங்கியதொழில் அற்பமென்றுந் தமது திறமைக்குப் போதியதல்லவென்றும் இகழ்ந்து விட்டுப் பிறிதோர் தொழிலைத் தொடங்கிச் சிறிது காலத்தில் அதையுங் கை நெகிழவிட்டு, இன்னுமோர் முயற்சி தேடி, இவ்வாறே தஞ்சீவியகாலமெல்லாம் ஒரு நிலையுமின்றி அலைந்து திரிவார்கள். இவர்கள் விதைப்பாரன்றி யறுப்பாரல்லர். தொடங்கிய தொழிலைத் தொடர்ந்து நடத்தாது பிரயாசத்துக்கஞ்சிப் பின் வாங்குபவர் பலர். உழவு தொழில் செய்பவன் வெயிலுக்கஞ்சி வீட்டிலிருப்பின், அவன் களஞ்சியம் நிரம்புவதெங்ஙனம்? யுத்தவீரன் மாற்றார் விடுங் குண்டுகளுக்கஞ்சி ஓடின, வெற்றிபெறுவதெங்ஙனம்? அவ்வாறே தொழிலுடையான் பிரயாசத்துக்கஞ்சிப் பின் வாங்கினார் சித்தியடையான்.

உலகத்திற் பெரும் புகழ் படைத்து இறந்தும் இறவாதார் போன்று, பூத உடம்பழிந்தும் புகழ் உடம்பழியாதவராய் விளங்கு மகான்கள் எல்லோரும் பிரயாசத்துக் கஞ்சாது விடாப்பிடியாய் உழைத்தவரே யன்றி, நம்மவரிற் சிலர் போன்று எதிர்ப்பட்ட இடைபூறுகளுக்கு அஞ்சிப் பின்வாங்கினவரல்லர்.

20. தன்வினை தன்னைக்கடும்; நல்வினை புகழைத்தரும். (பேரின்பநாதன் கதைத்தொடர்பு)

பேரின்பநாதன், கள்வர் கெபியிலே பதினைந்து மாத காலம் பரிகரிக்கப்பட்டு, நடக்கச் சக்தியுண்டானதும், தீயோர்களாகிய அவர்கள் இல்லத்தில் ஒரு

நொடிநேரமேனுந் தங்கியிருக்கச் சகியாதவராய்த் தார்தப்பி ஓடிவிடத்தக்க தருணம் எப்போ வரும் வருமென்று நோக்கிக்கொண்டேயிருந்தார். இஃதிவ்வாறிருக்க, அந்நாட்களில் ஜெனபனின் திருடர் அபிகாயன் வீட்டிலே சுகிதியாய் இரவில் நுழைந்து அவன் ஊழியரைக் கொன்றெறிந்துவிட்டு, ரொக்கமாய் அவன் வசமிருந்த பெருந்தொகைப் பணங்களை யெல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள். அபிகாயன், திருடர் தன் வீட்டைக்கொள்ளையடித்தார்கள் என்பதை ஒப்பியாததால், ஊழியரை அடித்துக் கொன்றது அவனையெனக் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிரேஷ்ட நீதிஸ்தல விசாரணை ஆகும்படிஞ் சிறையில் இடப்பட்டான்.

இங்கே இப்படியாக, அங்கே பேரின்பநாதன் கள்வர் கெபியினின்றும் உபாயமாய் நீங்கி, இரகசியமாய் இருபது மைலுக்கப்பாலுள்ள இராசமனைக்குப்போய்ச் சேர்ந்தார். அவரது முகமூங்கு கோலமும் பெரிதும் மாறிப்போனதால், தொடக்கத்தில் அரசன் அவரை ஆரென்று விளங்கிக்கொள்ளவில்லை. பேரின்பநாதன் தம்மை இன்னாரென்று வெளிப்படுத்திய மாதிரத்தில், அரசனுக்கும் அரசகுமாரனுக்கும் மற்றும் அங்கிருந்த ராச சபையாருக்கும் உண்டான மகிழ்ச்சியோ வருணிக்குந்தாமல்ல. அபிகாயனின் விசாரணைக் காலமும் அடுத்து வந்ததாலும், சிரேஷ்ட நீதிபதி, வயோதிகராயிருப்பதாலும், அரசன் உடனே, தான்கொண்ட மகிழ்ச்சியின் பயனாகச் சிரேஷ்ட நீதியதிபதி உத்தியோகத்தைப் பேரின்பநாதனுக் களிக்கலானான்.

அதற்கு மூன்றாநாள் சிரேஷ்ட நீதிவிசாரணை ஆரம்பமாயிற்று. பேரின்பநாதனும் நீதியாசனத்தெழுந்தருளியிருந்தார். முதன் முதலாக அபிகாயனின் வழக்கு, விசாரணையாகி நீதாசன மத்தியஸ்த

ஆலோசனைக்கு விடப்பட்டது. அவர்கள் நெடுநேரத் தேற ஆலோசித்து அபிகாயன், மாணத்துக்குரிய குற்றவாளியென்று வாக்குமூலந்தர, நீதியரசரும் அதனை அனுமதிசெய்து, அவனுக்கு மாணத்தீர்வை விதிக்கலானார். தனது தீர்வை வாசகத்தைக் கேட்டதும் அபிகாயன், கண்ணீர்களோடும் விம்மல் தேம்பல்களோடும் நியாயஸ்தலத்திற் கூடியிருப்பவர்களை நோக்கிப் பின்வருமாறு சொல்வானாயினான்.

எனது தேசத்தவரே! உறவினரே! மித்துருக்களே! சத்துருக்களே! என்னுயிர் என்னை விட்டு நீக்குவதற்கு அடுத்திருக்கும் இந்நேரத்தில் அந்திய வாக்காகச் சிறிது சொல்ல உத்தரவு தரும்படி உங்களை வேண்டுகிறேன்.

எனது வாலப் பிராயத்தில் நான் நல்ல ஒழுக்கமும் நேர்மையும் பொருந்திய உத்தமசாலியாயிருந்தேன். இருக்கையில் ஒருநாள் என் மனச்சாட்சிக்கு விரோதமாய் ஒரு பெருந்தீச்செயலைச் செய்துபோட்டேன். அன்றுமுதல் என் மனந் துக்கமுங் கிலேசமுமுள்ளதாகி, முன் தான் கொண்டிருந்த சமாதானத்தை இழப்பதாயிற்று. நன்மையின் சார்பு நீங்கித் தின்மையின் சார்பே தலைப்பட்டுக்கொண்டது. நற்குணங்களெல்லாம் நிலைபெயரப் பாவப் பழக்கஞ் சபாவப் பழக்கமாயிற்று. இடைவிடாமற் கடகடென்று பெருஞ்சத்தமிட்டோடும் புகையிரதப்பாதையினருகே அயர்ந்து நித்திரைசெய்யும் மனிதனைப்போல என் மனச்சாட்சியுந் தேவ குரலொலிக்குச் செவிடாகிப் பாவமென்பதும் புண்ணியமென்பதும் பகிடிக்குரிய காரியமாயிற்று. மோஷமென்பதுங் கடவுளென்பதும் பயித்தியமாயிற்று. இத்தோடு லுக்கிறேசியஸ், பித்தாகோறஸ் முதலிய நிரீச்சுவாதிகள் எழுதிய நூல்களும் எனக்குக் கைதந்து என்னிடத்திலே தலைப்பட்டு

நாஸ்திகக் கொள்கையை உறுதிப்படுத்திகிடலாயின. நானிர்தமட்டுஞ் சொல்லியவற்றால் உங்களுக்கதிசய முண்டாகுமென்ப துண்மையே. ஆனால் அதிலும் பெரிதாய் உங்களைப் பிரமிக்கச்செய்யுங் காரியமொன்றுண்டு. அது யாதெனில்: பேரின்பநாதனென்னும் உத்தம நீதிபதியை அநியாயமாய்ப் பள்ளத்தாக்குட்தள்ளிக் கொன்றதேயாம். ஒருவரும் இல்லாத இடத்தில் இந்த அநீதச் செய்கையைச் செய்ததால், நீதிஸ்தர் கையிலகப்படாமல் தப்பிக்கொள்வேன் என்று நான் எண்ணியிருந்தபடியே அவர்கள் என்னைக்கண் பிடிக்க மாட்டாதே போனார்கள். இதனால், கடவுள் என்ற பொருளொன்றிருக்குமாயின் இந்த மர்மத்தை வெளியாக்க மாட்டாதா? என்றெண்ணி மனதிற்பெரிதும் நகைக்கலானேன். ஆ! எனக்கு நகைப்புக்குரியதாயிருந்த அந்தப் பொருள்தானே என்னைக் காட்டிக்கொடுப்பதாயிற்று. செய்த தீமைக்கோகச்செய்யாத தீமை என்னைப் பழிவாங்கி விட்டது. இது தற்செயலாய் நடந்த காரியமல்ல. ஐயோ! இப்போது சாட்டப்பட்ட தீமைகளில் ஒன்றையும் நான் கனவிலே னுமறியேன். கோடிக்கணக்கான பணங் களவுபோனதுதான் உள்ள காரியம். கடவுளே! நீயே உண்மைப் பொருள்; நான்தான் இன்மைப்பொருள் என்று வானத்தை நோக்கிச் சொல்லிமுடித்தான்.

இதைக்கேட்ட நீதியரசர், அவனைப் பிடித்திருந்த கொலைஞர் கையை விடுவித்து, இக்குற்றவாளியின் பேச்சைக் கேட்க எனது தீர்வையிற் சந்தேகந் தோன்றுகின்றது. நல்லது ஸ்ரீமத. என்மித்தியோ! உமது பணப் பெட்டியிலாவது பத்திர நானயங்களிலாவது அடையாளமேதுமுண்டா? என வினாவினார்.

அபிகாயன்: ஆம், அரசரே! பணப்பெட்டியில் வெள்ளி அட்சரங்களால் எனது நாமம் முத்திரித்தி

ருந்தேன்; பெருந்தொகைகொண்ட பத்திர நாணயங்களிலும் என் கையொப்பத்தைக் காணலாம்.

நீதியரசர் : அப்படியாயின் நீர் இது செய்தியை அரசாட்சியாருக்கு அறிக்கை செய்யாத காரணம் என்ன?

அபிகாயன் : அறிக்கை செய்யுமுன் ராச சேவகர் என்னைச் சிவையிலடைத்துக்கொண்டார்கள். நீதிவிசாரணையின்போது எனக்கிருந்த மனக் குழப்பத்தினிமித்தம் இதுவிஷயத்தை முற்றாய் மறந்துபோனேன்.

நீதியரசர் : (சேவகரை நோக்கி) இது ஜெனபன் என்பவனைத் தலைமையாகக்கொண்ட கள்வர் கூட்டத்தின் வேலையென்று சந்தேகிப்பதற்கிடமிருக்கின்றது. ஆதலால் வீரரே! இதிலிருந்து பன்னிரண்டு மைலுக்கப்பால் தருகுவா என்றொரு வனமிருக்கின்றது. வேங்கை மாங்கள் செறிந்தடர்ந்த அந்தக் காட்டின் மத்தியில் விருத்த வடிவான செயற்கைக் குகையொன்று காணப்படும். அதன் கிழே விரிந்தகன்ற ஒரு நில அறையிருக்கின்றது. அதுவே அந்தப் பொல்லாத கள்வர் வசிக்கும் மறைவிடம். அவர்கள் அதிநின்று புறப்படும் நேரங் கிட்டத்தட்ட இரவு பதினொரு மணியாகும். ஆகையால் நீங்கள் இரண்டு பட்டாளங் காலாட்களோடு அவ்விடஞ் சென்று அவர்கள் புறப்படுந் தருணம் பார்த்து ஒருவரையுந் தப்பவிடாது பிடித்துநில அறையையும் பரிசோதித்து அவர்களை விலங்கிட்டு இங்குகொண்டு வருவீர்களாக என ஆஞ்ஞாபித்தார்.

ஜெனபனும் அவன் கூட்டாளிகளும் பிடிபட்டு நீதாசனத்தின்முன் கொண்டுவரப்பட்டார்கள். அபிகாயனது நாமத்தையுடைய பண்பெட்டியும் நீதியரசருக்குக் காட்டப்பட்டது. அப்போது நீதியரசர்

கள்வர் தலைவனை நோக்கி : ஜெனபனே! நீயும் உனது கூட்டாளிகளுந்தான் அபிகாயன் விட்டடைக்கொள்ளையடித்ததும், அவருடைய ஊழியரைக் கொன்றதும் என்பதற்குப் போதியசாட்சியிருக்கின்றது. ஆயினும் இதற்கெதிராய் உங்களைச் சுத்தவாளிகளென்று காட்ட ஆதாரம் ஏதுமுண்டா? என்று வினாவினார்.

ஜெனபன் கண்ணீர் ததும்ப, குற்றவாளிகளென்றொத்துக்கொள்ளாமலிருப்பதெப்படி? இனி எங்களுக்கு ஆண்டவனுடைய தயவுதானென்று பணிந்து மொழிந்தான். நீதியரசர் அபிகாயன் பக்கம் திரும்பி உமது ஊழியரைக் கொலைசெய்தது கீரல்லவென்றொத்துக்கொள்ளுகிறேன்; ஆனால் பேரின்பநாதனைக் கொன்றது நீரே என்று வெளிப்படையாய்க் கூறுகின்றீர். ஆகையால் நான் உமக்கிட்ட தீர்வை நீதியான தீர்வையேயாம். இதற்கு நீர் என்ன சொல்லுகிறீர்?

அபிகாயன் : ஐயோ! இது தற்செயலாய் என்மேல் விழுந்த தீர்வையல்ல. யாவற்றையுங் கண்காணித்து நடத்தும் ஒருவரால் இடப்பட்ட தீர்வையென்பதை நான் எதிர் வா தமின்றியே ஒத்துக்கொள்ளுகிறேன் அரசரே!

நீதியரசர் : மிகவுஞ் சரி. கடவுள் இல்லையென்று வாதித்த உமது நாவுதானே அவருடைய இருக்கையைப் பகிரங்கமாய்த் தாபிப்பதால், இத்தருணம் நீர் பெரிதும் இரக்கத்துக்குரியவராய்க் காணப்படுகிறீர். ஆ! நான் உமக்கு என்ன இரக்கத்தைப் பெறுவித்தல் கூடும்! விதித்த தீர்வையை மாற்றவும் நீக்கவும் எனக் கதிகாரமில்லையே. உம்மாற் பாதாளத்திலே தள்ளிக் கொல்லப்பட்டவன்தானே, உயிரடைந்து வந்து, அந்த மாணத் தீர்வையை விதித்தவனாயிருந்தால்,

அவனுக்கு மாத்திரம் இதில் சதந்தரம் உண்டென்ப தற்குப் பிரமாணந் தடைநிற்கமாட்டதென்று நினைக்கிறேன். என்மித்தியோ! என் பழைய சிநேகிதா! உமது மனந் கலங்காதிருப்பதாக. உம்மாற் பள்ளத் தாக்கிற் றள்ளிவிடப்பட்டவன் நான்தான்!! இறந்து போனான் என்று எண்ணப்படுகிறவன் நான்தான்!!! ஆகையால் நீர் எனக்குச் செய்த தீங்குகள் யாவற்றையும் மறந்து உமக்குப் பூரண மன்னிப்பளிக்கின்றேன். ஜெனபனே! நீயும் உனது கூட்டாளிகளும் இந்நகர வாசிகளுக்கு இதுகாறும் வருவித்த துன்பங்களும், செய்த கொலை பாதகங்களுஞ் சொல்லிலடங்கத் தகுவனவல்ல. இக்கொடுஞ் செயல்களைப் புரிந்த உங்கள் அனைவரையும் தகதகென்றெறியும் அக்கினிச் சூனையி லிட்டுச் சாம்பராக்க வேண்டியதே நீதி. ஆனால் நான் பள்ளத்தாக்கிற் குற்றுயிராய்க் கிடந்தபோது நீ என் மேற்கொண்ட பரிதாபத்தையும் என் சாயங்களைக் குணமாக்கி எனக்குப் புரிந்த சகாயத்தையும் முன்னிட்டு உனக்கும் நான் இரக்கங் காட்டாமலிருக்கப்ப டாது. ஆகையால் உன்னை நன்னடத்தைப் பிணையோடு மரணத்தினின்றும் ஆக்கினையினின்றும் விடுதலை செய்கிறேன். மற்றக் கள்வர் யாவரும் சீவபரி யந்தஞ்சிறையில் அடைப்படுவார்களாக என விதித்துத் தமது தீர்வையை முடிக்கலானார்.

இவ்வாறே நீதியரசராகிய பேரின்பநாதன் தமது நற்குண நற்செய்கையாலும், புத்தி போதகங்களாலும் தஞ்சத்துருக்கையுந் துன்மார்க்கரையும் நன்னிலைப்படுத்தி, அன்றொரு நாள் வான்தூதன் சித்தஞ் செய்த பேரின்ப யாழினேசையைக் கேட்கப் பேரின்ப லோகஞ் செல்லலாயினார்.

21. நோயுஞ் சுகமும்



நோய்க்கு வேறு பல காரணங்கள் இருப்பினும், அணுக் கிருமிகளே அதற்கு முக்கிய காரணமெனத் தற்காலத்து வைத்திய சாஸ்திரிகள் ஒருப்படத் துணிகின்றனர். இவ்வணுக்கிருமிகள், அணுதரிசனீ என்னுங் கருவியின் துணையின்றிக் கண்ணுக்குப் புலப்படாத அத்தனை சிறிய உருவினை உடையன. அவை: தாவரவர்க்கத்தைச் சார்ந்தனவும், பிராணி வர்க்கத்தைச் சார்ந்தனவும் என இரு வகைப்படும். பிராணி வர்க்கக் கிருமிகளிலும், தாவர கிருமிகளே மிகக்கொடியன. சின்னமுத்து, பொக்கிளிப்பான், வைசூரி முதலிய தொற்று நோய்களின் மூலங்கள் இவைகளே.

அணுக் கிருமிகளை இருவகையில் அடக்கிக் கூறினும், மக்கள், விலங்கு முதலிய சீவபிராணிகளிலும், புல் பூண்டு விருட்சமாதிய தாவர வருக்கங்களிலுங்கணக்கற்ற பேதங்கள் இருப்பதுபோல, அவற்றிலும் உண்டென விளங்கிக்கொள்ளல் வேண்டும். கிருமிப்பாண்டமெனப் புல்வர்களால் வருணிக்கப்படும் நமது தேகமானது புறத்து நின்றும், புகுந்த கிருமிகளைக் கொண்டிருப்பது மாத்திரமல்ல; இயல்பாகவே அது கிருமிகளுக்கு ஓர் ஆசயமாயிருக்கின்றது. ஆகையால் நமது சரீரத்திலுள்ள கிருமிகளின் ஒருசில, மிருக தேகத்தில் உண்ணி முதலியனபோல அதற்குப் பெருந் தீங்கு விளைபாதனவாயும், ஒருசில, மாத் திற் புல்லுருவிபோல் அதை வதைத்துச் சேதப்படுத்தவனவாயும் இருக்க, இன்னொருசில, வேறு வகைக் கிருமிகள் புறத்திருந்தும் வந்தடைந்து விருத்தியாகாமல் அவைகளைக் கொன்றும் பட்சித்தும் விடுதலால் சரீரத்தை நோய் அணுகாமற் காக்கின்றன. தொற்று

நோயாளிகளோடு புழங்குஞ் சிலரிடத்தில் அந்நோய் அண்டாமைக்குக் காரணம் இதுவேயாம்.

நோய்க் கிருமிகள், உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் வாயு இவை மூலமாயுமன்றிச் சருமத்துவார வழியாயும், புண்வாய் மூலமாயுந் தேகத்திலே செல்கின்றன. இப்படியே, குடர்ச் சூரம் முதலிய நோய்களை : உணவு, நீர் இவை வழியாய்ச் சென்ற கிருமிகளும்; சுவாதம், ஶ்யம் முதலிய பிணிகளை : வாயுவின் வழியே பிரவேசித்த கிருமிகளும்; ஏர்ப்பு முதலிய நோய்களைச் சருமத்தினூடாய்ச் சென்ற கீடங்களும், பைத்திய ரோகமாதியவற்றை விசர் நாய்க்கடிவாய் வழியாயும்; காட்டுச்சூரனோயை, துளம் புக்கடி மூலமாயும் புகுந்த கிருமிகளும் உற்பத்தி செய்வனவாம். ஆயினுஞ் சீதோஷணத்தினாலேனும் அசீரண முதலிய வேறு காரணத்தினாலென்கிலுந் தேகம் பலவீனப்பட்டாலன்றி இந்நோய்க் கிருமிகள் உட்சென்றவிடத்தும் அதைத் துன்பப் படுத்தக் கூடியனவல்ல. ஆகையால், நமது சீரம் நொய்மைகொண்டு அதன்வழி நோய்மைகொள்ளாதிருப்பதற்கு விசேஷமாய் உணவு, நீர், ஆகாயம், வாசஸ்தானம், தேகாப் பிரியாசம், சுகி, சித்திரையாகிய இவ்வேழுஞ் சீர்ப்படல் வேண்டும்.

உணவு : பாலியப் பருவங்கடந்த ஒவ்வொருவரும் தத்தம் அனுபவத்தால் இன்ன உணவு தந் தேகத்துக் கேற்காது, இன்னது ஏற்குமென அறிந்துகொள்ளுதல்கூடும். இப்படியிருந்தும் தமது மன நாட்டத்தைத் திருத்திப்படுத்தும் பொருட்டுத் தகாத உணவுகளைச் சாப்பிடுவாரும், அமிதபோசனஞ் செய்வாரும் மதியீனராம். ஒருநாள் இரண்டு செட்டிகள் மிதமிஞ்சிப் போசனம் பண்ணியதாற் சிமே குரியக் கூடாமல் மேல்நோக்கின பார்வையாய்த் தெருவி

போம்போது அவர்களில் ஒருவருக்குக் காலில் மிதியடி இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகமுண்டாகி, மற்றவரை நோக்கித் “தம்பி, சுப்பு! என் காலில் மிதியடி இருக்கிறதா பார்” என்றாராம். அந்தப் புண்ணியாத்துமாவுங் குரியக்கூடாமல் அண்ணாந்துகொண்டு போனதால் “அண்ணா! ஆகாச மண்டலம் எட்டப் பார்த்தேன், மிதியடியைக் காணேன்” என்றாராம். இப்படிப்பட்ட பேருண்டிக்காரருக்குச் சுகம் எப்படியிருக்கும்.

இன்ப நுகர்ச்சியி னிமித்தம் ஏற்கையான உணவுகளைத் தெரிந்துகொள்ளும் விஷயத்தில் அநேகர் தவறிப்போவதால், பின்வருவனவற்றை அறிந்திருப்பதநலம்.

உணவுப் பண்டங்கள், தர்க்கியகா பதார்த்தம், (Nitrogenous) இருந்தைச் சலபதார்த்தம், (Carbohydrates) நெய்ப் பதார்த்தம், உப்புப் பதார்த்தம், நீர்ப்பதார்த்தம் என ஐவகைப்படும். கோழிமுட்டை வெண்கரு, இறைச்சி, கடலை, பயறு, நெற்றவிடு, குரக்கன், துவரை, கொள்ளு முதலியன தர்க்கியகா பதார்த்தவகையிலடங்கும். நெல்லரிசி, சிறுதானியம், சீனி முதலியன இருந்தைச்சலபதார்த்தவகையிலடங்கும். நெய், கொழுப்பு, எண்ணெய் முதலியன, நெய்ப்பதார்த்த வகையிலும், கறியுப்பு முதலியன உப்புப் பதார்த்த வகையிலும், தேநீர் முதலியன நீர்ப்பதார்த்த வகையிலுமடங்கும். பாலிலே இவ் வைவகைப் பதார்த்தங்களும் பொதுவாக இருப்பினும் அதிலுள்ள வெண்கருப் பதார்த்த சத்தின் விசேஷம்பற்றி அதனைத் தர்க்கியகா பதார்த்தவகையில் வைக்கத்தகும்.

[தொடரும்]

22. நோயுஞ் சுகமும்

(தொடர்ச்சி)

தேகம் சுகநிலையில் இருக்கும் பொருட்டு அது நாளாந்தம் 5 பங்கு வெண்கருப் பதார்த்தமும், 3 பங்கு நெய்ப் பதார்த்தமும், 24 பங்கு சல பதார்த்தமும், 15 பங்கு மாப் பதார்த்தமும், 2 பங்கு உப்புப் பதார்த்தமும் கொள்ள வேண்டியதே முறையாம். இதற்கு விரோதமாய், வெண்கருப் பதார்த்தங்கள் தேக பலவீனத்தை நிவிர்த்தியாக்கும் என்பதுபற்றி அவற்றையே நாம் நாளாந்தம் அதிகமாக உண்போமானால், சீரண உறுப்புகள் தந் தொழிலை மிதந்தப்பிச் செய்ய வேண்டியனவாகும். அதனால் அவை அதி விசைவிலே தளர்வடைதல் தப்பாது. சோற்றை மாத்திரம் அப்படி உண்ணப் புகினும் அதிலே வெண்கருச் சத்து மிகக் குறைவாயிருப்பதால், அச்சத்தைப் போதியமட்டும் பெறும் பொருட்டுப் பெரும்பங்கு சோற்றை வயிற்றூர உண்ணவேண்டி நேரிடும். இங்ஙனம் மாப்பதார்த்தங்களை அமிதமாக உட்கொள்ளுதல், இரைப்பைமென்மேலும் பருப்பதற்குமன்றிக் குன்மம், நீரிழிவு முதலிய ரோகங்கள் தலைப்படுவதற்கும் வழியாம்.

பலாப்பழம், வாழைப்பழம், எண்ணெய்ப் பணி காரம், சீனி மிட்டாய் முதலிய கிரந்திப் பண்டங்கள் வாய்க்கு மதுரமாயிருப்பினும், நோய்க்கிருமிகள் பலுகித் துன்பஞ்செய்ய ஏதுவாகுமாதலால் அவைகளை இயன்றமாத்திரம் மட்டாய்ச் சாப்படல் வேண்டும்.

அரிசியை உலையிலே ஒரே தடவையில் இடாமற் கொஞ்சங் கொஞ்சமாய் இட்டால் எல்லா அவிமுஞ்சமமே வெந்திருக்கமாட்டா. அப்படியே, கிரமமின்றி அடிக்கடி சாப்படுவாரின் உணவுஞ் சரியாய்ச்

ணிக்க மாட்டாது. ஆகையால் ஒருதாள் சாப்பட்டு நான்கு அல்லது ஐந்து மணித்தியாலஞ் செல்லுமுன் மறுதாம் போசனம் பண்ணும் வழக்கத்தை ஒழித்து விடல் வேண்டும்.

மதுபானம், ஈரல் முதலிய சீரணக் கருவிகளைப் பெலவீனமாக்கி நரம்புத் தளர்வை உண்டாக்குவது மன்றிக் குடிபைக் கெடுத்து மிடியைத் தருவதால், அதை நமது கொடிய சத்துருவாய் எண்ணி நடத்தல் வேண்டும்.

நீர்: நந்நீர் ஊறணிகளை அடுத்தது வசிப்பவர்களன்றிக் கட்டுக்கிடைக் குளம், கேணி, சங்களைக்கிணறு, சதுப்பு நிலக்குழி முதலிய நீர்க்கால்களை அடுத்துள்ளவர்கள் தாங்கள் எடுக்கும் நீரை அளித்து வடித்துப் பயோகித்தல் உத்தமம்.

ஆகாயம்: மாஞ் செடிகள் மருங்கில் அடர்ந்துள்ள குடிசைகளிலும், சன நெருக்கமான இடங்களிலும் வாத்தாயனங்களில்லாத ஒடுங்கிய அறைகளிலும் வசிப்பவர்கள், அடிக்கடி வேற்றிடஞ் சென்று சுத்தாகாய பூசுஞ் செய்தல் வேண்டும்.

வாசல்தானம்: சூரிய வெளிச்சம் புகாதனவும், ஈர விப்பான தளத்தினை உடையனவுமான வீடுகளில் வசிப்பதிலும் பாசகர்போலத் தெருத் திண்ணைதோறுஞ் சென்று சென்று வாழ்வது தாவினை.

தேகப் பயிற்சி: உண்ட உணவு நன்றாயுங் கிரமமாயுஞ் சீரணித்தற்கும், இரத்த உறுப்புகள் தளர்வின் றித் தம்மலுவலைச் செய்தற்கும், தசை நரம்புகள் உறுதியாகித் தேக பலம் அதிகரித்தற்குந் தேகாப் பியாசத்தைப்போலுஞ் சிறந்த வழி வேறென்றில்லை. இதனைச் சிந்தியாமல் ஒரு துரும்பைக் குளிந்தெடுக்கத்தானும் பஞ்சிப்பட்டுப் பிடித்து வைத்த பிள்ளை

யார்பேரல் இருப்பவர்களின் சுகநிலையைப்பற்றிப்பேச வேண்டியதென்ன? விசேஷமாய்ச் சிறு பிள்ளைகளின் தேகவளர்ச்சிக்குள் சொக்கியத்துக்குள் தேகப்பயிற்சி இன்றியமையாததாகக்கொள்ள, பாலிய சோம்பேறியே! உனக்கு விளையாட்டில் விருப்பமில்லையென்பாயானால் பசுக்கன்று முதலிய இளம் பிராணிகளையாவது கவனித்துப்பார். அவைகளின் ஓயாத ஓட்டத்தையும் கும்மாளத்தையுங் கண்டபின்னாவது உனக்குத் துணிபுண்டாகும். ஆயினால் தேக முயற்சியிலுமன்றி மனமுயற்சியிலும் மிதந்தப்பலாகாது.

சுசி: தேகத்திலிருந்து வியர்வு வெளியேறவும், வெளிகொண்ட வியர்வும் அதனோடு பற்றிய ஊதையைச் சருமத்தைவிட்டு நீங்கவும், அடிக்கடி ஸ்நானஞ் செய்தல் அத்தியாவசியம். அங்நனமின்றியும், ஊதையை உடம்பிகளாயும், அழுக்கடைந்து தூர்க்கந்தம் வீசுந் தங்கள் உடைகளைத் துவைத்துக் கட்டாதுந் திரிபவர்கள் நோய்வாய்ப்படுவது நூதனமன்று.

மனித சரீரமானது வெளி அழுக்கினால் மாத்திரமன்றித் தூர்நிலைவு தூர்க்கிரிகையாகிய உள்ளழுக்கினாலும் நோய்க்கிடமாகின்றதென்னும் வைத்திய சாஸ்திர உண்மையையும் ஊன்றி நிதானிக்கத்தகும்.

நித்திரை: துயிலொறுப்பாற் சுகங்கெடுகின்றதென்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஆகையால் எவரும் கூடியமாத்திரம் நித்திரையைக் குறைக்காதபடி கவனித்தல் வேண்டும். விசேஷமாய்ப் பாலிய மாணவருக்கு நெடுநேர நித்திரை அகத்தியம் என்பதைப் பெற்றால் கவனிக்கத்தகும்.

மனோபீதியுள் சுகத்தைக் கெடுக்குங் கொடிய சக்தாராதியென்று முன்னொருபாடத்திற்கண்டதாயிற்று.

23. உயர்ந்ததும் இழிந்ததும்

நூனத்தாலும் தரும நெறியாலும் முதிர்ச்சி அடைந்த ஒரு மகாத்தமா ஒரு வனத்தின் மத்தியில் விளங்கிக்கொண்டிருந்தார். அவரது முகதரிசனையைப் பெற நெடுங்காலம் அபேக்ஷித்திருந்த ஒரு அரசன் ஒருநாள் தன் பரிசனரோடும் புறப்பட்டு, அம்முனி வருடைய ஆச்சிரமம் நோக்கிச் சென்றான். சென்று முனிவரை வணங்கி, ஆசிபெற்றுக்கொண்டு மீளுகையில், தன்மட்டில் அவருக்குள்ள எண்ணம் எத்தன்மைத்தாகுமென்றறிய விரும்பினவனும், அவரை நோக்கித் தபோ சிரேஷ்டரே! சகல சிருட்டிகளிலும் மனிதன் மேலானவன் என்பதும் பிரபஞ்சசடப்பொருட்கள் மீதுமக்கு விருப்பு வெறுப்பென்றதில்லையென்பதும் ஒருபாளிருக்க, அப்பொருட்களை நீர் எவ்வாறு மதிக்கின்றீர் என்பதைத் தெரியச் சொல்ல வேண்டுமென்று வினாவினான். அதற்குத் தபோதனர்: கடவுள் மனிதனுக்காகச் சிருஷ்டித்த பொருட்களில் ஒன்றாவது பயனின்றி யிருப்பதில்லை; அன்றியும் அவற்றில் ஏதொரு பொருளைத்தானும் தக்கவாறு மதித்து வரையறை செய்ய மனிதன் ஆயினோ போதியதுமல்ல; ஆதலால், உயர்ந்தது தாழ்ந்தது என்ற பேதம் அவற்றில் நான் காண்கிலேன் என்று விடை கூறினார். அப்போதரசன் மலைக்கும் அணுவுக்கும், அரசனுக்கும் பிரசைக்கும், நெல்லுக்கும் புல்லுக்கும் நீர் பேதங் காணுதிருப்பது பேரதிசயமே! என்று பிரமித்துக் கூறினான். அதற்கு முனிவர், மன்னனே! வானத்தை அளவிற்றற்கும் பிரமாண்ட பருவதந்தானென்ன? கொந்தளித்துக் குமுறி எழுந் திரைகளை யுடையபெருங் கடலைத் தடுத்தி நிற்குந் தடங்கரை தானெங்கே? நண்ணிய மணற் பொடிகள் பல சேர்ந்தொன்றிய தொகுதிதானே. மண்ணுள் மறைந்து

கிடக்கும் பஞ்சலோகத் துகள்களல்லவா மலையையும் பெயர்த்தெரியத்தக்க பாரிய இயந்திரங்களாய் உருப் பெறுவன. விலைமதிக்கரிய இரத்தினக்கல்லை அடுப்புக் கரியென்றும் பொருந்தாதா? முத்தின் உற்பத்தியை நோக்கினால் அதையொரு சிறு மணற்பொடி என்றே சொல்லவேண்டும். ஆலம் வித்தானது சிறு மீன் சினையினும் துண்ணியதாயினும் தேபோடும் பரிகரிகளோடும் பெருங் காலாட்படைகளோடுங் கூடிய அரசனது பரிவாரத்தைத் தன் கீழுடக்கி நிழல்செய்ப்பத்தக்க பாரிய விருகூழ்மாவதைக் காண்கிறீரோ? இன்னுங் கேள்வி; உணவுப் பொருட்களிற் சில, மிக விலையுயர்ந்தனவென்றாலும், ஒரு சிறு உப்புக் கட்டியின் உதவியின்றிச் சுவை தராது போகின்றனவே. அதுசுவைப் பதார்த்தஞ்சுக தேகிக் கிதந் தருமன்றிப் பிணியாளிக்குச் சுகந் தருமா? தக்ககாலத்திற் பருகிய விஷம் அமிர்தமாகவும், தகாத காலத்திற் குடித்த அமிர்தம் நஞ்சாகவும் ஆவ தியல்பல்லவா?

அரசனுக்கு மகத்துவமும் அவன் மட்டிற் குடிசுக்கு வணக்கமும் அமைவும் வேண்டுமென்பதை நான் மறுக்கத் துணியேன். ஆனால் அரசனே மதிப்புக்குரியவன். பிரசை அவமதிப்புக்கேயுரியவனென்னுங் கொள்கை எனக்குச் சம்மதமாகாது. ஏனெனில்: வரப்புயர்வின்றேல் நீருயராது; நீருயர்வின்றேல் நெல்லுயராது; நெல்லுயர்வின்றேற் குடியுயராது; குடியுயர்வின்றேற் கோனுயர்வ தெங்ஙனம்? அன்றியுங் குடிகளின்கிற் கோணிருத்தல் எங்ஙனம்? என்றிவ்வாறு தபோதனர் கூற நிற்கையில், அவர் தாங் குடிப்பதற்கென மொண்டு வைத்த நீர்க் குடத்தினமீது காக்கையொன்று வந்திருந் ததைக் கவிழ்த் துடைத்தது. அப்போது முனிவர் தம் பேச்சை நிறுத்திக் கண்ணை அங்கே செலுத்தினார்.

காக்கையின் செயலை அரசனுங் கண்டதால், அவன் உடனே “சுவாமி! இந்தத் தீச்செயலைச் செய்த இவ்வற்ப பிராணியைத்தானும் அவமதிக்க உமக்குத் துணியில்லையா?” என்று முனிவர்பால் வினாவினான். அதற்கு முனிவர், காக்கைகளின்றி உலகமுபதல் அரி தென்பதறிகிறீரோ? என்ன, அரசன் அதிசயித்துக் காக்கைகளால் யாது பயனுளது? நன்றதைச் சற்றே கூறுகவேன்க, முனிவர்: அரசனே! மனிதர் வாசந் செய்யுமிடங்களிலே நாளாந்தம் மடிகின்ற தவளை, நத்தை, வண்டு, பூச்சி, புழுக்களின் தொகையையும் மனிதர் உணவுக்கெடுத்துக்கொண்டு புறத்தே வீசிவிடுகின்ற குடர், சக்கை முதலிய பிராணி தாவர கழிவுப் பதார்த்தங்களினளவையும் அளவிட யார்தான்தாம்? இத்தொகைப்பட்ட கழிக்கடைப் பொருட்களெல்லாம் ஒருதினம் அல்லது இருதினமளவும் இருந்த இடங்களிலேயே விடப்படுமாயின் அம்மம்ம! உலகமானது பிணிக்காதாரமான கிருமிகளால் நிறையலாகி, விரைவில் நோய்வாய்ப்பட்ட டழியுமென்பது சொல்லவும் வேண்டுமா? ஆனால் இவற்றையெல்லாம் ஒருங்கே பாரணம்பண்ணி நம்மைச் சுகத்தோடு வாழ்ச்செய்வது காக்கைகளல்லவா? இப்படியாயின், காக்கையோர் உதவாச் சிருட்டியென் றெப்படிச் சொல்லத் துணியேனென்று கூறினார். அதற்கரசன், அப்படியாயின் உலகத்திலே பெரிது சிறிதென்றதில்லையோவென வினாவினான். முனிவர் நெட்டுயிர்ப்போடு வேந்தனே! பாவமொன்றே சிறிதும் பயனற்றதும் இழிவுக்குரியதுமாகும். அதைச் செய்பவனே தாழ்ந்தவனெனப்படுவான். அவனால் இம்மையாகிய இவ்வுலகமும் அனுக்குரிய கதியாகிய நாகமும் ஒரு சிறிது பயனும் பெறுவதாகாது. இதற்கு மாறாய்ப் புண்ணியமொன்றே பெரிதும் மதிப்புக்குரியதுமாகும். அதை உடையவனே பெரியவனெனப்படுவான். அவன் தன்

தரும் ஈட்டத்தாலும் முன்மாதிரிகையாலும் உலகத்தைச் சீர்ப்படுத்துவதன்றி, மறுகதியடைந்தபின்பும் தனது பேரின்ப பிரதாபசோதிக் கதிராலும் அதைப் பிரகாசிப்பித்து வாழுவான் என்று கூறி முடித்தார். இவையெல்லாஞ் சொல்லக்கேட்ட வாசன், என்னைப் பற்றி இவருக்குள்ள அபிப்பிராயமும் இவ்வாறாகவே இருக்குமென்று தன்னுட் சொல்லிக்கொண்டு வேறொன்றும் பேசாது முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுட்டுக்கேகினான்.

24. கூட்டுத் தொழிலும் தொழிற் பிரிவும்

உலகத்திற் சகல தொழில்களும் விருத்தியடையவும், நல் வாழ்வுக்கடுத்த செளக்கியங்க ளெல்லாருக்கு முண்டாகவும், கூட்டுவேலை இன்றியமையாததேயாம். கூட்டுத்தொழிலில், ஒரு வேலையை அநேகர் கூடிமுடிப்பது ஒருவகை; பல வேலைகளைச் செய்வதற் சனங்கள் ஒருவர்கொருவர் உதவிசெய் துழைப்பது மற்றவகை. இவ்விரண்டும் பின்வரும் உதாரணங்களால் வெளிப்படும்.

நான்கு வேட்டை நாய்கள் தனித்தனி ஓடிப் பிடிக்கும் முயல்களிலும், இரு நாய்கள் ஒன்றாய்க்கூடி ஓடி அதிகம் முயல்களைப் பிடிக்கும். அப்படியே மனிதர் பிரயாசத்துடன் செய்துமுடிக்கும் வேலைகளில், நால்வர் தனித்தனிசெய்து முடிப்பதிலும் இருவர் ஒன்றித்து அதிகஞ்செய்து முடிப்பார்கள்.

பாரச்சமை தூக்கல், மாம் வெட்டுதல், தண்ணீர் றைத்தல், படகோட்டுதல், சுரங்கமறுத்தல் முதலிய எண்ணிறந்த கருமங்களில் அநேகர் ஒன்றித்து

கூடி, ஒரேகாலத்தில், ஒரே இடத்தில், ஒரேவிதமாக வேலையை நடத்த வேண்டும். சீர்திருந்தாத இடங்களிலுள்ள சனங்களிடத்தில் இப்படி ஒருவருக்கொருவர் உதவி புரியும் வழக்கமில்லை. ஆதலால் அவர்கள் சோம்பித் தேம்பித் திரிந்து பட்டினியாயிருப்பார்கள்.

நாகரீக தேசங்களிலுள்ளவர்கள் பாரித்த வேலைகளை எல்லாம் ஒருவரொருவருவர் கூடி ஆளுக்காளுதவியாகச் செய்துமுடிப்பார்கள். அப்படி முடிக்கும் வேலைகளைத் திடீரென நிறுத்தி, அவனவன் தனித்தனி அவ்வேலையை முடிக்கப் பார்க்கின் எவ்வளவு கெடுதி நேரிடும்! இதை நினைத்துப் பார்ப்போமானால், கூட்டு வேலையினால் எவ்வளவு திரளான நன்மைகள் உண்டாகுமென்பதை அறியலாம். பலர் கூடி ஒரு வேலையை முடிக்கும் வகையிதுவே.

மற்றவகை, ஒரு வகுப்பான தொழிலாளர் பயிரிட்டுத் தங்களுக்கு வேண்டிய அளவுக்கும், பிறர்க்கும் போதுமான அளவு ஆகாரத்துக்கு வேண்டிய தானியத்தை விளைவித்துக்கொள்ள, இன்னொரு வகுப்பார், தங்களுக்கு வேண்டியதிலும் அதிக புடவைகளை நெய்து வைக்க, இப்படியே அவ்வவ் வகுப்பார் தத்தம் வேலையில் முயன்று முடித்த மீதியான பொருளைக் கொண்டு அவரவர் தத்தமக்கு வேண்டிய சாமான்களைக் கலந்து மாறிக்கொள்ளுதலாம். இப்படியில்லாமல் ஒவ்வொருவனுர் தன் தனக்கு வேண்டிய பொருள்கள் யாவற்றையுந் தான்தானே செய்வ தியலுங்கருமமா?

பலவித தொழிற்காரர் வேறு வேறிடங்களில் லொருவர்கொருவர் தெரியாமல் வெவ்வேறு வேலைகளைச் செய்தாலும் இதுவுங் கூட்டுத் தொழிலைச் சேர்ந்த மற்ற வகையாம்.

தற்கால நாகரீகத்துக்கொத்தபடி நிலத்தைப் பண் படுத்திப் பருத்திச் செடி வைத்து வளர்த்துப் பஞ்சண் டாக்கி, பஞ்சை நூலாக நூற்று, நூலைப் புடவையாக நெய்து, புடவைக்குச் சாயமேற்றி வருதல், தனித் தனி வெவ்வேறு கூட்டத்தார் தொழில்கள். இவர்க ளுடன் எத்தனையோ பெரிய வர்த்தகர்கள், சில்லறை வியாபாரிகள், கூலி வேலைக்காரர், ஆடை செய்தவாகிய ஒரே காரியத்திற் சேர்ந்திருக்கின்றனர். இவர்களெல் லோரும் இந்த வித வேலைகளை முன்கூடி யோசித்து இன்ன இன்ன வகையாகச் செய்து கொள்வோம் என் றுடன்பாடு பண்ணிக்கொண்டவர்களல்லர். ஒருவர் செய்வது மற்றொருவர்க்குத் தெரிந்திலது. தமக்கு வேண்டிய மற்றொரு சாமான்களைப் பிறர் முடித்துக் கொடுப்பார்களென்ற நம்பிக்கை யில்லாமற்போனால், தாங்கையிடும் ஒரே வேலைபைச் செய்துகொண்டிருப் பார்களா? இப்படித்தான் ஒவ்வொரு வேலைக்காரரும் மற்ற வேலைக்காரரிடத்தில் உதவி பெறுகிறார்கள். நாம் முன் சொல்லியபடி ஒவ்வொரு வகுப்பு வேலைக்கார ரும் ஒவ்வொரு சாமானை மற்ற வகுப்பாருக்குச் செய் து கொடுக்கிறதும், வேறு சாமான்களைத் தாங்கள் மற்ற வகுப்பாரிடத்தில் வாங்கிக்கொள்ளுகிறதும், ஒவ்வொரு வகுப்பாருக்கு மொவ்வொரு வேலையாய்மொத் தமாகப் பொதுவான ஒரு தொழிற்பிரிவு ஏற்பட்ட பின், ஒரு தொழிலை பல உட்டொழிலாகப் பிரிவு படக் கூடுமாவெனப் பார்த்து, அங்ஙனம் தொழிற்பிரி வை ஆக்கிக்கொள்வது நன்று.

ஒருவன் கம்பியிழுப்பது, ஒருவனதை நீட்டுவது, ஒருவனதைத் துண்டு துண்டாகத் தறிப்பது, ஒரு வன் கூர்ப்படுத்துவது, முதலாகப் பதினெட்டு வித் தியாசமான செய்கைகளாய், மிக அற்ப குண்டீசி வேலையைப் பிரிக்கலாம். இவ்வேலையை இப்படி

பிரித்துச்செய்தால், பதினெட்டுப் பெயருஞ் சேர்ந்து நாளொன்றில் இருபதிருத்தல் குண்டீசி செய்யக்கூடும். ஒரு ருத்தலுக்கு நாலாயிரம் ஊசியாக, எண்பதியை ரம் ஊசி செய்து முடிப்பார்கள். ஆகவே ஒவ்வொரு வன் நாலாயிரத்துச் சில்வான ஊசி செய்ததாக வைக் கலாம். ஒருவனே இவ் வேலைகளெல்லாவற்றையுஞ் செய்து குண்டீசிசெய்ய முயன்றால், ஒரு நாளில் நூறு தானுஞ் செய்யமாட்டான். இவ்வண்ணமே கடுதாசி செய்யும் வேலையை எழுபது பங்காகப் பிரிக்கலாம். மணிக்கூடு செய்யுந் தொழிலுக்கு நூற்றிரண்டு வே லைக்காரர்வேண்டும். இப்படி அந்தந்தத் தொழிலுக் குத்தக்கபடி ஆட்கள்வேண்டும். அவ்வவ் வேலையை ஒவ்வொருவனுந் தனித்துச் செய்ய முயன்றலெப்படி யாகும்?

ஒரு காரியத்தைப் பலர் பிரித்துச் செய்யுந் தொழிற் பிரிவால், அதிகமாகச் செய்து முடிக்கலாம். ஒரு வன் ஒரு வேலையையே செய்துகொண்டிருந்தால், அதில் அவனுக்கு அதிக சாமர்த்தியமுண்டாகும். அன் றியும் ஒருனிதமான வேலையைச் செய்தவன், மற்றொரு வேலையை ஆரம்பிப்பதற் கிடையிற் கால தாமத முண்டாகும்.

இந்த இரண்டையுந்தவிர இன்னோர் தன்மையுமுண் டு. ஒரு தொழிலின் பாகங்கள் அனைத்திற்கும் புத்தி சாமர்த்தியஞ் சமமாக வேண்டியிரா. ஒன்றுக்கதிக சாமர்த்தியம் வேண்டியிருக்கும். மற்றொன்று சாதா ரணமாக எவருஞ் செய்யத்தக்கதாயிருக்கும். ஆத லால், அவ்வத் தொழிற் பிரிவுகளின் தாரதம்மியத்துக் குத் தக்க வித்தியாசமான சம்பளமுள்ள வேறுவேறு திறமைகொண்டவர்களை ஏற்படுத்தி நடத்துவதில் மிகுந்த பலனுண்டு.

25. புதிய உலகங் கண்ட விவரம்.

உலகப் புத்தகங்கள்

இதிகாசங்களில் மிகப் புகழ்ப்பெற்றோரு ளொருவரான கிறீஸ்தோப்பர் கொலம்பஸ் என்பவர், பதினைந்தாம் நூற்றாண்டிற் சீவித்திருந்த ஒரு இத்தாலியர். அவர் பல வருடங்களாய்ச் சமுத்திர யாத்திரை செய்து வருங்கால், ஒருமுறை அவரேறிச்சென்ற கப்பலுக்காயமுண்டாய்ப் போர்த்துக்கால் தேசத்தின்கரையை அடைந்தது. ஆகையால் அவரத் தேசத்திலிறங்கிச் சில காலத்தின்பின் ஓர் பிரபல கப்பல் மாலுமியின் புத்திரியை விவாகஞ் செய்து அங்கேயே இருந்துவிட்டார்.

அந்நாட்டத்தில் அவர் தஞ்சீவனத்தின் பொருட்டுப் பூதேசங்களையும் மாலுமிகட்டுபயோகமான படங்களையுஞ் செய்து விற்றுவருவார். அப்படங்கள், அக்காலத்துள்ள ஏனையோரியற்றும் படங்களிலும் விசேஷமுடைத்திருந்தமையால், மாலுமிகளுக்கு அவை மிக அகத்தியமும் உபயோகமுள்ளனவாயிருந்தன. அவர் தம் படங்களில் அங்கங்குள்ள, தேசங்கையுஞ் சமுத்திரங்களையும் அச்சமுத்திரங்களிற் சிதறிக்கிடக்குந் துவீபங்களையும் வரைந்து கொண்டு வருங்கால், அத்திலாந்திக் சமுத்திரத்தின் மிக விஸ்தீரணமுள்ள நீர்ப்பரப்பில், ஓர் தேசமாவது துவீபமாவதில்லாமல் ஏக வெளியாயிருப்பதில், அவருடைய புத்தியானது ஆழ்ந்து யோசித்தவிடத்து, இவ்வளவு விஸ்தீரணமுள்ள நீர்ப்பரப்பிலே தேசமாவது தீவுகளாவது இல்லாதிருந்தல் கூடாதென்றும், இருப்பின் ஆசியாக் கண்டத்தின் தேசங்கள்தான் மேலைச் சமுத்திரம் வரைக்குஞ் சென்றிருக்கலாமென்றும், அத்தேசங்களுக்குக் கீழைச் சமுத்திர வழியாய்ச் செல்வதிலும் மேலைச் சமுத்திர வழியாய்ச் செல்வது மிகச் சமீபமுதல்

இலகுவமாயிருக்கலாமென்றும் அனுமானித்துக் கொண்டார். அலோர்ஸ் துவீபங்களைக் கடந்து அப்பாலும் யாத்திரை செய்து திரும்பிய மாலுமிகளுந் சிலர், தாம் முன்னறிந்திராத சில மாங்கள் இலைக் கொப்புளோ டடைந்துவரக் கண்டதாகவும், சிலர், பரும்படியாகத்தோண்டப்பட்ட மாவள்ளங்கள் மிதப்பதைக் கண்டதாகவும், சிலர் தாங்கள் முன்கண்டிராத வோர் சாதிச்சனங்களின் பிரேதங்கள் அலைமேல் மிதப்பப் பார்த்ததாகவுஞ் சொல்லிய நவமான சங்கதிகள் அவருடைய அனுமானத்தை மென்மேலும் உறுதிப்படுத்தி விட்டன. இது விஷயத்தை அவர் போர்த்துக்கால் தேச மாலுமிகளுக்குரைக்க, அவர்கள் பரிகாசஞ் செய்து அவர் பேச்சைச் சட்டை பண்ணுதபடியால், அவரதை அத்தேசத் தாசனுக் கறிவித்தார்; அரசனுமதைப்பாமுகஞ்செய்துவிட்டான். பின்பு அவர் தம்மிஷ்டசீநேகிதரொருவர் வழியாய்த் தங் கருத்தை ஸ்பானிய தேசத்தை ஆண்ட பேடினன் டாசனுக்கும் அரசியான இசபெல்லா என்பவருக்குந் தெரிவிக்க, அதை அவ்வரசியானவள் ஒப்புக்கொண்டு கன்யைகனும் ஒப்புக்கொள்ளச் செய்தாள்.

பின்னர், அவ்விருவருடைய சகாயத்தையும் பெற்றுக்கொண்டு கொலம்பஸ் என்பவர் பேலொஸ் என்ற நூற்றிரபது கப்பலோட்டிகளோடும், 1492-ம் வரு ஆவணி மீ 8-ந் உ பிரயாணமானபொழுது, அவர் மாத்திரமே தம்மெண்ணம் வாய்க்குமென்ற நம்பிக்கையோடு நுணிவோடுஞ் செல்ல, ஏனையோர்: தாம் எவ்விதத்திலும் ஆழிவாய்ப்பட்டு மாழுவது தப்பாதென்ற அச்சத்தோடே சென்றனர். ஆயினும் அவர்கள் சற்றும் அஞ்சாதபடி கொலம்பஸ் என்பவர், தேற்றாவான வார்த்தைகள் சொல்லி அவர்களைத் தயிரியப்படுத்திக் கொள்வார்.

இவ்வாறு சிலநாட் சென்றபின், கீழ்த்திசையினின் று விசியவோர் சீரான பயணக் காற்றி னுதனியால் அவர்கள் ஏறிச்சென்ற கப்பல்கள் சமுத்திரத்தில் வெகுதூரமோடிச் சென்றன. இப்படி வெகு தூர மோடியுண்டித்துங் கொலம்பஸ் என்பவர், தன் கூட் டாளிகள் அஞ்சுவார்களென்ற எண்ணத்தால் அதை அவர்கள் மட்டிட்டுக்கொள்ளாதபடி உபாயஞ் செய்து வந்தார். ஒருமுறை அவர் தாமுமஞ்சிப் பிரமிக் கத் தக்க பிரகாரம், திசையறி கருவியின் ஊசி உத் திர திசைக்கு நேரே திரும்பாமல் வேறுபட்டிருக்க, அதையுமவர்களுக்குத் தெரிவியாமல் மூன்று நாட்க ளாய் மறைத்திருந்தார். மூன்று நாட் கப்பலோட்டி யுந் இம்மாற்றத்தைக் கண்டுபிடித்தபொழுது, பூதி யங்களும் இயற்கைப் பிரமாணத்துக் கமையாத இடத் தில் வந்துவிட்டோம்! என்று அச்சங்கொண்டார்க ளேயன்றி அதன் காரணமின்னதென் றறியாமற்போ னார்கள். அச்சமயங் கொலம்பஸ் மனக்கவலையுடைய வராயிருந்தாலும் அதை வெளியே காட்டவில்லை. பின் னர் சற்றுத்தூரம் போகச் சமுத்திரத்தில் வளரும் நூதன பூண்டுகளையும், பென்னம் பெரிய திமிங்கல மொன்று மிதந்து வருவதையும், முன் கண்டிராத நீரோட்டங்களையும், வேறு நவமான காட்சிகளையும் அவர்கள் கண்டு பிரமிப்புக்கொள்ள, கொலம்பஸ் தாமி வைக ளெல்லாவற்றையுந் கண்டுகழித்தவர் போலக் காட்டி அவர்களுக்குண்டான சமுசயங்களை நீக்கின துமன்றி இராப்பகலாய்ச் சமுத்திரத்திலுள்ள மாற் றங்களை விளிப்போடு கவனித்துப் பார்த்துக்கொண் டும் வந்தார்.

(தொடரும்)

26. புதிய உலகங் கண்ட விவரம்.

(தொடர்ச்சி)

கொஞ்சத் தூரம் பிரயாணம் பண்ணியபின், அவர் கள் மனஞ் சற்றுநுதல் அடையத்தக்கதாக ஆகாயம் மிகத் தெளிவாகி நட்சத்திரங்களுந் துலங்கின. இன் னுஞ்சில நாட்களின்பின், பாய்மத்தைச் சுற்றிப் பட்டிகள் வட்டமிடக் கண்டதுமன்றிக் தூரோடு பிடுங்கப்பட்டனவும் முன்னொருபோதும் அறியப்படா தனவுமான பசிய மாங்கள் கப்பலின் சமீபத்தில் மிதக் கவுங் கண்டார்கள். கண்டுங் கரை காணப்படாமையால், இன்னும் அவர்க ளொவ்வொரு நாளும் மிராப் பக லாயோடியும் ஒவ்வொருநாள் விடிகையிலும் எழுந்து கரை தெரிகிறதா என்று அத்தியந்த ஆவலோடு பார்த்து வந்துங் கண்டுகொள்ளாமையால் முன்னையி லும் அவர்களுக்கு அச்சம் அதிகமுண்டாகத், தங்கள் தலைவனான கொலம்பஸை மிக வைது நிந்தித்து அவ லை வந்து சூழ்ந்துகொண்டார்கள்.

இப்படியிருக்குஞ் சமையம், ஒரு கப்பலிலிருந்து தரை! தரை!! என்ற சந்தோஷ ஆர்ப்பரிப்பு மற்றக் கப்பற்காரர் காதில்விழ, உடனே அவர்கள் யாவரும் முழந்தாளில் நின்று கடவுளுக்குத் துதிசெலுத்தி னார்கள். மதுநாட் காலையானபோது அவர்கள் கண்ட கரை, உறைபனியால் மூடப்பட்ட கடலெனவறிந்து மனமலுத்தவராய் இன்னும் மூன்று நாளுக்குள் கரைசேரவிடில், ஐரோப்பாவுக்குத் திரும்புவதென வாக்குத்தந்தா லல்லாமற் கப்பலைச் செலுத்த மாட் டோமென்று முரணிக்கொண்டு நின்றார்கள்; அவர் கள் கேள்விக் கவருடன்பட்டபின் மாக்கலத்தைச் செலுத்தியபொழுது, பருமட்டாய் வெட்டப்பட்ட வோர் மரத்துண்டுங் கொத்துவேலை தீர்ந்த

லும், ஒரு குருளி கூடுகட்டி முட்டையிட்டு அடைகாத்தபடி யிருக்கவும், வெள்ளிய புட்பங்கள் அலர்ந்திருக்கவும் பெற்றவோர் மாக்கினையும் கப்பலுக்குச் சம்பந்தில் மிதந்துவாக் கண்டார்கள்.

இதனால் அவர்கள் சந்தேகம் நீங்கித் தயிரியமடைந்தார்கள். அதன்மேற் கப்பற்காரர் தாமாகவேயின்னுஞ் சற்றுத்தூரம் கப்பலைச் செலுத்த முயன்று, தாம் முன்பு அமையாது செய்த குறைகளை மன்னிக்க வேண்டுமெனத் தந்தலைவனை வேண்டிக்கொண்டார்கள். இப்படியிருக்க அன்றிரவுரித்தது.

அவர்கள் அடிக்கடி விழுதுவிட்டுக் கடலினுழத்தலதச் சோதித்துக்கொண்டு கண் தூங்காமல் எப்பொழுது விடியும் விடியுமென ஆவலோடு காத்திருக்க, அவர்கள் தலைவன் தாம் அபேட்சித்திருந்த தரையைக் கண்டறிவிப்பவனுக்கு வெகுமதி கொடுப்போமென்று சொன்னார். அவ்வெகுமதிக்கு அவர் தாமே பாத்திராரானார். எவ்வாறெனில், அவர் கப்பலின் மேற்றட்டிலிருந்துகொண்டு மேற்றிசையைக் கவனமாய் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்குஞ் சமயம் அடிவானத்துக்குச் சம்பமாய் ஒரு வெளிச்சம் மினுங்கக் கண்டு உடனே இருவரைப் பக்கத்திலழைத்து அவ்வெளிச்சந் தோன்றிய திசையைக் காட்டிக் கவனமாய்ப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, விடியுமிடந் தேவதோத்திரஞ் செய்துகொண்டிருந்தார். விடிந்தவுடன் கரை தோற்றியதற் கடையாளமாய் மற்றக் கப்பலிலிருந்து ஒரு துப்பாக்கிச் சத்தங்கேட்டது.

அதன்பின் அலைகள் கரையில் மோதுஞ் சத்தமுங்கேட்க, இன்பமான கரைக் காற்றோடு சுகந்தமும் விசச்சூரியனு முதயஞ் செய்தான். அப்பொழுது மிகவும் அழகு வாய்ந்த நவமான ஓர் துவீபம் ஆவலோடு காத்தவர்கள் அவர்கள் கண்ணுக்குத் தோன்றிற்று.

வாரே, கொலம்பஸ் என்பவர் இருபது வருடகாலமாய் அல்லும் பகலும் தம்மனதிற் குடிக்கொண்டிருந்த ஒரு புது உலகத்தை முதன்முதல் அதாவது 1492-ம் ஆண்டு ஐப்பசிமீ 12-ந் உ வெள்ளிக்கிழமை காலையிற் மமது கண்கள் களிக்கக் கண்டுகொண்டார். அது மலைகவாலும் பசுந் தரைகளாலும் கரைக் கடுக்க மிகப்பெரிய வீருட்சமுள்ள சோலைகளாலுஞ் சிறந்து விளங்குவதையும், பசுந் தரைகட்கிடையிடையே சிறு குடிசைகள் அங்குமிங்குந் தோற்றுவதையும், குடிசைகளிலிருந்து பாதி நிரவாணத்தோடு திரள் திரளாய்க் காட்டுத்தனமுடைய சனங்கள் புறப்பட்டு வெகு ஆச்சரியத்தோடு அக்கப்பல்களை ஏதோ மாய வித்தையாற் கடலைக்கீண்டிவந்த பூதங்களாக எண்ணிக் கரையில் விம்மித்தோடு பார்த்துக்கொண்டு நிற்பதையுந் கண்டார்.

அவர் தம் பாதங்களைத் தரையில் மிதித்தற் கெத்துணை ஆவலுடையவராயும், கடவுண்மட்டி லெவ்வளவு நன்றியுடையவராயு மிருந்திருப்பா ரென்பதுஞ் சொல்லுந்தன்மையல்ல. அவர் தாம் கரையிலிறங்கும்போது மகிமையோடுஞ் சிறப்போடு மிருக்கக் கருதி, உயர்ந்த உடைகளை யணிந்து, இராச விருதைக் கொடியைக்கையிற் பிடித்துக்கொண்டு வள்ளத்திநிறங்கிக் கரையில் மிதித்தவுடன், முழந்தாளினின்று நிலத்தை முத்தமிட்டானந்த பாஷ்பஞ் சொரிந்து, கடவுளை நோக்கி ஆண்டவரே! இப்புதிய உலகந் தேவாருடைய இராச்சியத்தி லொரு பங்காக இருக்கக்கடவதென்று சொல்லிப்பரிசுத்த மீட்பரென்னும்பொருள் கொள்ளச் “சாந்த சல்வதோர்” என்னும் நாமத்தை அதற்கிட்டார். பின்னர் தம் வானையுருவி ஸ்பானிய தேச அரசின் கொடியை உயர்த்தி, அத்தேசத்தரசனின் பெயரால் அதை உரிமைப்படுத்திக்கொண்டார்.

27. சிவமயிர்க்குரிமை

செல்வரிடத்துப்பிறந்தாலும், வறிஞரிடத்துப்பிறந்தாலும் பிள்ளை தன் வாழ்நாளின் முதற் பங்கைத் தன் தாய் முன்னிலையிலே கழிக்கின்றது. அந்நாட்களில் அதன் வாயிற்படுவதும், வயிற்றுட் சென்றதை வளர்ப்பதும் அவள் முலைப்பால். அதன் கண்ணிற்படுவது அவள் கோலமுள் செயலும், காதிற்படுவதவர் பேச்சு, மனதிற்படுவது அவள் பழக்கமும் வழக்கமுமாம். ஆகையால், இளைஞர்க்கியல்பாயுள்ள பண்பின்படி, அது நல்லது பொல்லது பாராமற் சொல்வதைக் கிளிப்பிள்ளை போற் சொல்லியுங், கண்டதைக் குரங்குக் குட்டிபோற் செய்தும், நெஞ்சிற் படுவதை ஒளிபடக் கருவிபோல் (Photographic Camera) அமைத்துக்கொள்கின்றது. “சிறுமையிற் கல்வி சிலையில் எழுத்” தென்றபடி இளமையிலே அதன் பொறிகளிலும் உளத்திலும்பட்டனவெல்லாங் கன்மேலெழுத்துப்போல் என்றைக்கும் அழியாதிருத்தலால், அது தன் தாயிடங் கற்றுக்கொண்டவற்றின்படியே ஒன்றில் தீய வழியை அல்லது நல்வழியைப்பற்றி நடக்கத் தொடங்குகின்றது. தொடங்கவே, அதன் போக்கை எதிர்த்து வலுவான தடைநின்று தடுக்காவிடின், முன்போலவே வளர்ந்தும் முதிர்ந்தும்விடுகின்றது. ஆகையால் உலகத்திலே அன்பு பொறை, ஈகை, தண்ணளியாதி நற்பண்பு நற்செயல்களிற் சிறந்த மக்களை ஓர் நாடு தன்மடியிற்கொண்டிருத்தலால் வானாவாய் உயர்க்கதிப் போற்றப்படுதலும், தியராய்த் திருடாய் வெறியராய் அடக்கமும் அமைவுமில்லாத் தறுதலைகளாயுள்ள எண்ணிலாக் கயவர் திரளை அடக்கியிருத்தலால் வேறோர் நாடு யாவராலுந் தாழ்த்தி வெறுக்கப்படுதல் தாய்மாரின் நல்ல அல்லது தீய முன்னடக்கை

யினாலேயாம். “தொட்டிலிற் பழக்கஞ் சுகொடுமட்டு” மென்றும், “நூலைப்போலச் சிலை தாயைப்போலப்பிள்ளை” என்றும், “தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள்” என்றுஞ் சொல்லப்படுமும் முது மொழிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றனவன்றோ.

ஊரார்பொருள்களைத் திருடியுங் கொலைத்தொழில் புரிந்தும் பெருங் கொடுமைசெய்து வந்த ஒரு பேர்போன திருடன் ஒருநாள் அரசு நடுவர் முன்னிலையிற் கொண்டுவரப்பட, அவர் அவனைக் கழுவேற்றி உயிர் பறிக்குமா றறிக்கைசெய்தார். இதனை அறிந்த கர்வன், உடனே நடுவர் அடிமுன் வீழ்ந்து, நடுவர் பெருமானே! அடியேன் தங்களிடங் கேட்டுக்கொள்ளும் விண்ணப்பம் ஒன்றேயொன்று. அது யாதெனில்: என் ஒருவனும் ஊரும் பொருளும் உயிரும் அழிவுறுதபடி என்னுயிரைப் போக்குவது முறையே என்றால், என்னுடன் பிறந்தான் இன்னும் ஒருவனிருக்கிறான்; என் தாயோ மீளவும் பலபிள்ளைகளைப் பெற்றெடுக்கத் தக்கவோர் பேரிளம்பெண். என் குழந்தைப் பொழுதில் நான் செய்த சிறுகளவுகள் குழப்படிகளை அவர்கண்டு சாய்த்துவிட்டும், பேசிய அதப்பிய மொழிகளைப் போற்றிப் புகழ்ந்து என்னை உச்சி மீதெடுத்து மெச்சியுமிராவிட்டால் அடியேன் இந்தத் துன்பு மிக்க சாவுத் தீர்வைக் கோர்போதும் உட்பட்டிருக்கமாட்டேன்! இப்படியாயின் நான் வளர்க்கப்பட்டபடி தானன்றோ என் தம்பியும் வளர்ந்திருப்பான்! இனிமேல் அவள் பெற்றறிக்கும் பிள்ளைகள் பாடும் அங்ஙனமேயாம் என்பதைக் கேட்கவேண்டியதில்லை. ஆகையால், உலகுக்கு நன்மையும் தங்கள் நடுவுக்குப் பெருமையும் ஆம் பொருட்டு எனக்கிரண்டாவதாய் அவனையுங் கழு வேற்றவேண்டும் என்பதே என்று பணிந்து மொழிந்தான். இதன்மேல் நடுவர் அவனை நோக்கித் தி

னே! உன் கூற்று ஒப்பத்தக்கதுதான். ஆனால் நீ செய்த தீங்குக் குத்தரிக்கவே வேண்டுமென்று சொல்லி, அவனைக் கழுவேற்றவித்ததுமன்றி அவனீன்றும் நாயும் அழைப்பித்துத் தகுந்த எச்சரிக்கை செய்த ஹப்பிவைத்தார்.

சிறுமியே! பெண்ணின் பொல்லாப்புந் திரியாவாழும் உலகத்திற் பொலிந்து பொலிந்து அதை நிரப்புகின்ற எண்ணிலாத் தலைமுறைவரைக்கும் எட்டிப்பாவுதலால், உன் ஒழுக்கம் பொருந்திய வாழ்வை எத்தனையோ கண்கள் எதிர்நோக்கி யிருக்கின்றன வென்பதை மறந்துபோகாதே. நீ பெதும்பையாய் இருக்கும் இப்போதே கொடும் புளிபோற் சின்பவளாய்த், தாய் தந்தையர்க் கடங்கா மாரியாய், வீண் வினையாட்டுக்காரியாய்ச் சோம்பேறியாய்ச் சண்டைக்காரியாய் இருந்தால், மடந்தைபானபோதும் மண மக ளானபோதும், பின் ஈன்றாள் ஆனகாலும் அவ்விதமே இருப்பாய் என்பதற் கையமுண்டா? தந்தைக் கமையாதவள் கணவனுக் கடங்குவளா? தாய்க்குதவாதவள் தன் வீட்டுக் குதவுவளா? தன்குறை திருத்தாதவள் தன் பிள்ளை குறை திருத்துவளா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? சற்றே நிதானித்துப் பார்.

நீ ஒழுக்கமுடையவளாய் நடந்து வருகின்றாயானால் கடவுளுக்குப் புகழுண்டாகுக. ஆனால் அதில் மழுக்க முள்ளவளானால், உன் பெரியோர் உனக் குணர்த்திய நல்லுணர்வுகளைத் தட்டி நடந்த நாட்களை இகழ்ந்து விட்டு இவியாவது நல்லவளாய் ஒழுகிவரத் துணிவாயாக. *

* இப்பாடம் செந்தமிழ்ப் பாஷாபாடத்துக்கோ ருதாரண மாம்பொருட்டு வடமொழியேனுந் திசைமொழியே னிசை தீர்து விளவது சத்த தமிழில் எழுதப்பட்டது.

கடிதமேழதும்முறை

நாம் பேச்சாற் றெரிவிப்பதிலும் எழுத்தாற் றெரிவிக்கும் விஷயமே ரெடுங்காலமட்டும் நிலைக்கத்தக்கதாம். அப்படி நிலைத்திருப்பது நல் விஷயமானால் நன்மைதான். ஆனால், அது பிறருக்கு மனத்தாங்கல் வருவிக்கக்கூடியதாய் அல்லது உண்மைக்கு மாறான தப்புரைகள் பொதிந்ததாயுள்ளதானால், அதனால் ஓர் போது பரிகரிக்கரிய தீங்கு விளையவும் நேருமென்பதாற், பிறர்க்குப் பேசுத் தெரிவிப்பதிலும் எழுதித் தெரிவிப்பதற்குப் பன்மடங்கு கவனம் வேண்டுமென்பதை வித்தியார்த்திகள் ஓர்போதும் மறந்துபோகலாகாது.

கடிதத்திலே, மரியாதை வாக்கியம், விஷயம், முடிபு வாக்கியம், மேல்விளாசம் என நான்கு பிரிவுகளுள்.

மரியாதை வாக்கியமாவது: கடித ஆரம்பத்தில் விளித்தற்பொருளில் எழுதப்படும் வாக்கியமாம்.

அதனை:

- (1) குருவுக்கு, மிக வணக்கத்துக்குரிய அல்லது வணக்கத்துக்குரிய பிதாவே! என்றும்,
- (2) உபாத்தியாயருக்கு: சங்கைபோந்த உபாத்தியாயரவர்களுக்குத் தாழ்மையோடெழுதிக்கொள்வது என்றும்,
- (3) தகப்பனுக்கு: எனதன்பார்ந்த தந்தையே! என்றும்,
- (4) தாய்க்கு: எனதிரு கண்மணிபோலும் அன்பான தாயே! என்றும்,
- (5) சிநேகிதருக்கு எனதாருயிர் நண்ப! அல்லது எனதன்பார்ந்த மித்திர! என்றும்,
- (6) அந்நியரான பெரியோருக்கு: சங்கைபோந்தவரே! அல்லது பட்சமுள்ளவரே! என்றுமெழுத

கடிதலிஷயம்: தாழ்மையும் அன்பும் மாதுரியமுந்
தோன்ற, நடப்படியான சொற்கள்கொண்டு விளக்கமாக
வும் வேண்டியனவெல்லாம் அடக்கமாகவும் தெளி
வான எழுத்தில் வடிவாய் எழுதப்படல் வேண்டும்.

முடிபுவாக்கீயம்: மேற்போந்த இலக்க முறைப்படி,
(1) இங்ஙனம், தேவீருடைய கீழ்ப்படிவுள்ள ஞா
னப் புத்திரன், (2) தங்கள் விதேயன், (3) தங்கள்
அன்பார்ந்த புத்திரன், (4) தங்கள் நேச மைந்தன்,
(4) உமதாப்த நண்பன் அல்லது உமது நண்பன்,
(6) தங்கள் விசுவாசமுள்ள அல்லது பட்சமுள்ள,
.....(பெயர்)..... என எழுதத்தகும்.

மேல்விலாசம்: முறையே,

(1) மிக வண. அல்லது வண.....(பெயர்).....
சுவாமியாருக்கு என்றும்,

(2) சங். அல்லது ம. ஈ. ஈ. ஸ்ரீ.....(பெயர்).....
அவர்களுக்குச் சேர்வது என்றும்,

(3) ஸ்ரீ ஸ்ரீ அல்லது ம. ஈ. ஈ. ஸ்ரீ.....(பெயர்)
.....அவர்களுக்குச் சேர்வது என்றும்,

(4) ஸ்ரீமதி.....(பெயர்).....அவர்களுக்குச் சேர்
வது என்றும்,

(5) ம. ஈ. ஈ. ஸ்ரீ, அல்லது ஸ்ரீமான்.....(பெயர்)
.....அவர்களுக்குச் சேர்வது என்றும்,

சிவருக்கு: கிரஞ்சினி.....(பெயர்).....க்கு என்
றும்,

சிறுமியர்க்கு: செளபாக்கியவதி.....(பெயர்).....
...க்கு என்றும்,

(5) கிரேகிதருக்கு, 2-ம் அல்லது 3-ம் இலக்கத்தி
லுள்ளபடியும் எழுதத்தகும்.

வசனபாக அரும்பத உரை அகராதி.

அணுகுநீர்சனி - அணுகுகளைக் குயிலாத-பாடாத
காட்டுங் கருவி துறமை-பாவம்
அபிரியம்-கைமெய்காட்டுகை கெடு-நவனை
அயர்தல்-செய்தல், சேர்தல் கேவலம்-மோசம்
அரும்ப-தோன்ற கொடும்புலி-சிங்கம்
அலமலந்து-கலங்கி அலமலந்து-கலங்கி
அளவளாவி-கலந்து [டம் ஆச்சிரமம்-முனிவர் உறைவி
ஆட்சேபம்-நதிர்ப்பேச்சு ஆயசம்-தந்திரமிடம்
ஆற்றல்-சத்தவம், வல்லமை ஆடும்பு-துன்பம்
இதம்-நலம் இரக்கை-செட்டை
இரணம்-புண் இயக்காதாரம்-தொழிலின் து
ணைக்கருவி [ய சாதித்தல்-உறுகிசுறல்
இன்றோன்ன-இவை முதலி சாதாரியம்-திறமை
இன்றியமையாமை - இல்லா சிங்கேறு-ஆண்சிங்கம்
மல் முடியாமை சிபாரிசு-பரிந்துபேசுகை
ஈடு-ஒப்பு சிரமம்-வருத்தம்
உச்சாரணம்-உச்சரிப்பு சுகிப்பதற்கு-அனுபவித்தற்கு
உழுநன்-உழவன் [து சுகி-சத்தம்
உற்றவிடத்து-வேண்டியபோ சருதியரை-வேதவாக்கு
ஊங்கு-மிசுதி சுகிக்கியானம்-இசைவித்தை
ஊதிபம்-லாபம் சுவர்ணம்-பொன்
ஊனம்-குறைபாடு செவ்வழி-நேர்வழி
ஒருகண்டசீர்-ஒரோலிதம். தசனவித்தை-பல்லித்தை
கண்ணறையர்-குருடர் தடம்-விசாலம்
கண்ணியம்-மதிப்பு நண்ணளி-இரக்கம் [கம்
கர்ணம்-காது தண்டநமஸ்காரம்-மிகு வணத்
கவல்கின்றது-வருந்துகின்ற தற்பரித்தியாகம்-தன்னைமுற்
காதம்-கிட்டத்தட்ட 10 மைல் ராய்க் கொடுத்தல்
காருண்ணியம்-கருணை தாசன்-அடியவன்
கிரந்தம்-கல்விநூல் தாளாண்மை-முயற்சி
கிடங்கள்-துட்புழுக்கள் தாளல்-சுகித்தல்
கீழ்ப்படிவு-அன்பு

தூக்கசாரி-குதிரை ஏறிச்செல்
 லுபவன்
 துவட்டி-நாரம்நீக்கி
 துவாபாஷி-ஒரு பாஷையையெ
 றுபாவைப்படுத்திவான்
 தூரோடு-வேரோடு
 தெள்ளிதில்-தெளிவாய்
 தெற்று வாய்-கொண்ணவாய்
 தேவேந்திரன்-தேவர்நிலைவன்
 நனவு-உண்மைக்காட்சி
 நாவலர்-புலவர்
 நாஸ்திகம்-தேவனைமறுத்தல்
 நியாயதூரந்தரம்-நியாயம் பே
 சும் நிலைமை
 நிருபித்தல்-அத்தாட்சிப்படுத்த
 நிர்ணயிக்க-தீர்மானிக்க
 நிர்ந்தரிசனம்-மறைதல்
 நிவாரணம்-நிவிர்த்தி
 நுகர்வு-சுகிப்பு
 பெயாதரம்-மாப்பு
 பரவசம்-தன்வசம்பூட்டுதலை
 பரிநாசம்-முழுநாசம்
 பரிஷ்காரம்-தெளிவு
 பாமரன்-அறிவிலான் [த்தல்
 பாணம்பண்ணல்-கின்றொழி
 பலபட-பலவிதப்பட
 பரவ்யம்-கண்ணீர்
 பிரசாதம்-அருட்கொடை
 பிரபந்தம்-பெரியதூல்
 பிரயிக்க-அதிகசிக்க
 புதர்-பற்றை
 பூதியம்-தனிப்பொருள்
 பூர்வோத்தரம்-ஆதிச்சம்பவம்
 பெதும்பை-பதினொருவயது
 ப்பெண்
 பெயர்ந்த-நீங்கிய

மடந்தை-14க்கும் 19க்குமி
 டைப்பட்டவயதுள்ளபெண்
 மண்டிய-நெருக்கிய
 மயம்-வடிவம்
 மர்மம்-இரகசியம்
 மலைத்தல்-அதிகயித்தல்
 மனனம்-மனப்பாடம்
 மனோகற்பிதம்-மனோ பாவனை
 மனோதத்துவம்-மனம் + தத்
 துவம்
 மனோரூபிகள் - சம்மனசுகள்
 மாதூரியம்-மதூரம்
 மாயக்கை-மயக்கம்
 மிதம்-மட்டு
 மித்தூரு-சினேகிதன்
 முகபாடம்-வாய்ப்பாடம்
 முண்டனம்-மொட்டை
 முனியம்-மட்டு-வெறுக்காமல்
 மெய்காப்பாளர் - உயிர்த்துணை
 வர்
 யதேச்சை-தன்னிஷ்டம் [ம்
 ரோகாகணிதம்- கீற்றுக்கணித
 வசவு-வசை
 வருவாய்-வரும்படி
 வல்லுநர்-வல்லோர்
 வளி-ஆகாயம்
 வாதாயனம்- "சன்னல்"
 வாய்ந்த-வாய்த்த
 விடவிடத்து-நடுநடுக்கி
 விடுத்தல்-விடல்
 விதேயன்-சீழ்ப்படிவுள்ளவன்
 வித்தியாநலம்-கல்விநலம்
 விம்மிதம்-அதிகசும்
 விருது-வெற்றிக்கொடி
 விவசாயம்-வேளாண்மை
 விவாதம்-தர்க்கம்
 விற்பன்னர்-கற்றோர்
 வினையம்-கீங்கு

செய்யுட் பாகம்

நீதிமொழிமலை

1. விருத்தம்.

ஆபத்துக் குதவாப்பிள்ளை யரும்பசிக் குதவாவன்னந்
 தாபத்தைத் தீராத்ண்ணீர் தரித்திர மறியாப்பெண்டர்
 கோபத்தை யடக்காவேந்தன் குருமொழி கொள்ளாச்சீடன்
 பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலையேழுந்தானே.

2

குக்கலப் பிடித்தநாலிக் கூட்டினி லடைத்துவைத்து
 மிக்கதோர் மஞ்சட்பூசி மிகுமணஞ் செய்தாலுந்தான்
 அக்குலம் வேறதாமோ அதனிடம் புணுகுண்டாமோ
 குக்கலே குக்கல்லலாற் குலந்தனிற் பெரியதாமோ.

3

ஒப்புடன் முகமலர்ந்தே யுபசரித் துண்மைபேசி
 உப்பிலாக் கூழிட்டாலு முன்பதே யமுதமாகும்
 முப்பழ மொடுபாலன்ன முகங்குத் திடுவராயின்
 கப்பிய பசியினோடு கடுமிய யாகுந்தானே.

4

வீணர்பூண்டாலுந் தங்கம்வெறும் பொய்யா
 மேற்பூச்சென்பார்
 பூணுவார் தராப்பூண்டாலும் பொருந்திய
 தங்கமென்பார்
 காணவேபனைக்கீ முன்பால் குடிக்கினுந்
 கள்ளையென்பார்
 மாணலகத்தோர் புல்லர் வழங்குரை
 மெய்யென்பாரே.

5

அரவினை யாட்டுவாரு மருங்களி றாட்டுவாரும்
 இரவினிற் றனிப்போவாரு மெறியுநீர் நீந்தவாரும்
 விரைசெறி குழலியான வேசியை விரும்புவாரும்
 அரசனைப் பகைக்கிட்டாரு மாருயி ரிழப்பர்தாமே.

6

புத்திமான் பலவானாவான் பலமுளான் புத்தியுள்
 எத்தனை வித்தினிலு மிடாது வந்தேதீர்

குத்திர முயல்தானென்ற கொடும்புலி தன்னை எய்த்து
விட்டபாண் ளிணற் றின்க ள்ணை வீழ்த்தியகதையை ஓர்வீர்

7

செல்வம்வந் துற்றகாலேத் தெய்வமுஞ் சிறிதுபேணர்
சொல்வன வறிந்துசொல்லார் சுற்றமுந் துணையுநோக்கார்
வெல்வதே கருமமல்லால் வெம்பகை வல்தென் றெண்ணர்
வல்வினை வினைவுமோரார் மண்ணின்மேல் வாழுமாந்தர்.

8

நிலைதளர்ந் திட்டபோது நீணிலத் துறவயில்லைச்
சலயிருந் தகன்றபோது தாமரைக் கருக்கன் கூற்றம்
பலவன மெரியும்போது பற்றுதிக் குறவாங்காற்று
மெலியது வினக்கேயானி ண்மெமக் காற்றேகூற்றும்.

9

மடுத்தபாவாணர் சக்கோர் மறையவ ரிரப்போர்க்கெல்லாந்
கொடுத்தெவர் வறுமையுற்றார் கொடாது வாழ்த்தவரார்?
எடுத்துகாண்ட நீருமொதகாட்டகத்தீரும் [மண்மேல்.
அழித்தகோடையிலேவற்றி யார் தகா பெருகுந்தானே

10

வேலியானது பயிர் தனை மேய்த்திட நினைத்தாந்
காலஞாவ னுயிர் தனைக் கவாந் திடத் துணிந்தால்
ஆமன்னையர் பாலகர்க் கருத்து வராணல்
மேலிதோந் துடனயார் கொலோ விலக்குவரவேந்தே.

11

தீமையுள்ளன யாவையுந் தந்திடுஞ் சிறப்புந்
தோயில் செல்வமுந் கெடுக்குந் ளுணர்வினைச் சொலைக்கும்
ஏமன்னைனி தடுத்தி ருபுத்திடு மிதனல்
காமன்றியே யொருபகை யுண்டுகொல் கருகில்.

12 கலி விருத்தம்

கன்றியைக் கோறலு நலனைக்கோறலும்
வென்றியைக்கோறலும் விவேகங்கோறலும்
துன்றியவொக்கலைத் துறந்தநிற்றலும்
கன்றியகாமத்தி னன்றியில்லை.

13

ஏர்பெறு மிருநிதிச்செருக்க தெய்கிடில்
தேர்செலி யுடையவர் செவிடாராகுவர்
முரைவலா ளுமாராகுவர்
யுடையவர் குருடாகுவர்.

14 கலித்துறை

பாலுக்குச் சர்க்கரையில்லையென்பார்க்கும்
பருக்கையற்ற
கூழுக்குப்போடவுப் பில்லையென்பார்க்குமுட்
குத்தித்ததைத்த
காலுக்குத் தோற்செருப் பில்லையென்பார்க்கும்
கனகதண்டி
மேலுக்குப் பஞ்சுணையில்லையென் பார்க்கும்
விதனமொன்றே

15

நாட்டமென்றேயிரு சற்குருபாதத்தை நம்புபொம்ம
லாட்டமென்றேயிரு பொல்லாவுடலை யடர்ந்த சந்தைக்
கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீ
ரோட்டமென்றேயிரு நெஞ்செயுணக் குபதேசமிதே.

16

எரியெனக்கென்னும் புழுபோ வெனக்கென்னு மிந்தமண்
சரிபெனக்கென்னும், பருங்கொள்வனக்கெனுந் தான் புசிக்க
நரியெனக்கென்னும் புன்னாயெனக்கென்னு மிந்நாறுடலைப்
பிரியமுடன்வளர்த்தே னிதனெலென்ன பேறெனக்கே!

17 வெண்பா

துர்ச்சனரும் பொன்னும் துடியுந் தூகதழும்
அச்சமற முன்னிற் கு மாயிழையும்—நச்சரவும்
கண்டித்த வெள்ளுவு கரும்பு மிளநீரும்
தண்டித்தாரக் கன்றி ரு சயம்.

18

கற்றதுகைம் மண்ணளவ சல்லா துலகளவென்
றுற்றகலை மடந்தை யோதுகிரள்—மெத்த
வெறும் பந்தயந் கூற வேண்டா புலவீ
ரெறும்புந் தன்கையா லெண்ணாண்.

19

பிறப்பித்தோன் வித்தைதலைப்பேணிக் கொடுத்தோன்
சிறப்பிண்புதேசஞ் செய்தோன்—அறப்பெரிய
பஞ்சத்தி லன்னம் படைத்தோன் பயந்தீர்த்தோன்
எஞ்சாப் பிதாக்கொன வெண்.

20

அம்புமழலு மவிரகதிர் ஞாயிறும்
வெம்பிச் சடினும் புறஞ்சுகும்—வெம்பிச்

கவற்றி மணதைச் சடுதலாற் காமம்
அவற்றினு மஞ்சப்படும்.

21

கற்புடையபெண்ணமிர்தங் கற்றடங்கி னுனமிர்தம்
நற்புடைய நாடமிர்தம் காட்டுக்கு—நற்புடைய
மேகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனும்
ஆகவே செய்யி னமிர்து.

22

எத்தொழிலைச் செய்தாலு மேதவத்தைப் பட்டாலும்
முத்தர்மனமிருக்கு மோனத்தே—வித்தகமாய்க்
காதிவின யாடியிரு கைவிசி வந்தாலுந்
தாதிமன நீர்க்குடத்தே தான்.

23

ஆவியொடு காய மழிந்தாலு மேதினியிற்
பாலியென்று நாமம் படையாதே—மேவியசீர்
வித்தாரமுங் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தநீரைப் போலே திரி.

24

ஒன்பது வாய்த்தோற்பைக் (காநுநாளைப்போலவே
யன்புவைத்து நெஞ்சே யலைந்தாயே—வன்கழுக்க
டத்தித் தத்திச் சட்டைதட்டிந் கட்டுப்புட்டுக்
கத்திக்கொத்தித் தின்னக் கண்டு

25

போந்த வுதாரனுக்குப் பொன் துரும்பு குரனுக்குச்
சேர்ந்த மாணஞ் சிறுதுரும்பு—பாய்ந்த
வறிவோற்கு நாரியருந் துரும்பா யில்லத்
துறவிக்கு வேந்தன் துரும்பு.

26

வாண்குருவியின்கூடு வல்லார்க்குத் தொல்கறையான்
றேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால்—யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்கா
ணெல்லார்க்கு மொவ்வொன் றெளிது.

27

சித்திரமுங் கைப்பழக்கஞ் செந்தமிழ் நாப்பழக்கம்
வைத்தவொரு கல்வி மனப்பழக்கம்—நித்தம்
யு நடைப்பழக்க நட்புந் தயையுந்
பிறவிக்க ருணம்.

நீதிமொழிமலைப் பொழிப்புரை.

1

(தன் பெற்றார்) துன்பப்படுங் காலத்தில் உதவிசெய்யாத
புத்திரனும், சகித்தற்கரிய பசிக்குதவாத சோறும், தாகத்
தைத் தணிக்க உதவாத குளிர்ந்த நீரும், (தன் குடும்ப) வறு
மையை உணராத பெண்ணும், கோபத்தை அடக்காத அரச
னும், ஆசாரியரின் உபதேசத்தைப் பிறக்கணிக்கும் மாணுக்க
னும், [மந்திரிக்கப்படாத நீர் குற்றந்தீர்க்க மாட்டாததலால்]
குற்றத்தைப் போக்கமாட்டாத (அப்படிப்பட்ட) நீரும் (ஆ
கிய) ஏழும் பயனற்றனவாம்.

2

நாயைப் பிடித்துப் புணுகுப் பூனையின் கூட்டில் அடைத்து
வைத்து (மஞ்சள் வகைகளில்) உயர்ந்த தொன்றாகிய கஸ்தூ
ரிமஞ்சளை அதற்குப் பூசி யிருந்த வாசனையை அதனிடத்தில்
எழ்ச்செய்தாலும், அந்நாயானது (புணுகுப்பூனையாய்) மாறிவி
டுமோ? அதனிடத்திலே புணுகு உற்பத்தியாகுமோ? (என்
ன செய்தாலும்) நாய் நாயே அல்லாமற் குலத்தில் உயர்ந்து
விடுமோ? (அல்ல)

3

மனச்சம்மதத்தோடு முகமலர்ச்சி யடைந்து மரியாதைசெய்
து உள்ளதை உள்ளபடி பேசி, உப்பிடாத கூழைத் தந்தாலும்
அது தேவர் விருந்து போலிருக்கும். (ஆனால்) வெறுப்பான
முகத்தோடு (கதலி, பலா, மாவாகிய) மூன்று கனி வர்க்கங்க
ளோடு தரும் பாற்சொற்றை உண்டாலும், முன் வயிற்றை
பூடிக்கொண்டிருந்த பசியோடு (இன்னும்) அதிக பசி உண்
டாகும் என்பதாம்.

4

பெருமைதங்கிய உலகத்தவர் (இயல்பேதென்றால்) சற்றே
செல்வராயிருக்குங் கீழ்மக்கள் பொய் சொன்னாலும் அது
மெய்யென்று சொல்வார்கள்; (ஏழைகளான) பயனற்றவர்
கள் பொன்னொணங்களை அணிந்தாலும் (அவை பொன்
னென்பது) வெறும் பொய்; (தாழ்ந்த லோகத்திலிட்ட) மேற்
பூச்சென்று சொல்வார்கள். பொன் பூணத்தக்க செல்வர், பித்
தனையைத் தரித்தாலும் உயர்வு பொருந்திய தங்க நகையென்
று கூறுவார்கள். பினையின் கீழிருந்து (யாவருங்) காணு
படிக்கும் பசுவின் பாலைக் கள்ளென்று சொல்லுவார்.

5

பாம்பாட்டிகளும், அரிய யானைக் குணவு கொடுத்துவளர்க்கும் யானைப் பாகரும். இராக் காலத்திலே தனிவழி போவாரும், திரையெறியும் நீர் நிலையங்களில் நீந்திவிளையாடுபவர்களும். வாசனை பரவும் கூந்தலையுடைய நாணமற்ற ஸ்திரீயை விரும்புபவர்களும், (தம்மை ஆளுகின்ற) இராசாவை விரோதிப்பவர்களுந் தங்கள் அருமையான உயிரை இழந்துபோவார்கள் என்பதாம்.

6

புத்தியுள்ளவன் (பலவீனானாலுந் தன் புத்தி நுட்பத்தால்) பலமுடையவளுவான். பலமுடையவன் தன் புத்தியை இழந்துபோவனாயின் (அவன்) எவ்வளவு சமர்த்தான செயல்களைச் செய்தலிடத்தும் (அவனுக்குத்) தன்பம் வந்தேழுமடியும். (இதற்கத்தாட்சியாகத்) தந்திரமுள்ள முயல்வான்று (வலிய) சிங்கத்தை அணுப்பி அழைத்துப்போய் இறைபாது) விடப்பட்ட பாண் கிணற்றுள்ளே வீழ்ச்செய்த கதைபை உணர்வீர்களாக.

7

இந்தப் பூவுலகத்திலே சீலிக்கும் மனிதர் (தங்களுக்கு) சுகவரியம் வந்தடுத்துவிட்டால் கடவுளைச் சற்றேனும் வழிபடாமல் அவரை மறந்துவிடுவார்கள்; தாம் பேசத்தக்க வார்த்தைகள் எவையென்று ஆராய்ந்து பேசார்கள்; பந்துக்களையுந் துணை புரிபவர்களாகிய தங்கள் சிநேகிதரையும் (தமக்குரியவர்களென்று) பார்க்கமாட்டார்கள்; (தங்கள் சத்தாராதிகளை) வென்றுவிடுவதே காரியமல்லாமல் (அவர்களுடைய) கொடிய விரோதம் வலிமையுடையதோ அல்லவோ என்றுகினைக்கமாட்டார்கள்; கொடிய பாபக் கிரியைகளைச் செய்தாலும் அவற்றால் விளையுந் தீமை எத்தன்மைத்தாகுமென்று நுகர்மாட்டார்கள் என்பதாம்.

8

தாமரைக்கு (குளத்திலுள்ள) நீர் வற்றிய காலத்தில் முன் (அதை வளரச்செய்த) சூரியனே அதற்குச் சத்தாராதியாகும். நற்பயனுள்ள காடானது தீப்பற்றி எரியும்போது வாயுவானது அதிற் பற்றுகின்ற நெருப்போடு சேர்ந்து நின்று அதனை வளர்ப்பதாகும். (ஆனால் அப்பெரு நெருப்பானது) சிறிய விளக்கு வெளிச்சமாயின் முன் அதற்குதலியாய்நின்ற காற்றே சத்தாராதியாகும். (இவைபோல்) இந்த நீண்ட உலகத்தின்கண் உயிருடைய தன்னைடைய உயர்ந்த நிலையினின்றும் சேராது என்பதாம்.

கும்போது, முன் அவனோடு உறவு செய்தவர்களெல்லோரும் அவனைக் கைநெகிழ்ந்து விடுவார்கள் என்பதாம்.

9

நாட்டிலுள்ளோர் அள்ளிப் பருகும் நீரும், (அவர்களால் மொண்டெடுக்கப்படாது) விடப்படும் நீரும், அடுத்துவரும் கோடைகாலத்திலே வற்றி, நிறைந்த மாரியிலே பெருகுகின்றனவன்றோ. (அதுபோலத்) தருமஞ் செய்தவரும் செய்யாதவரும் சமமே ஒருகால் வறிஞராகவும் மறுகால் செல்வராகவும்ருப்பது உலக இயல்பேயாம். (அவ்வாறில்லையாயின்) நிறைந்த கல்வி அறிவுள்ள புலவருக்கும், தகுதியுடைய முனிவருக்கும், குருக்களுக்கும், யாசகர்க்கும் பொருளுதவி செய்து தரித்திரரானவர்களார்? அப்படிக்கொடுத்துதவாமல் (நெடுங்காலஞ்) செல்வராயிருந்தவர்களார்? (ஒருவராயில்லை) என்பதாம்.

10

அரசனே! பயிரைக்காக்கின்ற வேலிதானே அப்பயிரைத் தின்ன நினைத்தால், மாண தூதனானவன் உயிரைப்பறிக்க எண்ணினால், தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு நஞ்சுட்ட நினைத்தால் தவிர்க்கக்கூடாத இவ்வாபத்துகளை நினைத்து யாரால் விலக்கக்கூடும்! (சொல்லுக)

11

(வெட்கத்துக்குரிய) மோக ஆசையானது கெடுதி எனப்படும் யாவற்றையும் உண்டாக்கும்; அழகையும் குற்றமற்ற தயும் கெடுக்கும்; நல்லுணர்ச்சிகளைப் பாழாக்கும்; மான மோட்ச வழியை அடைந்து இருந் நிறைந்த தானத்திற் செலுச்சிவிடும். (அதல்லால், ஆதை ஆராய்ந்தால் (உலகத்திலே) பொல்லாப்புக்குரியது காமபாவம்) பொல்லாமல் வேறென்றுள்ளதோ? (அல்லஎன்ன வேண்டும்)

12

நன்மையைக் கெடுத்தலும்; அழகை நாசப்படுத்தலும்; (தார் இச்சைகளை அடக்கி நடத்தலாம் பெறும்) வெற்றியைக் கெடுத்தலும்; நல்லறிவைக் கொலைத்தலும்; நெருக்கிய சற்றத்தாரின் உதவியின்றி நின்றலும் (மனத்தையும் சார்த்தை யும்) நையச் செய்யுங் காமத்தின் வேலையேயன்றி என்பதாம்.

13

சிறப்பைத்தரும் பெருந் திரவியத்தினால் (மனிதருக்கு) ஆங்காரம் உண்டாகுமானால், பிறர் சொல்வதைக் கேட்டுத் தெளிவதற்குரிய காதகளை உடைய அவர்கள் (ஒருவர் சொல்லையும் ஏற்றுக்கொள்ளாமையால்) செவிடர் போலாவார்கள். அறிவைத்தரும் வாய் வல்லபத்திற் சிறந்த அவர்கள், ஊமையர் போலாவார்கள். கூர்மையான கண்களை உடைய அவர்கள், குருடர் போலாவார்கள் என்பதாம்.

14

தாங்குமிக்கும் பாலைச் சுவைப்படுத்தவேண்டி அதற்குச் சருக்கரை இல்லையெயென்பவர்களுக்கும், சோற்றுப்பருக்கை ஒன்றேனுங் கவலாத கூழுக்கு உப்பில்லையென்பவர்களுக்கும், (முன்னானது) குத்திப் பாய்ந்து வருத்திய காலுக்குப் பாதாட்சை இல்லையென்பவர்களுக்கும், பொன்மயமான பாரித்த நந்தேகத்துக்குப் பஞ்சனை மெத்தை இல்லையெயென்பவர்களுக்கும் உள்ள கவலை ஒரே தன்மைத்தாம் என்றவாறு.

15

மனமே! (உனது ரக்ஷா பெருமானாகிய) சற்குருவின் திரு அடிகளிலேயே நம்பிக்கைவைப்பதல்லாமல், உந்தேகத்தைப் பொம்மைக் கூத்தாடவுதவும் வெறும் பொம்மை என் றெண்ணிக்கொள்வாயாக. உன் உறவினரை, (அன்றுகூடி அன்று குலையும்) சந்தைக் கூட்டமென் றெண்ணிக்கொள்வாயாக. உனது உலக வாழ்வை, நீர்க்குடங் கவிழ்தலால் ஒகின்று நீரோட்டமென்று சிந்தனை செய்வாயாக. இதுவே உனக்கு உபதேசமாகும்.

16

(உயிர் உடலினின்று நீங்கினவுடனே) அதை உயிர் எனக்கென்றும், புழு எனக்கென்றும், இந்த மண்ணுரு எனக்குத்தான் என்றும், தின்னும் பொருட்டுப் பருந்தெப்பகம், நரியொரு பக்கம், ஈன்மான நாய் ஒரு பக்கம் எய்திக் கொண்கென்றும் வாதாடிப் பங்கடைகின்ற இந்த நாற்றமுள்ள சரீரத்தைப் பேணி வளர்த்தேனே! இதனால் நாண்டைந்த பயனென்ன?

17

தன்மார்க்கரையும், பொன் கட்டியையும், மேளத்தையும், புல்லையையும், யாதொரு பயமுமின்றித் தன் தலைமீது

தேங்காரையும் (அடித்தோ நசுக்கியோ வெட்டியோ) வருத்தினார்க்கே வெற்றி. (அகாவது பயனுண்டாம்) எ-ம்.

18

நாம் இன்னும் கற்றறியாதிருப்பது பூமியிலுள்ள மண்ணளவு விஸ்தாரமாகவும், கற்றறு ஒரே ஒரு பிடி மண்ணளவு கொஞ்சமாகிய மிருக்கின்றதென்று (சாசுபதி என்னப்படும்) கல்விப் பெண்ணைவன் கூறுகின்றான். எறும்புதானும் தன்கையினால் எட்டுச் சாண் நீளமுள்ளதாகும். (ஆகையால்) புலவரே! (நீர் கற்கவேண்டியதிலும் அதிகக் கற்றுவிட்டீரென்று) பெரிதும் வீண் பந்தயம் பேசாதிருப்பீராக.

19

மனமே! புத்திர சந்தானத்துக்குக் காரணனாகிய மனிதனையும், கல்வியை விரும்பிக் கற்பித்த ஆசிரியனையும். முறையோடு ஞானோபதேசஞ்செய்த குருவையும், மிசவும் பெரிய பஞ்சகாலத்தில் அன்னதானஞ் செய்த உபகாரியையும், வந்த மனக் கவலையை நீக்கித் தயிரியம் உண்டாக்கியவனையும், (பிதாத்தன்மைமீற) குறையாத பிதாக்களென்று கருதக்கடவாய்.

20

(காய்ச்சிய) அம்பும், நெருப்பும், ஒளிபொருந்திய கிரணங்களையுடைய சூரியனும் வெப்பத்தோடு சுட்டாலும் சரீரத்தின் மேற்புறத்தை மாத்திரம் வெதுப்பி வருத்தும். காமநோயாவெனில், அகோரமாய் இருதயத்தைக் குடைந்து துன்பப்படுத்துவதால் (அம்பு, நெருப்பு, சூரியன் ஆகிய) அவற்றினும் மிகுந்த பயங்கரத்துக்கூரியதேயாம்.

21

(மணவன்மீது விசுவாசமுள்ள) பதிவிரதையானவன் துக்கு இனிமை செய்பவனாவான்; சகல சாஸ்திரங்களை கற்றுக் (கர்வமின்றி) அடக்கமுடையவருயிருப்பவன் பகத்துக்கு நலஞ்செய்பவனாவான்; நன்மையுள்ள நாடானது (அதில் வாழ்பவருக்கு) இன்பத் தருவதாகும்; நன்மை செய்யும் மேகமண்டலந் தொடும்படி உயர்த்தப்பட்ட வெற்றிக்கொடியையுடைய அரசன், சகந்தருபவனாவான்; அவ்வரசன் ஆளுகாட்சியை யெல்லாஞ் செய்யும் இரண வீரனுஞ் சகந்தருபவனாவான் என்பதாம்.

22

(நீர்க்குடத்தைத் தலைமீது வைத்து அதைக் கொண்டு ஊக்கையும் வீசி அசைந்து விளையாடும்)



...
...
...
...

